


**கண்காணிப்பாளர்களைக் கண்காணித்தல்**  
(வன்கொடுமைத் தடுப்புச்சட்ட அமலாக்கம்)  
**அறிமுகக் கையேடு**





**வன்கொடுமைத் தடுப்புச் சட்ட  
அமலாக்கத்தைக் கண்காணித்தல்**

**அறிமுகக் கையேடு**

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்தைக் கண்காணித்தல்:  
அறிமுகக் கையேடு

ஜூன் 2019

Creative Commons License 3.0



வ.எண்	பொருளடக்கம்	ப.எண்
1.	பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989	1
2.	பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள், 1995	37
3.	எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதற்காக மாநில அரசுத் திட்டம்	49
4.	நிவாரணத் தொகைக்கான விதிகள்	58
5.	SC/ST (PoA) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கண்காணிக்க வேண்டிய முக்கிய அம்சங்களுக்கான கால அட்டவணை	71
6.	வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கண்காணிப்பதற்கான எளிய முறைகள் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் விதிகள் கீழ் உள்ள வழக்கை கண்காணித்தல்	75

## அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

அம்பேத்கர், அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பௌத்த மதத்தைத் தழுவினபோது கீழ்க்கண்ட 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து எட்டு லட்சம் பேர் அன்று இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். வரலாற்றில் நிகழ்பெற்ற மிகப் பெரிய மதமாற்றம் இது. பௌத்தம் இந்து மதத்தின் ஓர் அங்கம் அல்ல, அது இந்து மதத்துக்கு நேர் எதிரானது என்பதை அம்பேத்கர் அன்றைய தினம் தெளிவுபடுத்தினார்.

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.
2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.
3. கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.
4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.
6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.
7. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீறமாட்டேன்.
8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.
9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.
10. சமுத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.
11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.
12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்
13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.
14. பொய் பேச மாட்டேன்.
15. களவு செய்ய மாட்டேன்.
16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.
17. மது அருந்த மாட்டேன்.
18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.
19. மனித நேயத்துக்கு முரணான, சமுத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக்கொள்கிறேன்.
20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.
21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.
22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.

## பயன்படுத்தாவிட்டால் தோற்றுவிடுவோம்

2019 ஆம் ஆண்டு 11 செப்டம்பர் அன்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு முப்பது ஆண்டுகளாகின்றன. இந்தச் சட்டத்திற்கான விதிகள் 1995ல் தான் அறிவிக்கப்பட்டது. 20 ஆம் ஆண்டு நிறைவுபெற்றபொழுது பொதுச் சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் இந்தச் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் செயல்படுவதை தேசிய அளவில் மீளாய்வு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதன்படி, (அ) சட்டம் மற்றும் விதிமுறைகளின் ஏற்பாடுகள் பெரும்பாலானவை பயன்படுத்தப்படவில்லை (ஆ) பல்வேறு குற்றங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது மற்றும் (இ) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாக்கப்படவேண்டியுள்ளது என்பதைக் கண்டறிந்தனர். இதன் விளைவாக 2014 ஆம் ஆண்டு ஒரு அவசரச் சட்டம் மூலமாகவும் 2016-ல் பாராளுமன்றத்திலும் இச்சட்டம் விரிவான மாற்றத்திற்குள்ளானது. திருத்தப்பட்டச் சட்டம் மற்றும் விதிமுறைகள் முறையாக 26 ஜனவரி மற்றும் 14 ஏப்ரல் 2016 அன்று அறிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றம் வரையில், பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. தொடக்கத்தில் நீதிமன்றங்கள் சூழ்நிலையை புரிந்திருந்தாலும் (முத்திய பிரதேச அரசு மற்றும் Anr vs ராம் கிருஷ்ணா பலொதியா(1995) (2) SCC 221), சமீபத்திய தீர்ப்புகள், உயரிய நீதிமன்றங்கள் உட்பட, எங்குமுள்ள பெருமளவிலான அறியாமையை வெளிப்படுத்துகின்றது. 20 மார்ச் 2018 அன்று வழங்கப்பட்ட முறைகேடான தீர்ப்பினால் பெருமளவில் போராட்டங்கள் வெடித்து அதன் விளைவாக 10 தலித்துக்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவது தான் சில அரசியல் கட்சிகளின் வாக்குறுதியாகவும் சில ஆதிக்கச்சாதி அமைப்புகளின் இருப்பையும் தக்கவைக்கிறது.

புகார்கள் ஏற்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதியப்படும் வரையில் பெரும்பாலான தலித் மற்றும் ஆதிவாசி மனித உரிமை பாதுகாவலர்கள் (DAHRD), வழக்குகளை பின் தொடர்ந்தாலும், அடுத்தடுத்த செயல்களில் அவர்கள் பங்களிப்பு குறைகிறது. புகார், முதல் தகவல் அறிக்கை, கைது, விசாரணை (சாட்சிகளின் வாக்குமூலம் பதிவிடுதல், அடையாள அணிவகுப்பு, மற்றும் ஆதாரங்கள் சேகரிப்பு) காவல்துறையின் இறுதி அறிக்கை (குற்றப்பத்திரிக்கை என்று வெகுவாக கூறப்படுகிறது), விசாரணை சாட்சிகளின் பதிவு, தீர்ப்பு, மற்றும் பெரும்பாலாக மேல்முறையீடு மற்றும் நிபந்தனையில் விடுவித்தல் முதலியவற்றை பின் தொடர ஒரு சில அமைப்புகள் மற்றும் குறைவான ஆர்வலர்களுக்கே பின்னணி உள்ளது. சட்டத்தின் முக்கிய ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு அதன் செயலாக்கத்தை கண்காணிப்பது, உணர்ச்சிவசப்படக்கூடிய பகுதிகளில் சரியான மனப்பாங்கை கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவதை உறுதி செய்வது, மற்றும் பொறுப்புடைமை ஏற்பாடுகள் கருத்தில் கொள்வது ஆகியவற்றை கிட்டத்தட்ட எவருமே செய்வதில்லை.

சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறை விதிகள், அரசாணைகள், மற்றும் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகள் (மாற்றுத் திட்டங்கள்) ஆகியவற்றின் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்த புரிதல் மிக குறைவாக உள்ளது. ஒழுங்குமுறை விதிகள் மற்றும் அரசாணைகள் நிர்வாகத்திற்கானவைகளாகும். அவை எப்பொழுதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதில்லை. சட்டங்களை திருத்தங்களால் மட்டுமே மாற்ற இயலும் அதேசமயம் அரசாணைகள் நிர்வாக அதிகாரிகளால் மாற்ற முடியும். ஆனால் இங்கு சட்டத்தின் முழு ஏற்பாடுகளை குறித்துக்கூட போதுமான விழிப்புணர்வு இல்லை.

எடுத்துக்காட்டாக, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வருகை தர வேண்டும் என்று சட்டப்பிரிவு 12(1) தெளிவாக கூறுகிறது. விசாரணை முடிந்த பின் அந்த கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திட்டத்தின்படி (சட்டப்பிரிவு 15(1) கீழ் கட்டாயம், தமிழ்நாடு அரசினால் வரையறை செய்யப்பட்டது) 24 மணி நேரத்திற்குள் அவர்கள் வருகை தந்திருக்க வேண்டும். மாவட்ட மற்றும் மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கள், விசாரிக்கும் அதிகாரிகள் (காவல்துறைத் துணை கண்காணிப்பாளர்கள்) மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞர்களின் திறனாய்வு ஆகியவற்றை குறைந்தபட்ச தலித் மற்றும் ஆதிவாசி மனித உரிமை பாதுகாவலர்களே (DAHRDs) அறிந்துள்ளனர். அரசை பொறுப்புக்குள்ளாக்குவது இதிலும் குறைந்த நபர்களே.

மேற்கூறியக் கருத்துக்கள் மற்றும், அதைவிட முக்கியமாக, சட்டத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் சரிவர பயன்படுத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு அதன் அடிப்படையில் இந்த அறிமுகக் கையேடு தொகுக்கப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வை உருவாக்கவும் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் தேவைகளை குறிப்பாக அதனுடைய உள்ளார்ந்த கண்காணிப்பு மற்றும் பொறுப்புடைமை வழிமுறைகள் ஆகியவற்றை பூர்த்திசெய்யவே ஆகும். சட்டத்தின் அனைத்து அம்சங்களும் தலித் மற்றும் ஆதிவாசி மனித உரிமை பாதுகாவலர்கள் பயன்படுத்துவதற்குத்தான் இக்கையேடு. ஏனென்றால் இப்போது நாம் பயன்படுத்தாவிடில், தோற்றுவிடுவோம்.

முழு அமைப்பை உள்ளடக்கிய கண்காணிப்பில் சட்டத்தை வைப்பதற்கு, மற்றும் அதன் கண்காணிப்பு, செயலாக்கம், மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட அரசு செயல்முறைகள் மற்றும் அதிகாரிகளை ஆதாரங்கள் சார்ந்து பொறுப்புக்குள்ளாக்குவதற்கும், பயன்படுவதற்கும் நாங்கள் உருவாக்கியதில் இந்தக் கையேடு முதலாவதாகும். இதில் நாங்கள் இரண்டு வருடங்களாக உருவாக்கி சோதனை செய்த வழிமுறைகள் உள்ளன. இதில் பல மாநில அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்புக்காக ஒரு நாட்காட்டி, மாதிரி வடிவம், மற்றும் சரிப்பாப்புப் பட்டியல் ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. இவை சரியான செயல்படுகளை உறுதி செய்வதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் அவர்களின் கேட்புத்தொகைகள் (நிவாரணம், இழப்பீடு, ஈடு தொகை) முழுமையாகவும், கால அவகாசத்திற்குள் கிடைப்பதையும், சட்டமுறையான மீளாய்வுகளின் மூலமாக அதிகாரிகள் பொறுப்புடன் இருப்பதையும் உறுதி செய்கிறது.

கைமுறைத் துப்புறவு தொழிலாளர்கள் அமைப்பு, தமிழ்நாடு (SKA-TN) மற்றும் அருந்ததியர் மனித உரிமை மன்றம் ஆகியோரின் ஈடுபாடு குறைந்தபட்ச நேரத்தில் இந்த கையேட்டை தொகுக்க ஊக்குவித்தது. முதல் படிவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை அளித்த டாக்டர் வி. சுரேஷ் மற்றும் மொழியாக்கத்திற்காக திரு.குமரேசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அட்டைப்படம் வரைந்த சத்யன் மற்றும் எழுத்து வடிவமைப்பு, பிழைதிருத்தம், மற்றும் தொகுத்தல் ஆகியவற்றை மேற்கொண்ட பி. தமிழரசி ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

இந்தக் கையேடு இன்னும் முடிவு பெற்ற நிலையை அடையவில்லை. ஆலோசனைகள் மற்றும் மேம்படுத்த உதவும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது. அடுத்தடுத்த பயிற்சியிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் [justice@hrf.net.in](mailto:justice@hrf.net.in) என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டால், பயிற்சி ஒருங்கிணைக்கப்படும் விபரங்களைத் தங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

இந்த முயற்சி தலித் மற்றும் ஆதிவாசி மனித உரிமை பாதுகாவலர்கள் கூடுதல் கருவிகளை பெற்று, அதன் மூலம் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்கப்படும், இயலாவிடின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற பயனளிக்கும் என்று நம்புகின்றோம்.

## எட்வின்

இயக்குனர் (திட்டங்கள்)

மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு

1 ஜூன் 2019

**பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்  
(வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989  
1989ன் சட்டம் எண். 33**

(வன்கொடுமைத் தடுப்பு சட்டத் திருத்தம் 2015யும் உள்ளடக்கியது)

[ 11 செப்டம்பர், 1989]

பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் நிகழ்த்தப்படுவதைத் தடுப்பதற்கும் இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கும் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் தனி சிறப்பு நீதிமன்றங்கள், இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கும் மற்றும் இத்துடன் தொடர்புள்ள விசயங்கள் அல்லது சம்பவங்களுக்கும் ஆன ஒரு சட்டம்.

இந்தியக் குடியரசின் 40வது ஆண்டில் பாராளுமன்றத்தால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக்:-

**அத்தியாயம் I**

**தோற்றுவாய்**

**1. சுருக்கமான தலைப்பு, விரிவு மற்றும் தொடக்கம்:-** (1) இந்தச் சட்டமானது பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 என குறிப்பிடப் படலாம்.

(2) ஜம்மு - காஷ்மீர் தவிர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

(3) இந்திய அரசு தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பதன் மூலம் நியமிக்கிற தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரும்.

**2. வரையறைகள்:-** (1) இந்தச் சட்டத்தில், வேறு விதமான சூழல்கள் ஏற்படாத நிலையில், பின்வரும் சொற்களுக்கான அர்த்தங்கள் வருமாறு:

(a) “வன்கொடுமை” என்பது இந்தச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் தண்டனைக்கு உரிய ஒரு குற்றச் செயலாகும்.

(b) “சட்டவிதி” என்பது 1973ம் ஆண்டின் குற்றவியல் நடைமுறை சட்டம் (1973ன் 2) என்பதாகும்.

(bb) “சார்ந்திருப்பவர்” என்பதற்கு, பாதிக்கப்பட்டவரை அவரது ஆதரவுக்காகவும் பராமரிப்புக்காகவும் முழுமையாக அல்லது பிரதானமாக சார்ந்திருக்கிற, அத்தகைய பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர், சகோதரர், சகோதரி என்று பொருள்படும்.

(bc) “பொருளாதாரப் புறக்கணிப்பு” என்பதற்கு -

- i. தொடர்பு கொள்ள, கூலிக்கு வேலை செய்ய அல்லது மற்றொரு நபருடன் தொழிலில் ஈடுபட மறுத்தல்; அல்லது
- ii. சேவைகளுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட வாய்ப்புகளை மறுத்தல் அல்லது மறு பயனுக்காக சேவை வழங்குவதற்கான ஒப்பந்த வாய்ப்புகளை மறுத்தல்; அல்லது
- iii. தொழிலின் சாதாரணமான நடைமுறையைப் பொதுவாகச் செய்யப்படுவதற்கான விதிகளின் அடிப்படையில் எதையும் செய்ய மறுத்தல்.
- iv. ஒருவர் மற்றொருவருடன் பராமரிக்கக்கூடிய தொழில் அல்லது வணிக உறவுகளிலிருந்து விலகியிருத்தல்;

(bd) “தனி சிறப்பு நீதிமன்றம்” என்பதற்கு இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களை விசாரிப்பதற்காக என்றே பிரிவு 14 துணைப்பிரிவு (1)ன் கீழ் ஏற்படுத்தப்படும் தனி சிறப்பு நீதிமன்றம் என்று பொருள்படும்.

(be) “வன உரிமைகள்” என்பதற்கு பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம், 2006 (2/2007), பிரிவு 3 துணைப்பிரிவு (1)ல் தரப்பட்டுள்ள அர்த்தம் இருக்கும்;

**THE SCHEDULED CASTES AND THE SCHEDULED  
TRIBES (PREVENTION OF ATROCITIES) ACT, 1989**

**ACT NO. 33 OF 1989**

[11th September, 1989.]

An Act to prevent the commission of offences of atrocities against the members of the Scheduled Castes and the Scheduled Tribes, to provide for Special Courts and the Exclusive Special Courts for the trial of such offences and for the relief and rehabilitation of the victims of such offences and for matters connected therewith or incidental thereto.

BE it enacted by Parliament in the Fortieth Year of the Republic of India as follows:—

**CHAPTER I  
PRELIMINARY**

**1. Short title, extent and commencement.**—(1) This Act may be called the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989.

(2) It extends to the whole of India except the State of Jammu & Kashmir.

(3) It shall come into force on such date as the Central Government may, by notification in the Official Gazette, appoint.

**2. Definitions.**—(1) In this Act, unless the context otherwise requires,—

(a) “atrocitiy” means an offence punishable under section 3;

(b) “code” means the Code of Criminal Procedure, 1973 (2 of 1974);

(bb) “dependent” means the spouse, children, parents, brother and sister of the victim, who are dependent wholly or mainly on such victim for his support and maintenance;

(bc) “economic boycott” means—

(i) a refusal to deal with, work for hire or do business with other person; or

(ii) to deny opportunities including access to services or contractual opportunities for rendering service for consideration; or

(iii) to refuse to do anything on the terms on which things would be commonly done in the ordinary course of business; or

(iv) to abstain from the professional or business relations that one would maintain with other person;

(bd) “exclusive Special Court” means the Exclusive Special Court established under sub-section (1) of section 14 exclusively to try the offences under this Act;

(be) “forest rights” shall have the meaning assigned to it in sub-section (1) of section 3 of the Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006 (2 of 2007);

(bf) “கைமுறை துப்புரவுப் பணியாளர்” என்பதற்கு கைமுறை துப்புரவுப் பணியாளர் நியமன தடை மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம், 2013 பிரிவு 2, துணைப்பிரிவு (1) சட்டக்கூறு (g)-யில் தரப்பட்டுள்ள அர்த்தம் இருக்கும்.

(bg) “அரசு ஊழியர்” என்பதற்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 21ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு அரசு ஊழியர், அதேபோல் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடைமுறையில் உள்ள எந்த ஒரு சட்டத்தின் கீழும் ஒரு அரசு ஊழியராக கருதப்படும் எந்த ஒரு நபரும் என்றும் பொருள்படும். தனது அதிகாரப்பூர்வ தகுதிப்படி மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ், நிலைமையைப் பொறுத்து, செயல்படும் எந்த நபரும் இதில் உள்ளடங்குவார்;

(c) “பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்” என்பது, அரசமைப்பின் உறுப்பு 366 இன் கூறுகள் (24) (25) ஆகியவற்றின்படி முறையே அவற்றிற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டிருக்கும்;

(d) “சிறப்பு நீதிமன்றம்” என்பது 14வது பிரிவில் சிறப்பு நீதிமன்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அமர்வு நீதிமன்றம் ஆகும்.

(e) “சிறப்பு அரசு வழக்குரைஞர்” என்பது ஒரு சிறப்பு அரசு வழக்குரைஞர் அல்லது 15வது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி ஒரு வழக்குரைஞர் என்று பொருள்படும்.

(ea) “அட்டவணை” என்பதற்கு இந்த சட்டத்துடன் இணைக்கப்பட்ட அட்டவணை என்று பொருள்படும்;

(eb) “சமூகப் புறக்கணிப்பு” என்பதற்கு ஒருவர் மற்றொரு நபருக்கு தனது வழக்கமான சேவையை வழங்க அல்லது மற்றவரிடமிருந்து தனக்கு ஏதேனும் வழக்கமான சேவையைப் பெற மறுக்கப்படுதல்; அல்லது ஒருவர் வேறொருவருடன் பராமரிக்கக்கூடிய சமூக உறவுகளிலிருந்து விலகியிருத்தல் அல்லது அவரை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல் என்று பொருள்படும்;

‘(ec) “பாதிக்கப்பட்டவர்” என்பதற்கு பிரிவு 2 துணைப்பிரிவு (1) சட்டக்கூறு (c)-யின் கீழ் ‘பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி’ என்ற வரையறைக்குள் வருகிற, இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வரும் எந்த குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதன் விளைவாகவும் உடல் ரீதியான, மனரீதியான, உளவியல் ரீதியான, உணர்வு ரீதியான அல்லது பணம் சார்ந்த தீங்கிற்கு அல்லது தனது சொத்துக்கான தீங்கிற்கு உள்ளாகிய அல்லது தீங்கை அனுபவித்த எந்த ஒரு தனி நபரும் என்று பொருள்படும்;

‘(ed) “சாட்சி” என்பதற்கு இந்த சட்டத்தின் கீழ் வரும் ஒரு குற்றச் செயல் தொடர்பான உண்மைகள் மற்றும் சூழல்களோடு தொடர்புள்ள, அல்லது ஏதேனும் தகவலை வைத்துள்ள அல்லது புலன்விசாரணை, விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணை நோக்கத்திற்கு அவசியமானதைத் தெரிந்து வைத்துள்ள, மற்றும் இத்தகைய வழக்கின் புலன்விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணையின்போது தகவல் அளிக்க அல்லது வாக்கு மூலம் அளிக்க அல்லது ஏதேனும் ஆவணம் தாக்கல் செய்ய தேவைப்படக்கூடிய எந்த நபரும் என்று பொருள்படும்; அத்தகைய வழக்கின் பாதிக்கப்பட்டவர் ஒருவரும் இதில் உள்ளடங்குவார்;’

“(f) இந்த சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனால், வரையறுக்கப்படாத, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம், 1872 (1/1872) அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973-ல் (2/1974), நிலைமையைப் பொறுத்து, வரையறுக்கப்பட்டுள்ள சொற்களும் சித்தரிப்புகளும் அந்த சட்டங்களில் அர்த்தத்தில் இருப்பதாகக் கருதப்படும்.”

(2) சட்டச் செயலாக்கம் அல்லது எந்த ஒரு சட்டச் செயலாக்கத்தின் எந்த ஒரு விதி தொடர்பாக இந்தச் சட்டத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பும், அத்தகைய சட்டச் செயலாக்கம் அல்லது சட்டச் செயலாக்க விதி நடைமுறையில் இல்லாத ஒரு பகுதி தொடர்பான அத்தகைய குறிப்பு, அந்தப் பகுதியில் நடைமுறையில் உள்ள எந்த ஒரு சட்டம் தொடர்பானதாக எடுத்துக்கொள்ளப்படும்.

(bf) “manual scavenger” shall have the meaning assigned to it in clause (g) of sub-section (1) of section 2 of the Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 (25 of 2013);

(bg) “public servant” means a public servant as defined under section 21 of the Indian Penal Code (45 of 1860), as well as any other person deemed to be a public servant under any other law for the time being in force and includes any person acting in his official capacity under the Central Government or the State Government, as the case may be;

(c) “scheduled castes and scheduled tribes” shall have the meanings assigned to them respectively under clause (24) and clause (25) of article 366 of the Constitution;

(d) “special court” means a Court of Session specified as a Special Court in section 14;

(e) “special public prosecutor” means a Public Prosecutor specified as a Special Public Prosecutor or an advocate referred to in section 15;

(ea) “schedule” means the schedule appended to this Act;

(eb) “social boycott” means a refusal to permit a person to render to other person or receive from him any customary service or to abstain from social relations that one would maintain with other person or to isolate him from others;

(ec) “victim” means any individual who falls within the definition of the —Scheduled Castes and Scheduled Tribes under clause (c) of sub-section (1) of section 2, and who has suffered or experienced physical, mental, psychological, emotional or monetary harm or harm to his property as a result of the commission of any offence under this Act and includes his relatives, legal guardian and legal heirs;

(ed) “witness” means any person who is acquainted with the facts and circumstances, or is in possession of any information or has knowledge necessary for the purpose of investigation, inquiry or trial of any crime involving an offence under this Act, and who is or may be required to give information or make a statement or produce any document during investigation, inquiry or trial of such case and includes a victim of such offence;

(f) the words and expressions used but not defined in this Act and defined in the Indian Penal Code (45 of 1860), the Indian Evidence Act, 1872 (1 of 1872) or the Code of Criminal Procedure, 1973 (2 of 1974), as the case may be, shall be deemed to have the meanings respectively assigned to them in those enactments.

(2) Any reference in this Act to any enactment or any provision thereof shall, in relation to an area in which such enactment or such provision is not in force, be construed as a reference to the corresponding law, if any, in force in that area.

## அத்தியாயம் II

### வன்கொடுமைக் குற்றங்கள்

3. வன்கொடுமைக் குற்றங்களுக்கான தண்டனை:- (1) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சாராத எந்த ஒரு நபரும்

(a) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பினர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது வாயில் உண்ணத்தகாத அல்லது அருவருப்பான அல்லது அபாயகரமான பொருளை வைப்பது அல்லது அத்தகைய பொருள்களை உண்ணுமாறு அல்லது குடிக்குமாறு செய்வது;

(b) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி, இனத்தைச் சேர்ந்த ஒருவரது இடத்தில் அல்லது நுழைவாயிலில் மலத்தைக் கொட்டுதல், கழிவுப் பொருள்களைக் குவித்தல், விலங்குகளின் சடலங்கள் அல்லது வேறு எந்த விரும்பத்தகாத பொருள்களையும் குவித்தல்;

(c) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காயப்படுத்தும், அவமானப்படுத்தும் அல்லது ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் அவரது அருகமைப் பகுதியில் மலத்தைக் கொட்டுதல், கழிவுப் பொருள்களைக் குவித்தல், விலங்குகளின் சடலங்கள் அல்லது வேறு எந்த விரும்பத்தகாத பொருள்களையும் குவித்தல்;

(d) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவருக்கு செருப்பு மாலை போடுதல் அல்லது நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக இழுத்துச் செல்லுதல்;

(e) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவரை, அவரது ஆடைகளை களையச் செய்தல், வலுக்கட்டாயமாக தலையை மொட்டை அடித்தல், மீசையை அகற்றுதல், முகத்தில் அல்லது உடலில் வண்ணம் பூசுதல் அல்லது மனித மாண்பிற்கு இழிவான இத்தகைய வேறு எந்த செயலுக்கும் வலுக்கட்டாயமாக உட்படுத்துதல்.

(f) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான அல்லது அவரது வசத்தில் உள்ள அல்லது நில ஒதுக்கீட்டிற்கான அதிகாரம் உள்ள எந்த ஒரு அதிகாரியாலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட நிலத்தில் தவறான முறையில் ஆக்கிரமித்தல் அல்லது பயிர் செய்தல்; அல்லது அந்த நில உடைமையை மாற்றுதல்;

(g) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை நிலத்திலிருந்து அல்லது இருப்பிடத்திலிருந்து தவறான முறையில் வெளியேற்றுதல் அல்லது நிலம், இருப்பிடம் அல்லது நீர்வசதி அல்லது பாசன வசதிகள் அவருக்குள்ள உரிமைகளை, வன உரிமைகள் உட்பட, அவர் அனுபவிப்பதில் குறுக்கிடுதல்; அல்லது அதில் விளையும் பொருள்களை அழித்தல் அல்லது அபகரித்தல்.

**விளக்கம்:-** சட்டக்கூறு (f) மற்றும் இந்த சட்டக்கூறில் உள்ள “தவறான முறையில்” என்ற சித்தரிப்பு, பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்-

(A) நபரின் விருப்பத்திற்கு மாறாக;

(B) நபரின் ஒப்புதல் இல்லாமல்;

(C) நபரை அல்லது அந்த நபருக்கு அக்கறையுள்ள வேறொரு நபரை மரண அச்சம் அல்லது காய அச்சத்திற்கு உட்படுத்துவதன் மூலம் ஒப்புதல் பெற்ற நிலையில், அந்த நபரின் ஒப்புதலுடன்; அல்லது

(D) அத்தகைய நிலத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்தல்;

## CHAPTER II OFFENCES OF ATROCITIES

**3. Punishments for offences atrocities:** (1) Whoever, not being a member of a Scheduled Caste or a Scheduled Tribe,—

(a) puts any inedible or obnoxious substance into the mouth of a member of a Scheduled Caste or a Scheduled Tribe or forces such member to drink or eat such inedible or obnoxious substance;

(b) dumps excreta, sewage, carcasses or any other obnoxious substance in premises, or at the entrance of the premises, occupied by a member of a Scheduled Caste or a Scheduled Tribe;

(c) with intent to cause injury, insult or annoyance to any member of a Scheduled Caste or a Scheduled Tribe, dumps excreta, waste matter, carcasses or any other obnoxious substance in his neighbourhood;

(d) garlands with footwear or parades naked or semi-naked a member of a Scheduled Caste or a Scheduled Tribe;

(e) forcibly commits on a member of a Scheduled Caste or a Scheduled Tribe any act, such as removing clothes from the person, forcible tonsuring of head, removing moustaches, painting face or body or any other similar act, which is derogatory to human dignity;

(f) wrongfully occupies or cultivates any land, owned by, or in the possession of or allotted to, or notified by any competent authority to be allotted to, a member of a Scheduled Caste or a Scheduled Tribe, or gets such land transferred;

(g) wrongfully dispossesses a member of a Scheduled Caste or a Scheduled Tribe from his land or premises or interferes with the enjoyment of his rights, including forest rights, over any land or premises or water or irrigation facilities or destroys the crops or takes away the produce therefrom.

*Explanation.*—For the purposes of clause (f) and this clause, the expression “wrongfully” includes

(A) against the person’s will;

(B) without the person’s consent;

(C) with the person’s consent, where such consent has been obtained by putting the person, or any other person in whom the person is interested in fear of death or of hurt; or

(D) fabricating records of such land;

(h) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒருவரை 'கட்டாய உழைப்பு' பணிகளில் கட்டாயமாக ஈடுபடுத்துதல், அல்லது அரசாங்கத்தால் பொது நோக்கங்களுக்காக பணிக்கப்படுகிற எந்த ஒரு கட்டாய சேவை அல்லாத இதர கட்டாய வேலைகளில் அல்லது கொத்தடிமை வேலைகளில் ஈடுபடுத்துதல்;

(i) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவரை மனித சடலங்கள் அல்லது விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துமாறு அல்லது தூக்கிச் செல்லுமாறு கட்டாயப்படுத்துதல் அல்லது கல்லறை தோண்டுமாறு கட்டாயப்படுத்துதல்;

(j) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைமுறை துப்புரவுப் பணி செய்ய வைத்தல் அல்லது இத்தகைய நோக்கத்திற்காக அத்தகைய நபரை நியமித்தல் அல்லது நியமிக்க அனுமதித்தல்;

(k) ஒரு பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியின பெண்ணை ஒரு தேவதாசியாக ஒரு தெய்வம், சிலை வழிபாட்டுப் பொருள், கோயில் அல்லது வேறு மத அமைப்பில் அர்ப்பணிப்பதற்கான செயலில் ஈடுபடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது அது போன்ற வேறு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் அல்லது மேற்கூறிய செயல்களை அனுமதித்தல்;

(l) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பின்வரும் முறைகளில் கட்டாயப்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் அல்லது செய்யவிடாமல் தடுத்தல்:

(A) குறிப்பிட்ட ஒரு வாக்காளருக்கு வாக்களிக்காமலிருப்பது அல்லது வாக்களிப்பது அல்லது சட்டப்படி அல்லாத வேறு வழியில் வாக்களிக்கக் கட்டாயப்படுத்துவது;

(B) வேட்பாளராக மனுதாக்கல் செய்யாமலிருக்க அல்லது அத்தகைய வேட்பு மனுவை விலக்கிக் கொள்ள;

(C) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளராக மனுதாக்கல் செய்வதற்கு முன்மொழியக் கூடாது என அல்லது வழிமொழியாமலிருக்க;

(m) அரசமைப்பு சாசனத்தின் பாகம் - IXன் கீழ் ஒரு ஊராட்சியின் அல்லது பாகம் IX(A)யின் கீழ் ஒரு நகராட்சியின் உறுப்பினர் அல்லது தலைவர் அல்லது எந்த ஒரு பதவியிலும் இருக்கக்கூடிய பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இயல்பான பணிகளையும் செயல்பாடுகளையும் மேற்கொள்ளவிடாமல் கட்டாயப்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் அல்லது தடுத்தல்;

(n) தேர்தலுக்குப் பிறகு, பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்படுத்துதல் அல்லது கடுமையான காயம் ஏற்படுத்துதல் அல்லது தாக்குதல் அல்லது சமூகப் புறக்கணிப்பு அல்லது பொருளாதாரப் புறக்கணிப்பு விதித்தல் அல்லது விதிப்பதாக மிரட்டுதல் அல்லது அவருக்கு உரிய எந்த ஒரு பொது சேவையின் பலன்களையும் பெறவிடாமல் தடுத்தல்.

(o) ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களித்ததற்காக அல்லது வாக்களிக்கவில்லை என்பதற்காக அல்லது சட்டத்தில் உள்ள ஒரு வழிமுறைப்படி வாக்களித்ததற்காக பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக இந்த சட்டத்தின் கீழ் வரும் எந்த குற்றச் செயலையும் செய்தல்;

(h) makes a member of a Scheduled Caste or a Scheduled Tribe to do —*begar* or other forms of forced or bonded labour other than any compulsory service for public purposes imposed by the Government;

(i) compels a member of a Scheduled Caste or a Scheduled Tribe to dispose or carry human or animal carcasses, or to dig graves;

(j) makes a member of a Scheduled Caste or a Scheduled Tribe to do manual scavenging or employs or permits the employment of such member for such purpose;

(k) performs, or promotes dedicating a Scheduled Caste or a Scheduled Tribe woman to a deity, idol, object of worship, temple, or other religious institution as a *devadasi* or any other similar practice or permits aforementioned acts;

(l) forces or intimidates or prevents a member of a Scheduled Caste or a Scheduled Tribe—

(A) not to vote or to vote for a particular candidate or to vote in a manner other than that provided by law;

(B) not to file a nomination as a candidate or to withdraw such nomination; or

(C) not to propose or second the nomination of a member of a Scheduled Caste or a Scheduled Tribe as a candidate in any election;

(m) forces or intimidates or obstructs a member of a Scheduled Caste or a Scheduled Tribe, who is a member or a Chairperson or a holder of any other office of a Panchayat under Part IX of the Constitution or a Municipality under Part IXA of the Constitution, from performing their normal duties and functions;

(n) after the poll, causes hurt or grievous hurt or assault or imposes or threatens to impose social or economic boycott upon a member of a Scheduled Caste or a Scheduled Tribe or prevents from availing benefits of any public service which is due to him;

(o) commits any offence under this Act against a member of a Scheduled Caste or a Scheduled Tribe for having voted or not having voted for a particular candidate or for having voted in a manner provided by law;

(p) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, பொய்யான, தீய நோக்குடையதாக அல்லது அலைக்கழிப்புக்குள்ளாக்குவதாக உரிமையியல் அல்லது குற்றவியல் சட்ட நடைமுறைகளை, மேற்கொள்ளுதல்;

(q) எந்த ஒரு அரசுப் பணியாளருக்கு தவறான அல்லது அற்பமான (சிறுமைத்தனமான) தகவல் அளிப்பது, அதன்மூலம் அந்த பணியாளர் பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை காயப்படுத்தும் வகையில் அல்லது ஆத்திரமூட்டும் வகையில் அந்தப் பணியாளர் தனது சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்த வைத்தல்;

(r) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் பொது மக்கள் பார்வை உள்ள எந்த ஒரு இடத்திலும் வேண்டுமென்றே அவமதித்தல் அல்லது அச்சுறுத்தல்;

(s) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் பார்வை உள்ள எந்த ஒரு இடத்திலும் சாதிப் பெயர் சொல்லி அவதூறு செய்தல்;

(t) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினரால் புனிதமாக அல்லது உயர்வாக மதிக்கப்படுவது என்று பொதுவாக அறியப்பட்ட எந்த பொருளையும் அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது சீர்குலைத்தல்.

விளக்கம்- இந்த சட்டக்கூறின் நோக்கத்திற்காக “பொருள்” என்ற சித்தரிப்பிற்கான அர்த்தம், சிலை, புகைப்படம் மற்றும் உருவப்படம் இவற்றை உள்ளடக்கியதாகும்.

(u) எழுதப்படுகிற அல்லது பேசப்படுகிற வார்த்தைகளால் அல்லது சைகைகளால் அல்லது கண்கூடான செயல்களால் அல்லது வேறு வகைகளில் பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக பகை உணர்வுகள், வெறுப்பு அல்லது தீய எண்ணத்தை வளர்த்தல் அல்லது வளர்க்க முயலுதல்;

(v) எழுதப்படுகிற வார்த்தைகளால் அல்லது பேசப்படுகிற வார்த்தைகளால் அல்லது வேறு வழிகளில், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினர் உயர்வாகக் கருதுகிற, காலம் சென்ற எவரொருவரையும் அவமரியாதை செய்தல்;

(w) (i) பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அவர் பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தே, வேண்டுமென்றே தொடுதல்; அவ்வாறு தொடுவது பாலியல் தன்மை கொண்டதாகவும் அந்தப் பெண்ணின் ஒப்புதல் இல்லாமலும் நிகழ்த்தப்படுகையில்;

(ii) பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அவர் பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தே, பாலியல் தன்மைகொண்ட வார்த்தைகளை அல்லது செயல்களை அல்லது சைகைகளை பயன்படுத்துதல்;

விளக்கம்- துணைக் கூறு (1) நோக்கத்திற்காக “ஒப்புதல்” என்ற சித்தரிப்புக்கு, அந்த நபர் வார்த்தைகளால், சைகைகளால் அல்லது வாய்மொழி அல்லாத எந்த ஒரு தகவல் தொடர்பு வடிவத்திலும், குறிப்பிட்ட செயலில் பங்கேற்க தனது விருப்பத்தை தெரிவித்து, சந்தேகத்திற்கு இடமின்றி தன் விருப்பத்துடன் உடன்படுதல் என்று பொருள்படும்;

(p) Institutes false, malicious or vexatious suit or criminal or other legal proceedings against a member of a Scheduled Caste or a Scheduled Tribe;

(q) gives any false or frivolous information to any public servant and thereby causes such public servant to use his lawful power to the injury or annoyance of a member of a Scheduled Caste or a Scheduled Tribe;

(r) intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view;

(s) abuses any member of a Scheduled Caste or a Scheduled Tribe by caste name in any place within public view;

(t) destroys, damages or defiles any object generally known to be held sacred or in high esteem by members of the Scheduled Castes or the Scheduled Tribes.

*Explanation.*—For the purposes of this clause, the expression “object” means and includes statue, photograph and portrait;

(u) by words either written or spoken or by signs or by visible representation or otherwise promotes or attempts to promote feelings of enmity, hatred or ill-will against members of the Scheduled Castes or the Scheduled Tribes;

(v) by words either written or spoken or by any other means disrespects any late person held in high esteem by members of the Scheduled Castes or the Scheduled Tribes;

(w) (i) intentionally touches a woman belonging to a Scheduled Caste or a Scheduled Tribe, knowing that she belongs to a Scheduled Caste or a Scheduled Tribe, when such act of touching is of a sexual nature and is without the recipient’s consent;

(ii) uses words, acts or gestures of a sexual nature towards a woman belonging to a Scheduled Caste or a Scheduled Tribe, knowing that she belongs to a Scheduled Caste or a Scheduled Tribe.

*Explanation.*—For the purposes of sub-clause (i), the expression “consent” means an unequivocal voluntary agreement when the person by words, gestures, or any form of non-verbal communication, communicates willingness to participate in the specific act:

அத்தகையதான நிலையில் பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் தன்மை கொண்ட எந்த ஒரு செயலுக்கும் எதிராக உடல் ரீதியான எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்கிறபோது, அந்த ஒரு காரணத்தினால் மட்டுமே, அவர் அந்த பாலியல் செயலுக்கு ஒப்புதல் தெரிவித்ததாகக் கருதப்படமாட்டாது.

மேலும் அத்தகையதான நிலையில், குற்றம் செய்தவரோடு ஒரு பெண்ணின் பாலியல் சார்ந்த வரலாற்று உறவு குற்றத்திற்கு அவர் ஒப்புதல் தெரிவித்ததாகவோ குற்றத்தின் கடுமையை குறைப்பதாகவோ ஆகாது.

(X) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினரால் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வரும் எந்த நீரூற்று, அணை அல்லது வேறு எந்த நீராதாரத்திலும் உள்ள தண்ணீரை, சாதாரணமாக அது எந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்ததோ அதற்கு பயன்றாய் போகும் வகையில் நச்சுப்படுத்துதல் அல்லது பாழாக்குதல்.

(Y) பொது மக்களின் இதர பிரிவுகளைச் சேர்ந்தோர் அல்லது வேறு எந்த ஒரு பிரிவையும் சேர்ந்தோர் பயன்படுத்தவோ அல்லது தொடர்பு கொள்ளவோ உரிமை உள்ள ஒரு பொது ஓய்விடத்திற்குச் செல்லும் வழியை பயன்படுத்தும் மரபு சார்ந்த உரிமையை பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்த முடியாமல் அல்லது தொடர்பு கொள்ள முடியாமல் தடுத்தல்;

(Z) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை தனது வீடு, கிராமம் அல்லது வேறு குடியிருப்பு இடத்தை விட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்துதல் அல்லது வெளியேற வைத்தல்;

அத்தகையதான நிலையில், இந்த சட்டக்கூறில் உள்ள எதுவும், ஒரு பொதுக் கடமையை நிறைவேற்றுவதையொட்டி மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் பொருந்தாது;

(Za) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் பின்வரும் செயல்களில் ஈடுபடுவதை எந்த வகையிலும் தடுத்தல்—

(A) மற்றவர்களோடு சரிசமமாக ஒரு வட்டாரத்தின் பொதுச் சொத்து ஆதாரங்கள், அல்லது இடுகாடு அல்லது சுடுகாட்டைப் பயன்படுத்துதல் அல்லது, எந்த ஒரு ஆறு, நீரூற்று, ஓடை, கிணறு, குளம், நீர்த்தொட்டி, தண்ணீர் குழாய் அல்லது இதர நீர்நிலைகள் அல்லது குளியல் கூடங்கள், எந்த ஒரு பொதுப் போக்குவரத்து வசதியை எந்த ஒரு சாலை, அல்லது பாதையை பயன்படுத்துதல்;

(B) மலையேறுதல் அல்லது பொது இடங்களில் சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் அல்லது காலில் செருப்பு அணிதல் அல்லது புதிய ஆடைகள் அணிதல் அல்லது திருமண ஊர்வலம் நடத்துதல், அல்லது திருமண ஊர்வலங்களில் குதிரையில் அல்லது எந்த வாகனத்திலும் ஏறுதல்;

(C) பொது மக்களுக்குப் பொதுவான எந்த வழிபாட்டுத் தலத்திலும் அல்லது அதே மதத்தைப் பின்பற்றுகிற மற்றவர்களின் வழிபாட்டுத் தலத்தில் நுழைதல் அல்லது யாத்திரைகள் உள்ளிட்ட எந்த ஒரு மதம் சார்ந்த, சமூகம் சார்ந்த அல்லது கலாச்சாரம் சார்ந்த ஊர்வலங்களிலும் பங்கெடுத்தல்;

(D) எந்தக் கல்வி நிறுவனம், மருத்துவமனை, மருந்தகம், ஆரம்ப சுகாதார மையம் அல்லது கடை, பொது பொழுதுபோக்கு இடம் அல்லது வேறு பொது இடத்தில் நுழைதல்; பொது மக்களுக்குப் பொதுவான எந்த ஒரு இடத்திலும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக உள்ள எந்த தளவாடங்கள் அல்லது பொருள்களை பயன்படுத்துதல்; அல்லது

(E) பொது மக்களின் மற்ற பிரிவின் தனிநபர்கள் அல்லது எந்த ஒரு பிரிவினரும் பயன்படுத்தவோ அல்லது தொடர்புகொள்ளவோ உரிமை உள்ள எந்த தொழில் அல்லது எந்த பணிப் பதவி அல்லது வார்த்தகம் அல்லது வணிகம், எந்த ஒரு அலுவல் சார்ந்த நியமனத்தில் ஈடுபடுதல்;

Provided that a woman belonging to a Scheduled Caste or a Scheduled Tribe who does not offer physical resistance to any act of a sexual nature is not by reason only of that fact, is to be regarded as consenting to the sexual activity:

Provided further that a woman's sexual history, including with the offender shall not imply consent or mitigate the offence;

(x) corrupts or fouls the water of any spring, reservoir or any other source ordinarily used by members of the Scheduled Castes or the Scheduled Tribes so as to render it less fit for the purpose for which it is ordinarily used;

(y) denies a member of a Scheduled Caste or a Scheduled Tribe any customary right of passage to a place of public resort or obstructs such member so as to prevent him from using or having access to a place of public resort to which other members of public or any other section thereof have a right to use or access to;

(z) forces or causes a member of a Scheduled Caste or a Scheduled Tribe to leave his house, village or other place of residence:

Provided that nothing contained in this clause shall apply to any action taken in discharge of a public duty;

(za) obstructs or prevents a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any manner with regard to—

(A) using common property resources of an area, or burial or cremation ground equally with others or using any river, stream, spring, well, tank, cistern, water-tap or other watering place, or any bathing *ghat*, any public conveyance, any road, or passage;

(B) mounting or riding bicycles or motor cycles or wearing footwear or new clothes in public places or taking out wedding procession, or mounting a horse or any other vehicle during wedding processions;

(C) entering any place of worship which is open to the public or other persons professing the same religion or taking part in, or taking out, any religious, social or cultural processions including *jatras*;

(D) entering any educational institution, hospital, dispensary, primary health centre, shop or place of public entertainment or any other public place; or using any utensils or articles meant for public use in any place open to the public; or

(E) practicing any profession or the carrying on of any occupation, trade or business or employment in any job which other members of the public, or any section thereof, have a right to use or have access to;

(zb) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் சூன்யம் வைப்பதில் ஈடுபடுகிறார் அல்லது அவர் ஒரு சூனியக்காரர் என குற்றம்சாட்டி அவருக்கு உடல் ரீதியாக துன்பம் தருதல் அல்லது மன ரீதியாக வேதனை ஏற்படுத்துதல்; அல்லது

(zc) பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த எந்த ஒரு நபர் அல்லது குடும்பம் அல்லது ஒரு குழுவினருக்கு எதிராக சமூகப் புறக்கணிப்பு அல்லது பொருளாதாரப் புறக்கணிப்பைத் திணித்தல்; அல்லது மிரட்டுதல்;

ஆகிய செயல்கள்; 6 மாதங்களுக்குக் குறையாத ஆனால், அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கத்தக்க சிறைத் தண்டனைக்கு உரியவையாகும்.

(2) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சாராத எவர் ஒருவரும்

(i) போலியான ஆதாரம் தருவது அல்லது கிளப்பிவிடுவது அல்லது செய்ய வைப்பதற்கு, அதன் மூலம் பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி மரண தண்டனை வழங்கத்தக்க ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்படுவதற்கு வேண்டுமென்றே அந்த விளைவை ஏற்படுத்துவதற்காக அல்லது அதற்கு இட்டுச் செல்லும் என்பது தெரிந்தே, அல்லது ஆயுள் சிறைத் தண்டனையும் அபராதமும் சேர்ந்த கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்படும்; இத்தகைய போலியான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஆதாரத்தின் விளைவாக பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த அப்பாவிமான ஒருவருக்கு இந்த தண்டனை அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்குமானால், இவ்வாறு போலியான ஆதாரம் அளித்த அல்லது உருவாக்கிய நபருக்கு மரண தண்டனை அளிக்கப்படும்.

(ii) போலியான ஆதாரம் தருவது அல்லது உருவாக்குவது, அந்த விளைவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது அது அவ்வாறு ஏற்படக் கூடும் என தெரிந்தே அல்லது கட்டாயப்படுத்துவது அல்லது மிரட்டுவது அல்லது கிளப்பிவிடுவது அல்லது செய்ய வைப்பதற்கு, அதன் மூலம் பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி மரண தண்டனை அல்லாத ஆனால் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கத்தக்க ஒரு தண்டனை வழங்கத்தக்க ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்படுவதற்கு இட்டுச் செல்வது.

(iii) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவதற்காக அல்லது அதனால் சேதம் ஏற்படக்கூடும் என தெரிந்தே தீயினால் அல்லது வெடி பொருள் எதனாலும் விஷமச் செயல் செய்யப்படுமாயின் குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறையாத ஆனால் ஆறு மாதங்கள் வரையில் நீட்டிக்கக் கூடிய வகையில் அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

(iv) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரால் வழிபாட்டிடமாகவோ, வாழ்மிடமாகவோ சொத்தினைக் கையடைவில் வைப்பதற்கான இடமாகவோ வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிற எந்த ஒரு கட்டிடத்திற்கும் தீயினால் அல்லது வெடி பொருள் எதனாலும் அழிவு ஏற்படுத்தும் கருத்துடன் அல்லது அழிவு ஏற்படக்கூடும் எனத் தெரிந்தே அந்த விஷமச் செயல் செய்யப்படுமாயின் குற்றவாளி ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவார்;

(v) அத்தகைய நபர் ஒரு பட்டியல் வகுப்பு அல்லது ஒரு பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் அல்லது அத்தகைய சொத்து அத்தகைய நபருக்கு சொந்தமானது என்று தெரிந்தே அல்லது அவரது சொத்துக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (45/1860) கீழ் பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனைக்கு உரிய எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடுகிற குற்றவாளிக்கு அபராதத்துடன் ஆயுள் சிறைத்தண்டனை விதித்துத் தண்டனை அளிக்கப்படும்;

(zb) causes physical harm or mental agony of a member of a Scheduled Caste or a Scheduled Tribe on the allegation of practicing witchcraft or being a witch; or

(zc) imposes or threatens a social or economic boycott of any person or a family or a group belonging to a Scheduled Caste or a Scheduled Tribe,

shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to five years and with fine.

(2) Whoever, not being a member of a Scheduled Caste or a Scheduled Tribe,—

(i) gives or fabricates false evidence intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any member of a Scheduled Caste or a Scheduled Tribe to be convicted of an offence which is capital by the law for the time being in force shall be punished with imprisonment for life and with fine; and if an innocent member of a Scheduled Caste or a Scheduled Tribe be convicted and executed in consequence of such false or fabricated evidence, the person who gives or fabricates such false evidence, shall be punished with death;

(ii) gives or fabricates false evidence intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any member of a Scheduled Caste or a Scheduled Tribe to be convicted of an offence which is not capital but punishable with imprisonment for a term of seven years or upwards, shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to seven years or upwards and with fine;

(iii) commits mischief by fire or any explosive substance intending to cause or knowing it to be likely that he will thereby cause damage to any property belonging to a member of a Scheduled Caste or a Scheduled Tribe, shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to seven years and with fine;

(iv) commits mischief by fire or any explosive substance intending to cause or knowing it to be likely that he will thereby cause destruction of any building which is ordinarily used as a place of worship or as a place for human dwelling or as a place for custody of the property by a member of a Scheduled Caste or a Scheduled Tribe, shall be punishable with imprisonment for life and with fine;

(v) commits any offence under the Indian Penal Code (45 of 1860) punishable with imprisonment for a term of ten years or more against a person or property [knowing that such person is a member of a Scheduled Caste or a Scheduled Tribe or such property belongs to such member], shall be punishable with imprisonment for life and with fine;

(va) ஒரு நபர் ஒரு பட்டியல் வகுப்பு அல்லது ஒரு பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் என்று தெரிந்து அல்லது ஒரு சொத்து அத்தகைய நபருக்கு சொந்தமானது என்று தெரிந்து அத்தகைய நபருக்கு எதிராக அல்லது அவரது உடைமைக்கு எதிராக, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு குற்றச் செயலையும் செய்கிறவர், இத்தகைய குற்றங்களுக்காக என இந்திய குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தண்டனையோடு தண்டிக்கப்படுவார்; அவர் அபராதத்திற்கும் உரியவராவார்.

(vi) இந்த அத்தியாயத்தின் கீழ் வருகிற குற்றச் செயல் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தே அல்லது குற்றச் செயல் நடந்திருக்கிறது என நம்புவதற்கான காரணத்துடன், குற்றவாளியை சட்டப்பூர்வமான தண்டனையிலிருந்து பாதுகாக்கிற நோக்கத்துடன் குற்றம் நிகழ்த்தப்பட்டது தொடர்பான எந்த ஒரு ஆதாரத்தையும் காணாமல் போக வைப்பது, அல்லது அந்த நோக்கத்துடன் குற்றச் செயல் குறித்த தனக்கு அது போலியானது என தெரிந்த அல்லது நம்புகிற தகவலைத் தருவது அந்தக் குற்றத்திற்கான தண்டனைக்கு உரியதாகும்; அல்லது

(vii) அரசு ஊழியராக இருந்து கொண்டு இந்தப் பிரிவின் கீழ் வரும் எந்த ஒரு குற்றத்தையும் செய்வது ஓராண்டுக்கு குறைவாக சிறை தண்டனைக்கு உரியதாகும் ஆனால் அந்தக் குற்றத்துக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு நீட்டிக்க தக்கதாகும்.

**4. கடமைகளை செய்யத் தவறுவதற்கான தண்டனை:-** (1) அரசு ஊழியராக உள்ள ஆனால், பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சாராத எவ்வொருவரும் இந்த அவசரச் சட்டத்தின் கீழ் மற்றும் அதையொட்டி கொண்டு வரப்படும் விதிகளின் கீழ் அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பாரானால், அவர் 6 மாதங்களுக்குக் குறையாத, ஆனால் ஓராண்டு வரை நீட்டிக்கத்தக்க காலத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்படத்தக்கவராவார்.

(2) துணைப்பிரிவு (1)ல் குறிப்பிடப்படும் அரசு ஊழியரின் கடமைகள் பின்வருமாறு:

- (a) வாய்மொழியாக அளிக்கப்பட்ட தகவலை, தகவல் அளித்தவரின் கையெழுத்தைப் பெறுவதற்கு முன்பாக காவல் நிலையத்திற்குப் பொறுப்பான அலுவலரால் எழுத்துப்பூர்வமாக மாற்றி தகவலை அளித்தவருக்கு வாசித்துக் காட்டுதல்;
- (b) இந்த அவசரச் சட்டத்தின் கீழ் மற்றும் இதர பொருத்தமான விதிகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையாக ஒரு புகாரைப் பதிவு செய்தல் மற்றும் இந்த அவசரச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் அதனைப் பதிவு செய்தல்;
- (c) இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தகவலின் ஒரு நகலை, தகவல் அளித்தவருக்கு வழங்குதல்;
- (d) பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தல்;
- (e) 60 நாட்களுக்குள் விசாரணையை நடத்தி, சிறப்பு நீதிமன்றம் அல்லது தனி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல், மற்றும் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தல்;
- (f) எந்த ஒரு ஆவணம் அல்லது மின்னணுப் பதிவையும் சரியாக தயாரித்தல், சட்டப்படி அமைத்தல் மற்றும் மொழி பெயர்த்தல்;
- (g) இந்த அவசரச் சட்டத்தில் அல்லது இதன் கீழ் உருவாக்கப்படும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு கடமையையும் நிறைவேற்றாதல்:

அத்தகையதான நிலையில், இதுதொடர்பாக அரசு ஊழியர் மீதான புகார்கள், ஒரு நிர்வாக விசாரணையின் பரிந்துரை அடிப்படையில் பதிவு செய்யப்படும்.

(3) ஒரு அரசு ஊழியர் துணைப்பிரிவு (2)ல் குறிப்பிடப்படும் கடமையிலிருந்து தவறுவது தொடர்பான வழக்கை, சிறப்பு நீதிமன்றம் அல்லது தனி சிறப்பு நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும், மற்றும் அத்தகைய அரசு ஊழியருக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஆணையை வழங்கும்.

(va) commits any offence specified in the Schedule, against a person or property, knowing that such person is a member of a Scheduled Caste or a Scheduled Tribe or such property belongs to such member, shall be punishable with such punishment as specified under the Indian Penal Code (45 of 1860) for such offences and shall also be liable to fine;

(vi) knowingly or having reason to believe that an offence has been committed under this Chapter, causes any evidence of the commission of that offence to disappear with the intention of screening the offender from legal punishment, or with that intention gives any information respecting the offence which he knows or believes to be false, shall be punishable with the punishment provided for that offence; or

(vii) being a public servant, commits any offence under this section, shall be punishable with imprisonment for a term which shall not be less than one year but which may extend to the punishment provided for that offence.

**4. Punishment for neglect of duties.**—(1) Whoever, being a public servant but not being a member of a Scheduled Caste or a Scheduled Tribe, wilfully neglects his duties required to be performed by him under this Act, and the rules made thereunder, shall be punishable with imprisonment for a term which shall not be less than six months but which may extend to one year.

(2) The duties of public servant referred to in sub-section (1) shall include—

(a) to read out to an informant the information given orally, and reduced to writing by the officer in charge of the police station, before taking the signature of the informant;

(b) to register a complaint or a First Information Report under this Act and other relevant provisions and to register it under appropriate sections of this Act;

(c) to furnish a copy of the information so recorded forthwith to the informant;

(d) to record the statement of the victims or witnesses;

(e) to conduct the investigation and file charge sheet in the Special Court or the Exclusive Special Court within a period of sixty days, and to explain the delay if any, in writing;

(f) to correctly prepare, frame and translate any document or electronic record;

(g) to perform any other duty specified in this Act or the rules made thereunder:

Provided that the charges in this regard against the public servant shall be booked on the recommendation of an administrative enquiry.

(3) The cognizance in respect of any dereliction of duty referred to in sub-section (2) by a public servant shall be taken by the Special Court or the Exclusive Special Court and shall give direction for penal proceedings against such public servant.

5. அடுத்தடுத்து குற்றவாளி என அறிவிக்கப்படுவதற்கான கூடுதல் தண்டனை:- இந்த அத்தியாயத்தின்கீழ் வரும் ஒரு குற்றத்திற்காக ஏற்கெனவே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட எவர் ஒருவரும், இரண்டாவது முறையாகவும் அல்லது இரண்டாவது குற்றத்தைத் தொடர்ந்து செய்கிற எந்த ஒரு குற்றத்திற்காகவும் குற்றவாளி என அறிவிக்கப்படுவாரானால், ஓராண்டுக்கு குறையாத காலத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும், ஆனால் இந்தத் தண்டனை அந்த குற்றத்திற்கான தண்டனைக் காலம் வரையில் நீட்டிக்கப்படலாம்.

6. இந்திய குற்றவியல் சட்டத்தின் சில பிரிவுகளின் பொருத்தப்பாடு:- இந்தச் சட்டத்தின் இதர பிரிவுகளுக்கு உட்பட்டு, இந்திய குற்றவியல் சட்டத்தின் (45/1860), பிரிவு 34, அத்தியாயம் III, அத்தியாயம் IV, அத்தியாயம் V, அத்தியாயம் VA, பிரிவு 149 அத்தியாயம் XXIII 4 ஆகிய பிரிவுகள், எந்த அளவுக்குத் தேவையோ அதைப் பொறுத்து, இந்திய குற்றவியல் சட்டத்தின் நோக்கங்களுக்கு அவை பொருந்துவது போல இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்கும் பொருந்தும்.

7. சில நபர்களின் சொத்துக்களை கைப்பற்றுதல்:- (1) இந்த அத்தியாயத்தின்கீழ் தண்டனைக்குரிய எந்த ஒரு குற்றத்திற்காகவும் குற்றவாளி என ஒருவர் அறிவிக்கப்படுகிற நிலையில், சிறப்பு நீதிமன்றமானது எந்த ஒரு தண்டனையையும் வழங்குவதுடன் சேர்த்து, எழுத்துப்பூர்வமான ஆணையின்படி, அந்த நபருக்குச் சொந்தமான அசையும் அசையாத சொத்து அல்லது இரண்டுமாக எந்த ஒரு சொத்தும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கலாம்.

(2) இந்த அத்தியாயத்தின்கீழ் வருகிற எந்த ஒரு குற்றத்தையும் செய்ததாக எவர் ஒருவரும் குற்றம் சாட்டப்படுகிற நிலையில், அவரை விசாரிக்கிற சிறப்பு நீதிமன்றமானது அவருக்குச் சொந்தமான அசையும் சொத்து, அசையாத சொத்து அல்லது இரண்டுமாக, அனைத்து சொத்துகளும் அல்லது எந்த சொத்தும், இத்தகைய ஒரு விசாரணைக் காலத்தின்போது பிணையாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும், அந்த விசாரணையின் முடிவில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுமானால், அவ்வாறு பிணையாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் இந்த அத்தியாயத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத் தொகையைப் பெறுவதற்குத் தேவைப்படும் அளவுக்கு கையகப்படுத்தத் தக்கதாகும் என அறிவிக்கலாம்.

8. குற்றங்கள் தொடர்பான அனுமானங்கள்:- இந்த அத்தியாயத்தின்கீழ் வரும் ஒரு குற்றச் செயல் தொடர்பான வழக்கில் பின்வருமாறு நிரூபிக்கப்படுமானால்

(a) குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நபரால் செய்யப்பட்ட எந்த குற்றங்களுக்கு எந்த நிதி உதவியும் செய்திருப்பார் ஆனால் அல்லது இந்த அத்தியாயத்தின் கீழ் வரும் ஒரு குற்றத்தை செய்திருப்பார் ஆனால் அல்லது நியாயமான முறையில் அவ்வாறு சந்தேகப்படுவார் ஆனால் சிறப்பு நீதிமன்றம் ஆனது இதற்கு மாறாக நிரூபிக்கப்படாத நிலையில் அவர் அந்த குற்றத்தை செய்ததாக அனுமானிக்கும்.

(b) இந்த அத்தியாயத்தின் கீழ் வரும் ஒரு குற்றச் செயலை ஒரு குழு செய்யுமானால், நிலம், அல்லது வேறு எந்த விஷயத்திலானாலும், பொதுவான நோக்கத்தை மேலும் மேற்கொண்டு நிறைவேற்றும் நோக்கத்துடன் அல்லது குறி வைத்த இலக்கை முழுமையாக நிறைவேற்றுவதற்காக அந்தக் குற்றச்செயல் செய்யப்பட்டிருக்கிறது என்று அனுமானிக்கப்படும்.

(c) பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பம் பற்றி குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்ற நிலையில், இதற்கு மாறாக நிரூபிக்கப்பட்டாலன்றி பாதிக்கப்பட்டவரின் சாதி அல்லது பழங்குடியின அடையாளம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தெரியும் என்றே நீதிமன்றம் கருதும்.

**5. Enhanced punishment subsequent conviction.**—Whoever, having already been convicted of an offence under this Chapter is convicted for the second offence or any offence subsequent to the second offence, shall be punishable with imprisonment for a term which shall not be less than one year but which may extend to the punishment provided for that offence.

**6. Application of certain provisions of the Indian Penal Code.**—Subject to the other provisions of this Act, the provisions of section 34, Chapter III, Chapter IV, Chapter V, Chapter VA, section 149 and Chapter XXIII of the Indian Penal Code (45 of 1860), shall, so far as may be, apply for the purposes of this Act as they apply for the purposes of the Indian Penal Code.

**7. Forfeiture of property of certain persons.**—(1) Where a person has been convicted of any offence punishable under this Chapter, the Special Court may, in addition to awarding any punishment, by order in writing, declare that any property, movable or immovable or both, belonging to the person, which has been used for the commission of that offence, shall stand forfeited to Government.

(2) Where any person is accused of any offence under this Chapter, it shall be open to the Special Court trying him to pass an order that all or any of the properties, movable or immovable or both, belonging to him, shall, during the period of such trial, be attached, and where such trial ends in conviction, the property so attached shall be liable to forfeiture to the extent it is required for the purpose of realisation of any fine imposed under this Chapter.

**8. Presumption as to offences.**—In a prosecution for an offence under this Chapter, if it is proved that—

(a) the accused rendered any financial assistance in relation to the offences committed by a person accused of], or reasonably suspected of, committing, an offence under this Chapter, the Special Court shall presume, unless the contrary is proved, that such person had abetted the offence;

(b) a group of persons committed an offence under this Chapter and if it is proved that the offence committed was a sequel to any existing dispute regarding land or any other matter, it shall be presumed that the offence was committed in furtherance of the common intention or in prosecution of the common object;

(c) the accused was having personal knowledge of the victim or his family, the Court shall presume that the accused was aware of the caste or tribal identity of the victim, unless the contrary is proved.

**9. அதிகாரம் வழங்கல்:—** (1) இந்தச் சட்டத்தின் விதிகளில் அல்லது பிரிவுகளில் எவ்வாறு இருந்தாலும், மாநில அரசானது அவசியம் என அல்லது உகந்தது என கருதுமானால்,—

(a) இந்தச் சட்டத்தின்கீழ் வருகிற எந்த ஒரு குற்றமும் நிகழாமல் தடுப்பதற்காகவும், அதனைக் கையாள்வதற்காகவும் அல்லது

(b) இந்தச் சட்டத்தின்கீழ் எந்த ஒரு வழக்கு அல்லது வழக்குகளின் பிரிவு அல்லது தொகுப்புகளுக்காக, எந்த ஒரு மாவட்டம் அல்லது அதன் பகுதியில், அரசு இதழில் அறிவிப்பதன் மூலம், மாநில அரசின் எந்த ஒரு அதிகாரியையும் அந்த மாவட்டம் அல்லது பகுதியில் ஒரு காவல்துறை அதிகாரிக்கு சட்டவிதியின்கீழ் உள்ள அதிகாரங்களை மாநில அரசு வழங்கும்; அல்லது வழக்கின் தன்மையைப் பொறுத்து, இந்த வழக்கு அல்லது வழக்குகளின் பிரிவு அல்லது வழக்குகளின் தொகுப்புக்காக, குறிப்பாக கைது செய்வதற்கும், விசாரணை நடத்துவதற்கும், எந்த ஒரு சிறப்பு நீதிமன்றத்தின் முன்னிலையிலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் அதிகாரங்களை வழங்கும்.

(2) இந்தச் சட்டப்பிரிவுகளை அல்லது எந்த ஒரு விதி, திட்டம் அல்லது இதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணையை செயல்படுத்துவதில் துணைப்பிரிவு (1)ல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிக்கு காவல்துறையின் அனைத்து அதிகாரிகளும் மாநில அரசின் இதர அனைத்து அதிகாரிகளும் உதவ வேண்டும்.

(3) துணைப்பிரிவு (1) ன்கீழ் உள்ள ஒரு அதிகாரிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு, சட்டவிதிகள், அதிகபட்ச அளவு வரையில், பொருந்துவதாகும்.

**9. Conferment of powers.—**(1) Notwithstanding anything contained in the Code or in any other provision of this Act, the State Government may, if it considers it necessary or expedient so to do,—

(a) for the prevention of and for coping with any offence under this Act, or

(b) for any case or class or group of cases under this Act,

in any district or part thereof, confer, by notification in the Official Gazette, on any officer of the State Government, the powers exercisable by a police officer under the Code in such district or part thereof or, as the case may be, for such case or class or group of cases, and in particular, the powers of arrest, investigation and prosecution of persons before any Special Court.

(2) All officers of police and all other officers of Government shall assist the officer referred to in sub-section (1) in the execution of the provisions of this Act or any rule, scheme or order made thereunder.

(3) The provisions of the Code shall, so far as may be, apply to the exercise of the powers by an officer under sub-section (1).

## அத்தியாயம் III அப்புறப்படுத்துதல்

**10. குற்றம் செய்யக்கூடிய நபரை அப்புறப்படுத்துதல்:-** (1) ஒரு புகாரின் அடிப்படையில் அல்லது காவல்துறை அறிக்கையின் அடிப்படையில் இந்தச் சட்டத்தின் இரண்டாவது பாகத்தின் கீழ், பட்டியல் வகுப்பினர் பகுதிகள் அல்லது பட்டியல் பழங்குடியினர் பகுதிகள் என அரசமைப்பு சாசனத்தின் 244 சட்டத்தின் கீழ் அல்லது பிரிவு 21 துணைப்பிரிவு (2) சட்டக்கூறு (vii) ஏற்பாடுகளின் கீழ் அடையாளம் காணப்படும் எந்த பகுதியும் அறிவிக்கப்பட்ட ஒரு நபர் இந்தச் சட்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள ஒரு குற்றச் செயலை செய்யக்கூடும் என சிறப்பு நீதிமன்றம் கருதுவாரானால் அந்த நபர் அப்படிப்பட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட தடத்தில் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட வழியில் குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியேறியிருக்க வேண்டும் என்றும், எங்கேயிருந்து வெளியேற வேண்டும் என ஆணையிடப்படுகிறதோ அந்த பகுதிக்கு அவர் மூன்று ஆண்டுகளுக்கு மிகாத கால அளவிற்குள் திரும்பி வரக்கூடாது என்றும் எழுத்துப்பூர்வமாக ஆணையிடலாம்.

(2) சிறப்பு நீதிமன்றமானது துணைப்பிரிவு (1)ன் கீழ் பிறப்பிக்கும் ஆணையுடன் சேர்த்து, அந்த துணைப் பிரிவின் கீழ் ஆணையிடப்படும் நபருக்கு, எந்த அடிப்படைகளில் அத்தகைய ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.

(3) சிறப்பு நீதிமன்றமானது துணைப்பிரிவு (1)ன் கீழ் பிறப்பித்த ஆணையை, எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டிய காரணங்களுக்காக, அத்தகைய ஆணை யாருக்குப் பிறப்பிக்கப்படுகிறதோ அந்த நபர் அல்லது அவர் சார்பாக வேறு எவரும், அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் முன்வைக்கும் கோரிக்கை அடிப்படையில், விலக்கிக் கொள்ளலாம் அல்லது மாற்றம் செய்யலாம்.

**11. வட்டாரத்திலிருந்து ஒரு நபர் தானாக வெளியேறத் தவறுதல் மற்றும் வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் நுழைதல் தொடர்பான நடைமுறைகள்:-** (1) பிரிவு 10ன் கீழ் ஒரு நபர் எந்த ஒரு வட்டாரத்திலிருந்தும் தானே வெளியேறுமாறு ஆணையிடப்படும் நிலையில்

(a) ஆணையில் உள்ளபடி தானாக வெளியேறத் தவறுவாரானால்; அல்லது

(b) அவ்வாறு வெளியேற்றப்பட்ட நபர், ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள், துணைப்பிரிவு (2)ன் கீழ் சிறப்பு நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக அளிக்கிற அனுமதி இல்லாமல், நுழைவாரானால், சிறப்பு நீதிமன்றமானது அவரை கைது செய்யவும் தனி நீதிமன்றம் குறிப்பிடக்கூடிய அப்படிப்பட்ட வட்டாரத்திற்கு வெளியே காவல் துறையினரின் காவலில் அப்புறப்படுத்தவும் ஆணையிடலாம்.

(2) பிரிவு 10ன் கீழ் யாருக்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்படுகிறதோ அந்த நபர் தானாகவே வெளியேற வேண்டும் என்று ஆணையிடப்பட்ட வட்டாரத்திற்கு, ஒரு தற்காலிக காலத்திற்கு திரும்பி வர, குறிப்பிடப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எழுத்துப்பூர்வமாக சிறப்பு நீதிமன்றம் ஆணையிடலாம்; விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முறையாக செயல்படுத்தும் வகையில் அந்த நபர் உத்தரவாதத் தொகையுடன் அல்லது அது இல்லாமல் ஒரு பத்திரம் தர வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் ஆணையிடலாம்.

(3) சிறப்பு நீதிமன்றம் எந்த நேரத்திலும் அத்தகைய அனுமதியை விலக்கிக் கொள்ளலாம்.

(4) வெளியேறுமாறு ஆணையிடப்பட்ட வட்டாரத்திற்கு, அத்தகைய அனுமதியுடன், திரும்பி வரும் எந்த நபரும் விதிக்கப்படும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட்ட தற்காலிக கால அளவு முடிவடையும்போது, அல்லது தற்காலிக கால அளவு முடிவதற்குள் அந்த அனுமதி விலக்கிக் கொள்ளப்படும் நிலையில், அந்த நபர் அந்த வட்டாரத்திலிருந்து தானாக வெளியேறிவிட வேண்டும்; பிரிவு 10ன் கீழ் குறிப்பிடப்படும் கால அளவில் எஞ்சியுள்ள காலத்திற்குள், ஒரு புதிய அனுமதி இல்லாமல், நுழையக் கூடாது.

## CHAPTER III EXTERNMENT

**10. Removal of person likely to commit offence.**—(1) Where the Special Court is satisfied, upon a complaint or a police report that a person is likely to commit an offence under Chapter II of this Act in any area included in ‘Scheduled Areas’ or ‘tribal areas’, as referred to in article 244 of the Constitution,

or any area identified under the provisions of clause (vii) of sub-section (2) of section 21, it may, by order in writing, direct such person to remove himself beyond the limits of such area, by such route and within such time as may be specified in the order, and not to return to that area from which he was directed to remove himself for such period, not exceeding three years, as may be specified in the order.

(2) The Special Court shall, along with the order under sub-section (1), communicate to the person directed under that sub-section the grounds on which such order has been made.

(3) The Special Court may revoke or modify the order made under sub-section (1), for the reasons to be recorded in writing, on the representation made by the person against whom such order has been made or by any other person on his behalf within thirty days from the date of the order.

**11. Procedure on failure of person to remove himself from area and enter thereon after removal.**—(1) If a person to whom a direction has been issued under section 10 to remove himself from any area—

(a) fails to remove himself as directed; or

(b) having so removed himself enters such area within the period specified in the order,

otherwise than with the permission in writing of the Special Court under sub-section (2), the Special Court may cause him to be arrested and removed in police custody to such place outside such area as the Special Court may specify.

(2) The Special Court may, by order in writing, permit any person in respect of whom an order under section 10 has been made, to return to the area from which he was directed to remove himself for such temporary period and subject to such conditions as may be specified in such order and may require him to execute a bond with or without surety for the due observation of the conditions imposed.

(3) The Special Court may at any time revoke any such permission.

(4) Any person who, with such permission, returns to the area from which he was directed to remove himself shall observe the conditions imposed, and at the expiry of the temporary period for which he was permitted to return, or on the revocation of such permission before the expiry of such temporary period, shall remove himself outside such area and shall not return thereto within the unexpired portion specified under section 10 without a fresh permission.

(5) விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒரு நபர் கடைப்பிடிக்கத் தவறுவாரானால், அல்லது முறைப்படி தானாக வெளியேறத் தவறுவாரானால், அல்லது தானாக வெளியேறிய பிறகு புதிய அனுமதி இல்லாமல் மீண்டும் நுழைவாரானால் அல்லது திரும்பி வருவாரானால் சிறப்பு நீதிமன்றமானது அந்த நபரை கைது செய்யவும், சிறப்பு நீதிமன்றம் குறிப்பிடுகிற அந்த வட்டாரத்திற்கு வெளியே உள்ள பகுதிக்கு காவல்துறை காவலில் வெளியேற்றவும் ஆணையிடலாம்.

**12. பிரிவு 10ன் கீழ் ஆணை பிறப்பிக்கப்படும் நபர்களின் அளவுகள், மற்றும் புகைப்படங்கள் மற்றும் இதரவற்றை எடுத்தல்:-** (1). பிரிவு 10ன் கீழ் ஆணையிடப்படுகிற ஒவ்வொரு நபரும், சிறப்பு நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டிருக்குமானால், தனது அளவுகளையும் புகைப்படங்களையும் ஒரு காவல்துறை அதிகாரி எடுக்க அனுமதிக்க வேண்டும்.

(2) துணைப் பிரிவு (1)ன் கீழ் குறிப்பிடப்படும் எந்த நபரேனும் தனது அளவுகள் மற்றும் புகைப்படங்களை எடுக்க பணிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு அளவுகளும் புகைப்படங்களும் எடுப்பதை எதிர்ப்பாரானால் அல்லது அதற்கு அனுமதிக்க மறுப்பாரானால், அதனை மேற்கொள்வதற்கான அனைத்து அவசியமான வழிகளையும் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானதாகும்.

(3) துணைப்பிரிவு (2)ன் கீழ் அளவுகளும் புகைப்படங்களும் எடுப்பதை எதிர்ப்பது அல்லது அதற்கு அனுமதிக்க மறுப்பது இந்திய குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் (45 / 1860) ஒரு குற்றச் செயலாகும்.

(4) பிரிவு 10ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒரு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நிலையில், துணைப்பிரிவு (2)ன் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து அளவுகளும் புகைப்படங்களும் (நெகடிவ்கள் உள்பட) அழிக்கப்பட வேண்டும் அல்லது அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

**13. பிரிவு 10ன் கீழ் ஆணையின்படி செயல்படாததற்கு தண்டனை:-** பிரிவு 10ன் கீழ் சிறப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஒரு ஆணைக்கு மாறாக எந்த ஒரு நபரும் செயல்படுவது ஓராண்டு வரை நீட்டிக்கத்தக்க காலத்திற்கு அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கத் தக்கதாகும்.

## அத்தியாயம் IV

### சிறப்பு நீதிமன்றங்கள்

**14. சிறப்பு நீதிமன்றம் மற்றும் தனி சிறப்பு நீதிமன்றம்:-** (1) விசாரணையை வேகமாக நடத்தும் நோக்கத்திற்காக, மாநில அரசு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன் மூலம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களுக்காக ஒரு தனி சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தும்:

அத்தகையதான நிலையில், இந்த அவசரச் சட்டத்தின் கீழ் குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில், மாநில அரசு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அத்தகைய மாவட்டங்களுக்கு, அமர்வு நீதிமன்றம் ஒரு சிறப்பு நீதிமன்றமாக, இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களை விசாரிப்பதற்காக என அறிவிக்கும்.

மேலும் அத்தகையதான நிலையில், இவ்வாறாக அமைக்கப்படும் அல்லது குறிப்பிடப்படும் நீதிமன்றங்கள், இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களை வழக்கு விசாரணைக்கு நேரடியாக எடுத்துக்கொள்ளும் அதிகாரம் உள்ளவையாகும்.

(2) இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் கூடிய வரையில், இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, போதுமான எண்ணிக்கையில் நீதிமன்றங்களை அமைப்பது மாநில அரசின் கடமையாகும்.

(5) If a person fails to observe any of the conditions imposed or to remove himself accordingly or having so removed himself enters or returns to such area without fresh permission the Special Court may cause him to be arrested and removed in police custody to such place outside such area as the Special Court may specify.

**12. Taking measurements and photographs, etc., of persons against whom order under section 10 is made:** (1) Every person against whom an order has been made under section 10 shall, if so required by the Special Court, allow his measurements and photographs to be taken by a police officer.

(2) If any person referred to in sub-section (1), when required to allow his measurements or photographs to be taken, resists or refuses to allow the taking of such measurements or photographs, it shall be lawful to use all necessary means to secure the taking thereof.

(3) Resistance to or refusal to allow the taking of measurements or photographs under sub-section (2) shall be deemed to be an offence under section 186 of the Indian Penal Code (45 of 1860).

(4) Where an order under section 10 is revoked, all measurements and photographs (including negatives) taken under sub-section (2) shall be destroyed or made over to the person against whom such order is made.

**13. Penalty for non compliance of order under section 10.**—Any person contravening an order of the Special Court made under section 10 shall be punishable with imprisonment for a term which may extend to one year and with fine.

## CHAPTER IV SPECIAL COURTS

**14. Special Court and Exclusive Special Court.**—(1) For the purpose of providing for speedy trial, the State Government shall, with the concurrence of the Chief Justice of the High Court, by notification in the Official Gazette, establish an Exclusive Special Court for one or more Districts:

Provided that in Districts where less number of cases under this Act is recorded, the State Government shall, with the concurrence of the Chief Justice of the High Court, by notification in the Official Gazette, specify for such Districts, the Court of Session to be a Special Court to try the offences under this Act.

Provided further that the Courts so established or specified shall have power to directly take cognizance of offences under this Act.

(2) It shall be the duty of the State Government to establish adequate number of Courts to ensure that cases under this Act are disposed of within a period of two months, as far as possible.

(3) சிறப்பு நீதிமன்றத்தில் அல்லது தனி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஒவ்வொரு வழக்கிலும் விசாரணை நடைமுறைகள் பங்கேற்கும் அனைத்து சாட்சிகளும் பரிசீலிக்கப்படும் வரையில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, அடுத்த நாளைத் தாண்டி விசாரணையை ஒத்தி வைப்பது அவசியம் என்று சிறப்பு நீதிமன்றமோ தனி சிறப்பு நீதிமன்றமோ கருதவில்லை என்றால், விசாரணை நடைமுறைகள் தினசரி அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அத்தகையதான நிலையில், நடைபெறும் வழக்கு விசாரணை இந்த அவசரச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல் தொடர்பானதாக இருக்குமானால், விசாரணையானது, கூடிய வரையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 12 மாத காலத்திற்குள், முடிக்கப்படும்.

14.A மேல்முறையீடு (1) குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973ல் என்ன கூறப்பட்டிருந்தாலும், ஒரு சிறப்பு நீதிமன்றம் அல்லது ஒரு தனி சிறப்பு நீதிமன்றத்தின் எந்த ஒரு தீர்ப்பு, தண்டனை அல்லது ஆணையின் மீதும், இடைக்காலத் தீர்ப்பாக அல்லாத நிலையில், ஒரு மேல்முறையீடு தகவல்கள் மற்றும் சட்டம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

(2) குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 378 துணைப்பிரிவு (3)ல் என்ன கூறப்பட்டிருந்தாலும், ஜாமீன் வழங்க ஒப்புதல் அளித்து அல்லது மறுத்து சிறப்பு நீதிமன்றம் அல்லது தனி சிறப்பு நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒரு ஆணைக்கு எதிரான ஒரு மேல் முறையீடு உயர்நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்படும்.

(3) குறிப்பிட்ட காலகட்டத்தில் நடைமுறையில் உள்ள வேறு எந்த சட்டத்திலும் என்ன கூறப்பட்டிருந்தாலும், இந்தப் பிரிவின் கீழ் ஒவ்வொரு மேல்முறையீடும் தீர்ப்பு அல்லது தண்டனை அல்லது ஆணை, தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அத்தகையதான நிலையில், 90 நாள் கால அளவு முடிந்த பிறகு தாக்கல் செய்யப்படும் ஒரு மேல்முறையீட்டை, மனுதாரர் 90 நாள் கால அவகாசத்திற்குள் தாக்கல் செய்யாததற்குப் போதுமான காரணம் இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் திருப்திகரமாகக் கருதுமானால், அந்த மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் அத்தகையதான நிலையில், ஒரு நூற்று எண்பது நாட்கள் காலம் முடிந்த பிறகு எந்த மேல்முறையீடும் ஏற்கப்படமாட்டாது.

(4) துணைப்பிரிவு (1)ன் கீழ் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு மேல்முறையீடும், கூடிய வரையில், மேல் முறையீடு ஏற்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் முடிக்கப்படும்.

**15. சிறப்பு அரசு வழக்குரைஞர்:**-(1) இந்த சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தும் நோக்கத்திற்காக, ஒவ்வொரு சிறப்பு நீதிமன்றத்திற்கும் மாநில அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன் மூலம், ஏழு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு வழக்குரைஞராக செயல்பட்டிருக்கக் கூடிய ஒரு அரசு வழக்குரைஞர் அல்லது ஒரு வழக்குரைஞரை சிறப்பு அரசு வழக்குரைஞராக அறிவிக்க வேண்டும்.

(2) இந்த சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தும் நோக்கத்திற்காக ஒவ்வொரு தனி சிறப்பு நீதிமன்றத்திற்கும் மாநில அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு வழக்குரைஞராக செயல்பட்டு இருக்கக்கூடிய ஒரு அரசு வழக்குரைஞர் அல்லது ஒரு வழக்குரைஞரை தனி சிறப்பு வழக்கறிஞராக அறிவிக்க வேண்டும்.

(3) In every trial in the Special Court or the Exclusive Special Court, the proceedings shall be continued from day-to-day until all the witnesses in attendance have been examined, unless the Special Court or the Exclusive Special Court finds the adjournment of the same beyond the following day to be necessary for reasons to be recorded in writing:

Provided that when the trial relates to an offence under this Act, the trial shall, as far as possible, be completed within a period of two months from the date of filing of the charge sheet.]

**14A. Appeals.**—(1) Notwithstanding anything contained in the Code of Criminal Procedure, 1973 (2 of 1974), an appeal shall lie, from any judgment, sentence or order, not being an interlocutory order, of a Special Court or an Exclusive Special Court, to the High Court both on facts and on law.

(2) Notwithstanding anything contained in sub-section (3) of section 378 of the Code of Criminal Procedure, 1973 (2 of 1974), an appeal shall lie to the High Court against an order of the Special Court or the Exclusive Special Court granting or refusing bail.

(3) Notwithstanding anything contained in any other law for the time being in force, every appeal under this section shall be preferred within a period of ninety days from the date of the judgment, sentence or order appealed from:

Provided that the High Court may entertain an appeal after the expiry of the said period of ninety days if it is satisfied that the appellant had sufficient cause for not preferring the appeal within the period of ninety days:

Provided further that no appeal shall be entertained after the expiry of the period of one hundred and eighty days.

(4) Every appeal preferred under sub-section (1) shall, as far as possible, be disposed of within a period of three months from the date of admission of the appeal.

**15. Special Public Prosecutor and Exclusive Public Prosecutor.**—(1) For every Special Court, the State Government shall, by notification in the Official Gazette, specify a Public Prosecutor or appoint an advocate who has been in practice as an advocate for not less than seven years, as a Special Public Prosecutor for the purpose of conducting cases in that Court.

(2) For every Exclusive Special Court, the State Government shall, by notification in the Official Gazette, specify an Exclusive Special Public Prosecutor or appoint an advocate who has been in practice as an advocate for not less than seven years, as an Exclusive Special Public Prosecutor for the purpose of conducting cases in that Court.

## அத்தியாயம் IV A

### பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உரிமைகள்

15A. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உரிமைகள்: (1) பாதிக்கப்பட்டவர்கள், அவர்களைச் சார்ந்து இருப்பவர்கள், சாட்சிகள் ஆகியோரை அவர்களுக்கு எதிரான எவ்வகை அச்சுறுத்தல், கட்டாயப்படுத்தல், தூண்டுதல் அல்லது வன்முறை அல்லது வன்முறை மிரட்டலில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

(2) பாதிக்கப்பட்ட ஒருவர் நியாயமாகவும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்டவரின் வயது அல்லது பாலினம் அல்லது கல்வி நிலை அல்லது வறுமை காரணமாக எழக்கூடிய சிறப்பு தேவைகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படும்.

(3) பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது அவரை சார்ந்திருப்போருக்கு, ஏதேனும் ஜாமின் நடவடிக்கை இருக்குமானால் அது உள்பட நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பான நியாயமான, துல்லியமான, சரியான நேரத்திலான தகவல்களைப் பெற உரிமை உண்டு. இந்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த நடைமுறைகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்டவருக்கு சிறப்பு அரசு வழக்குரைஞர் அல்லது மாநில அரசாங்கம் தகவல் தெரிவிக்கும்.

(4) எந்த ஒரு ஆவணம் அல்லது பொருளை தாக்கல் செய்யுமாறு அல்லது சாட்சிகளைக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆணையிடக் கோரி அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள நபர்களை விசாரிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் அல்லது தனி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் உரிமை பாதிக்கப்பட்டவர் அல்லது அவருக்கு உண்டு.

(5) இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் அனுமதி, குற்றச்சாட்டிலிருந்து விலக்குதல், விடுவித்தல், பரோலில் விடுவித்தல், குற்றவாளியாக அறிவித்தல், தண்டனை அளித்தல் ஆகிய நடைமுறைகளில் அல்லது தொடர்புள்ள எந்த விசாரணை நடைமுறைகளில் அல்லது வாதங்களில் தனது கருத்து கேட்கப்படுவதற்கான உரிமை, குற்றவாளியாக அறிவித்தல், விடுவித்தல் தண்டனை அளித்தல் தொடர்பாக எழுத்துப்பூர்வ வேண்டுகோள் தாக்கல் செய்யும் உரிமை பாதிக்கப்பட்டவர் அல்லது அவரைச் சார்ந்திருப்பவருக்கு உண்டு.

(6) குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973ல் (2/1974) என்ன கூறப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அல்லது தனி சிறப்பு நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர், அவரைச் சார்ந்திருப்பவர், தகவல் அளிப்பவர் அல்லது சாட்சிகளுக்கு பின்வருவனவற்றை வழங்க வேண்டும்:

- நீதியை உறுதிப்படுத்த முழுமையான பாதுகாப்பு
- புலனாய்வு, விசாரணை, நீதிமன்ற விசாரணையின்போது போக்குவரத்து மற்றும் பராமரிப்புச் செலவுகள்
- புலனாய்வு, விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையின்போது சமூகப் பொருளாதார மறுவாழ்வு
- இடம்பெயர்வு

(7) பாதிக்கப்பட்டவர், அவரைச் சார்ந்திருப்பவர், தகவல் அளிப்பவர் அல்லது சாட்சிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அரசு சிறப்பு நீதிமன்றம் அல்லது தனி சிறப்பு நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கும். வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து இந்த நீதிமன்றம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு நடத்தி உரிய ஆணைகள் பிறப்பிக்கும்.

(8) துணைப்பிரிவு (6)ல் உள்ள விதிகளுக்கு முரண்படாமல், சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றம் அல்லது தனி சிறப்பு நீதிமன்றம் அந்த பாதிக்கப்பட்டவர் அல்லது அவரைச் சார்ந்திருப்பவர் அல்லது தகவல் அளிப்பவர் அல்லது சாட்சி தொடர்பான சிறப்பு அரசு வழக்குரைஞரால் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பத்தின் பேரில் தன் முன்னால் அல்லது எந்த ஒரு விசாரணையில், பின்வருபவை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

## CHAPTER IVA RIGHTS OF VICTIMS AND WITNESSES

**15A. Rights of victims and witnesses.**—(1) It shall be the duty and responsibility of the State to make arrangements for the protection of victims, their dependents, and witnesses against any kind of intimidation or coercion or inducement or violence or threats of violence.

(2) A victim shall be treated with fairness, respect and dignity and with due regard to any special need that arises because of the victim's age or gender or educational disadvantage or poverty.

(3) A victim or his dependent shall have the right to reasonable, accurate, and timely notice of any Court proceeding including any bail proceeding and the Special Public Prosecutor or the State Government shall inform the victim about any proceedings under this Act.

(4) A victim or his dependent shall have the right to apply to the Special Court or the Exclusive Special Court, as the case may be, to summon parties for production of any documents or material, witnesses or examine the persons present.

(5) A victim or his dependent shall be entitled to be heard at any proceeding under this Act in respect of bail, discharge, release, parole, conviction or sentence of an accused or any connected proceedings or arguments and file written submission on conviction, acquittal or sentencing.

(6) Notwithstanding anything contained in the Code of Criminal Procedure, 1973 (2 of 1974), the Special Court or the Exclusive Special Court trying a case under this Act shall provide to a victim, his dependent, informant or witnesses;

- (a) the complete protection to secure the ends of justice;
- (b) the travelling and maintenance expenses during investigation, inquiry and trial;
- (c) the social-economic rehabilitation during investigation, inquiry and trial; and
- (d) relocation.

(7) The State shall inform the concerned Special Court or the Exclusive Special Court about the protection provided to any victim or his dependent, informant or witnesses and such Court shall periodically review the protection being offered and pass appropriate orders.

(8) Without prejudice to the generality of the provisions of sub-section (6), the concerned Special Court or the Exclusive Special Court may, on an application made by a victim or his dependent, informant or witness in any proceedings before it or by the Special Public Prosecutor in relation to such victim, informant or witness or on its own motion, take such measures including—

(ய) தனது ஆணைகள் அல்லது தீர்ப்புகள் அல்லது பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆவணத்திலும் சாட்சிகளின் பெயர்களையும் முகவரிகளையும் மறைப்பது;

(ஊ) சாட்சிகளின் அடையாளத்தையும் முகவரிகளையும் வெளியிடக் கூடாது என ஆணை பிறப்பிப்பது;

(உ) பாதிக்கப்பட்ட ஒருவர் நல்லது தகவல் அளிப்பவர் அல்லது சாட்சி துன்புறுத்தப்படுவதாக ஏதேனும் புகார் வருமானால் உடனடி நடவடிக்கை எடுப்பது, தேவைப்பட்டால், பாதுகாப்புக்கு உரிய ஆணைகள் பிறப்பிப்பது;

இத்தகையதான நிலையில், உட்பிரிவு (c) யின் கீழ் பெறப்படும் புகாரின் மீதான விசாரணை அல்லது புலன்விசாரணை இத்தகைய நீதிமன்றத்தால் பிரதான வழக்கிலிருந்து தனியாக நடத்தப்பட வேண்டும், புகார் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

மேலும் இத்தகையதான நிலையில் உட்பிரிவு (c)யின் கீழ் பெறப்படும் புகார் யாரேனும் அரசு ஊழியர் மீதானதாக இருக்குமானால், அந்த அரசு ஊழியர் பாதிக்கப்பட்டவர் அல்லது தகவல் அளிப்பவர் அல்லது சாட்சியிடம், நிலுவையில் உள்ள வழக்குக்குத் தொடர்புள்ள முறையில் அல்லது தொடர்பற்ற முறையில் தனது அனுமதியின்றித் தலையிடுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

(9) பாதிக்கப்பட்டவர் அல்லது தகவல் அளிப்பவர் அல்லது சாட்சிகள் தாங்கள் எவ்வகையிலும் அச்சுறுத்தப்படுவதாகவோ, கட்டாயப் படுத்தப் படுவதாக தூண்டப்படுவதாகவோ வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவோ வன்முறை மிரட்டல் விடுக்கப்படுவதாகவோ வாய்மொழியாக அல்லது எழுத்துப்பூர்வமாக அளிக்கும் புகாரை பதிவு செய்வது விசாரணை அலுவலர் அல்லது காவல் நிலைய அலுவலரின் கடமை. முதல் தகவல் அறிக்கையின் புகைப்பட நகல் உடனடியாக கட்டணமின்றி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

(10) இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்கள் தொடர்பான நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

(11) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையில். பின்வருவன போன்ற அவர்களது உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வ வாய்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான திட்டத்தை அறிவிப்பது சம்பந்தப்பட்ட அரசின் கடமையாகும்:

பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை கட்டணமின்றி வழங்குதல்

- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு பணமாக அல்லது வேறு வகையில் உடனடி நிவாரணம் கிடைக்க செய்தல்
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்போர் அல்லது சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குதல்
- மரணம் அல்லது காயம் அல்லது உடைமைகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில் நிவாரணம் வழங்குதல்
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அல்லது குடிநீர் அல்லது ஆடைகள் அல்லது தங்குமிடம் அல்லது மருத்துவ உதவி அல்லது போக்குவரத்து வசதிகள் அல்லது தினசரி படி கிடைக்கச் செய்தல்
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்போருக்கு பராமரிப்புச் செலவுகள் வழங்குதல்
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும் நேரத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் நேரத்திலும் அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்த தகவல்களை அளித்தல்
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்போர் அல்லது சாட்சிகளுக்கு அச்சுறுத்தப்படுவதிலிருந்தும் துன்புறுத்தப்படுவதிலிருந்தும் பாதுகாப்பு அளித்தல்
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்போர் அல்லது தொடர்புள்ள அமைப்புகள் அல்லது தனி மனிதர்களுக்கு விசாரணை நிலவரம் மற்றும் குற்றப்பத்திரிகை தகவல்களை அளித்தல், குற்றப்பத்திரிகை நகலை கட்டணமின்றி அளித்தல்

(a) concealing the names and addresses of the witnesses in its orders or judgments or in any records of the case accessible to the public;

(b) issuing directions for non-disclosure of the identity and addresses of the witnesses;

(c) take immediate action in respect of any complaint relating to harassment of a victim, informant or witness and on the same day, if necessary, pass appropriate orders for protection:

Provided that inquiry or investigation into the complaint received under clause (c) shall be tried separately from the main case by such Court and concluded within a period of two months from the date of receipt of the complaint:

Provided further that where the complaint under clause (c) is against any public servant, the Court shall restrain such public servant from interfering with the victim, informant or witness, as the case may be, in any matter related or unrelated to the pending case, except with the permission of the Court.

(9) It shall be the duty of the Investigating Officer and the Station House Officer to record the complaint of victim, informant or witnesses against any kind of intimidation, coercion or inducement or violence or threats of violence, whether given orally or in writing, and a photocopy of the First Information Report shall be immediately given to them at free of cost.

(10) All proceedings relating to offences under this Act shall be video recorded.

(11) It shall be the duty of the concerned State to specify an appropriate scheme to ensure implementation of the following rights and entitlements of victims and witnesses in accessing justice so as—

(a) to provide a copy of the recorded First Information Report at free of cost;

(b) to provide immediate relief in cash or in kind to atrocity victims or their dependents;

(c) to provide necessary protection to the atrocity victims or their dependents, and witnesses;

(d) to provide relief in respect of death or injury or damage to property;

(e) to arrange food or water or clothing or shelter or medical aid or transport facilities or daily allowances to victims;

(f) to provide the maintenance expenses to the atrocity victims and their dependents;

(g) to provide the information about the rights of atrocity victims at the time of making complaints and registering the First Information Report;

(h) to provide the protection to atrocity victims or their dependents and witnesses from intimidation and harassment;

- (i) மருத்துவ சோதனைகளின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்
- (j) வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்போர் அல்லது தொடர்புள்ள அமைப்புகள் அல்லது தனி மனிதர்களுக்கு நிவாரணத் தொகை தொடர்பான தகவல்களை அளித்தல்
- (k) வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்போர் அல்லது தொடர்புள்ள அமைப்புகள் அல்லது தனி மனிதர்களுக்கு புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை தேதி, இடம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அளித்தல்
- (l) வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்போர் அல்லது தொடர்புள்ள அமைப்புகள் அல்லது தனி மனிதர்களுக்கு வழக்கு மற்றும் விசாரணைக்கான தயாரிப்புகள் தொடர்பாகப் போதுமான விவரங்கள் அளித்தல், சொல்லப்பட்ட நோக்கத்திற்காக சட்ட உதவி வழங்குதல்
- (m) வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்போர் அல்லது தொடர்புள்ள அமைப்புகள் அல்லது தனி மனிதர்களின் உரிமைகளைச் செயல்படுத்துதல், அந்த உரிமைகளை செயல்படுத்துவதற்கு உரிய சட்ட உதவிகளை அளித்தல்.

(12) அரசு சாரா அமைப்புகள், சமூகப் பணியாளர்கள் அல்லது வழக்குரைஞர்களிடமிருந்து உதவி பெறுவது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்போரின் உரிமையாகும்.

(i) to provide the information to atrocity victims or their dependents or associated organisations or individuals, on the status of investigation and charge sheet and to provide copy of the charge sheet at free of cost;

(j) to take necessary precautions at the time of medical examination;

(k) to provide information to atrocity victims or their dependents or associated organisations or individuals, regarding the relief amount;

(l) to provide information to atrocity victims or their dependents or associated organisations or individuals, in advance about the dates and place of investigation and trial;

(m) to give adequate briefing on the case and preparation for trial to atrocity victims or their dependents or associated organisations or individuals and to provide the legal aid for the said purpose;

(n) to execute the rights of atrocity victims or their dependents or associated organisations or individuals at every stage of the proceedings under this Act and to provide the necessary assistance for the execution of the rights.

(12) It shall be the right of the atrocity victims or their dependents, to take assistance from the Non-Government Organisations, social workers or advocates.

## அத்தியாயம் IV

### (இதரவை)

**16. கூட்டு அபராதம் விதிப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரம்:** குடிமை உரிமைகள் சட்டம், 1955 (22/1955) பிரிவு 10 A விதிகள், வீடியோ வரையில், கூட்டு அபராதம் விதிப்பது மற்றும் செயல்படுத்துவது என் நோக்கத்திற்கும். இந்தச் சட்டத்தில் அன்புள்ள இதர விஷயங்களுக்கும் பொருந்துவதாகும்.

**17. சட்டம் ஒழுங்கு அமைப்பு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை:**

(1) ஒரு மாவட்ட நடுவர் (டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட்) அல்லது துணை மண்டல நடுவர் (சப் டிவிசனல் மேஜிஸ்ட்ரேட்) அல்லது எந்த ஒரு செயல் நடுவர் (எக்சிகியூட்டிவ் மேஜிஸ்ட்ரேட்) அல்லது காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிலைக்கு குறையாத எந்த ஒரு காவல்துறை அதிகாரி, தகவல் பெற்று அது தொடர்பான விசாரணையில், அவரது அதிகார வரம்புக்குள் உள்ள பகுதியில் குடியிருக்கிற அல்லது அங்கு அடிக்கடி வந்து செல்கிற, பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினர் பிரிவுகளைச் சேராத, ஒரு நபர் அல்லது குழுவினரால் இந்தச் சட்டத்தின் கீழ் வருகிற ஒரு குற்றச்செயல் செய்யப்பட உள்ளது அல்லது எந்த ஒரு குற்ற செயலையும் செய்யவிருப்பதாக அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று கருதுவாரானால், மேற்கொண்டு நடவடிக்கைக்குப் போதுமான அடிப்படை இருக்கிறது என்று அவர் கருதுவாரானால், அத்தகைய பகுதியை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கக்கூடிய பகுதி இன்று அறிவிக்கலாம், அமைதியையும் நன்னடத்தையையும் பாதுகாக்க, பொது ஒழுங்கையும் இணக்கச் சூழலையும் பராமரிக்க, நடவடிக்கை எடுக்கலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

(2) சட்டத்தின் 8, 10, 11 ஆகிய அத்தியாயங்கள், கூடிய வரையில், துணைப் பிரிவு (I) நோக்கங்களுக்குப் பொருந்துவதாகும்.

(3) வன்கொடுமைகளை தடுப்பதற்கும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளிடையே பாதுகாப்பு உணர்வை மீட்பதற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை மாநில அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அறிவிக்கலாம், துணைப்பிரிவு (I)ல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகள் அத்தகைய திட்டம் அல்லது திட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வார்கள் என்பதை அந்தத் திட்டம் அல்லது திட்டங்களின் குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

**18. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 438வது பிரிவு இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களைச் செய்கிற நபர்களுக்குப் பொருந்தாது:** ஒரு நபர் இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றத்தை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுவது தொடர்பான இந்த வழக்கிலும் குற்றவியல் நடைமுறை சட்ட விதியின் 438 பிரிவில் உள்ள எதுவும் பொருந்தாது.

**19. குற்றவியல் சட்ட விதி 360 ஆவது பிரிவு அல்லது குற்றமிழைத்தோர் நன்னடத்தை சட்டத்தின் விதிகள் இந்தச் சட்டத்தின் கீழ் வரும் ஒரு குற்றத்தை செய்த நபர்களுக்குப் பொருந்தாது:** குற்றவியல் சட்ட விதி 360 ஆவது பிரிவு அல்லது குற்றமிழைத்தோர் நன்னடத்தை சட்டம், 1958 (20 / 1958) விதிகள் இந்தச் சட்டத்தின் கீழ் வரும் ஒரு குற்றத்தை செய்ததாக கண்டறியப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த நபருக்கும் பொருந்தாது.

**20. இந்தச் சட்டம் மற்ற சட்டங்களை புறக்கணிக்கிறது:** இந்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டிருந்தாலன்றி, அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்குப் பொருந்தாததாக அல்லது அத்தகைய சட்டத்தின் விளைவாக இருக்கக்கூடிய நடைமுறை அல்லது பயன்பாடு அல்லது முறையானை இருந்தாலும் இந்தச் சட்டத்தின் விதிகளே செல்லுபடியாகும்.

**21. சட்டம் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை:**

இது தொடர்பாக மத்திய அரசு உருவாக்கும் விதிகளுக்கு உட்பட்டு மாநில அரசு இந்தச் சட்டம் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

குறிப்பாக, முந்தைய சட்டத்தில் பொதுத்தன்மை இருக்கும் படாமல், பின்வருவனவற்றை உள்ள இந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும்:

**CHAPTER V**  
**MISCELLANEOUS**

**16. Power of State Government to impose collective fine.**—The provisions of section 10A of the Protection of Civil Rights Act, 1955 (22 of 1955) shall, so far as may be, apply for the purposes of imposition and realisation of collective fine and for all other matters connected therewith under this Act.

**17. Preventive action to be taken by the law and order machinery.**—(1) A District Magistrate or a Sub-divisional Magistrate or any other Executive Magistrate or any police officer not below the rank of a Deputy Superintendent of Police may, on receiving information and after such inquiry as he may think necessary, has reason to believe that a person or a group of persons not belonging to the Scheduled Castes or the Scheduled Tribes, residing in or frequenting any place within the local limits of his jurisdiction is likely to commit an offence or has threatened to commit any offence under this Act and is of the opinion that there is sufficient ground for proceeding, declare such an area to be an area prone to atrocities and take necessary action for keeping the peace and good behaviour and maintenance of public order and tranquillity and may take preventive action.

(2) The provisions of Chapters VIII, X and XI of the Code shall, so far as may be, apply for the purposes of sub-section (1).

(3) The State Government may, by notification in the Official Gazette, make one or more schemes specifying the manner in which the officers referred to in sub-section (1) shall take appropriate action specified in such scheme or schemes to prevent atrocities and to restore the feeling of security amongst the members of the Scheduled Castes and the Scheduled Tribes

**18. Section 438 of the Code not to apply to persons committing an offence under the Act.**—Nothing in section 438 of the Code shall apply in relation to any case involving the arrest of any person on an accusation of having committed an offence under this Act.

**19. Section 360 of the Code or the provisions of the Probation of Offenders Act not to apply to persons guilty of an offence under the Act.**—The provisions of section 360 of the Code and the provisions of the Probation of Offenders Act, 1958 (20 of 1958) shall not apply to any person above the age of eighteen years who is found guilty of having committed an offence under this Act.

**20. Act to override other laws.**—Save as otherwise provided in this Act, the provisions of this Act shall have effect notwithstanding anything inconsistent therewith contained in any other law for the time being in force or any custom or usage or any instrument having effect by virtue of any such law.

**21. Duty of Government to ensure effective implementation of the Act.**—(1) Subject to such rules as the Central Government may make in this behalf, the State Government shall take such measures as may be necessary for the effective implementation of this Act.

(2) In particular, and without prejudice to the generality of the foregoing provisions, such measures may include,—

(i) வன் கொடுமைக்கு உள்ளானவர்கள் நீதி பெறுவதற்கு உதவிடும் வகையில் சட்ட உதவி உள்ளிட்ட போதுமான வசதிகளை வழங்குதல்;

(ii) சாட்சிகளுக்கு, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட, இந்த சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்கள் தொடர்பான புலன் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகளின்போது, போக்குவரத்துச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு வழங்குதல்;

(iii) வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள்;

(iv) இந்த சட்டத்தின் விதிகள் மீறப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்கவும் வழக்குகளை கண்காணிக்கவும் உரிய அதிகாரிகளை நியமித்தல்;

(v) இத்தகைய நடவடிக்கைகளை திட்டமிடவும் செயல்படுத்தவும் அரசாங்கத்திற்கு உதவி செய்ய பொருத்தமானது என மாநில அரசாங்கம் கருதும் நிலையில் உரிய மட்டங்களில் குழுக்களை ஏற்படுத்துதல்;

(vi) சட்ட விதிகள் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை அளிக்கும் நோக்கத்துடன் இந்தச் சட்ட விதிகள் செயல்படுத்துவது குறித்து காலமுறை ஆய்வு மேற்கொள்ளுதல்;

(vii) பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளை சேர்ந்த மக்கள் வன்கொடுமைக்கு விளக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல், அந்த மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

(3) துணைப்பிரிவு (I) ன் கீழ், மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கத் தேவையான முயற்சிகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும்.

(4) இந்தப் பிரிவின் விதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதில் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்யும்.

**22. நல்ல எண்ணத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு:** இந்தச் சட்டத்தின் கீழ் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது அதை நோக்கமாகக் கொண்டிருந்த நடவடிக்கைக்காக மத்திய அரசாங்கத்தின் மீது அல்லது மாநில அரசாங்கத்தின் மீது அல்லது அரசாங்கத்தின் எந்த ஒரு அதிகாரியின் மீது அல்லது அமைப்பின் மீது அது எந்த ஒரு நபரின் மீதும் குற்றச்சாட்டு, வழக்கு அல்லது வேறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.

### **23. விதிகளை உருவாக்க அதிகாரம்:**

இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை வெளியிடுவதன் மூலம் விதிகளை உருவாக்கலாம்.

இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ஒவ்வொரு விதியும், அது உருவாக்கப்பட்டதும் கூடிய விரைவில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஒரே அமர்வாக அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்த அமர்வுகளாக மொத்தம் 30 நாட்கள் அதன் கூட்டம் நடைபெறுகிறபோது தாக்கல் செய்யப்பட வேண்டும்; அந்த விதியில் ஏதேனும் மாற்றம் செய்வதில் அல்லது மாற்றம் செய்யக்கூடாது என்பதில் இரு அவைகளும் உடன்படும் நிலையில், நிலைமையைப் பொறுத்து அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட வடிவில் மட்டுமே அந்த விதி செல்லுபடியாகும், இல்லையேல் அது செல்லுபடியாகாது; ஆயினும் இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கையுடனும் முரண்படாதவகையில் அந்தத் திருத்தம் அல்லது விலக்கல் இருக்கும்.

- (i) the provision for adequate facilities, including legal aid, to the persons subjected to atrocities to enable them to avail themselves of justice;
- (ii) the provision for travelling and maintenance expenses to witnesses, including the victims of atrocities, during investigation and trial of offences under this Act;
- (iii) the provision for the economic and social rehabilitation of the victims of the atrocities;
- (iv) the appointment of officers for initiating or exercising supervision over prosecutions for the contravention of the provisions of this Act;
- (v) the setting up of committees at such appropriate levels as the State Government may think fit to assist that Government in formulation or implementation of such measures;
- (vi) provision for a periodic survey of the working of the provisions of this Act with a view to suggesting measures for the better implementation of the provision of this Act;
- (vii) the identification of the areas where the members of the Scheduled Castes and the Scheduled Tribes are likely to be subjected to atrocities and adoption of such measures so as to ensure safety for such members.

(3) The Central Government shall take such steps as may be necessary to co-ordinate the measures taken by the State Governments under sub-section (1).

(4) The Central Government shall, every year, place on the table of each House of Parliament a report on the measures taken by itself and by the State Governments in pursuance of the provisions of this section.

**22. Protection of action taken in good faith.**—No suit, prosecution or other legal proceedings shall lie against the Central Government or against the State Government or any officer or authority of Government or any other person for anything which is in good faith done or intended to be done under this Act.

**23. Power to make rules.**—(1) The Central Government may, by notification in the Official Gazette, make rules for carrying out the purposes of this Act.

(2) Every rule made under this Act shall be laid, as soon as may be after it is made, before each House of Parliament, while it is in session for a total period of thirty days which may be comprised in one session or in two or more successive sessions, and if, before the expiry of the session immediately following the session or the successive sessions aforesaid, both Houses agree in making any modification in the rule or both Houses agree that the rule should not be made, the rule shall thereafter have effect only in such modified form or be of no effect, as the case may be; so, however, that any such modification or annulment shall be without prejudice to the validity of anything previously done under that rule.

அட்டவணை (காண்க பிரிவு 3(2) (va))	
IPC	குற்றத்தின் பெயரும் தண்டனையும்
120A	குற்றமுறு சதி என்பதற்கான வரையறை
120B	குற்றமுறு சதிக்கான தண்டனை
141	சட்டத்துக்குப் புறம்பாகக் கூட்டம் கூடுதல்
142	சட்டத்துக்குப் புறம்பான கூட்டத்தில் ஒருவராக இருத்தல்
143	சட்டத்துக்குப் புறம்பாக கூடுவதற்கான தண்டனை
144	பயங்கர ஆயுதங்களுடன் உள்ள சட்டத்துக்குப் புறம்பான கூட்டத்தில் இணைதல்
145	சட்டத்துக்குப் புறம்பாகக் கூட்டப்பட்டுள்ள கூட்டம் கலைந்து செல்ல ஆணையிடப்பட்டுள்ளது என்று தெரிந்தும் அதில் இணைதல் அல்லது தொடர்தல்
146	கலவரம்
147	கலவரத்துக்கான தண்டனை
148	பயங்கர ஆயுதங்களுடன் கலவரம்
217	தண்டனையிலிருந்து ஒரு நபரை அல்லது கையகப்படுத்தப்படுவதிலிருந்து ஒரு சொத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அரசு ஊழியர் சட்ட ஆணைக்குப் பணியாதிருத்தல்
319	காயப்படுத்துதல்
320	கடுமையாகக் காயப்படுத்துதல்
323	வேண்டுமென்றே காயப்படுத்துவதற்கான தண்டனை
324	பயங்கர ஆயுதங்களால் அல்லது வழிகளால் வேண்டுமென்றே காயப்படுத்துதல்
325	வேண்டுமென்று கடுமையான காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை
326B	வேண்டுமென்றே அமிலம் வீசுதல் அல்லது அமிலம் வீச முயலுதல்
332	அரசு ஊழியர் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதற்காக வேண்டுமென்றே காயப்படுத்துதல்
341	தவறான முறையில் தடுத்து வைத்திருப்பதற்கான தண்டனை
354	பெண்ணை மானபங்கம் செய்வதற்காக தாக்குதல் அல்லது குற்றமுறு வகையில் பலப்பிரயோகம்
354A	பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை
354B	ஆடையைக் களைய வைக்கும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றமுறு வகையில் பலப்பிரயோகம்
354C	பாலியல் வக்கிரத்துடன் (நிர்வாணத்தை அல்லது பாலியல் உறவை) பார்த்தல்
354D	பின்தொடர்தல்
359	ஆள் கடத்தல்
363	ஆள் கடத்தலுக்கான தண்டனை
365	ரகசியமாகவும் தவறாகவும் ஆளை அடைத்துவைக்கும் நோக்கத்துடன் கடத்துதல் மற்றும் இழுத்துச்செல்லுதல்
376B	பிரிந்திருக்கும்போது மனைவியைக் கணவன் உடலுறவுக்கு உட்படுத்துதல்
376C	அதிகாரத்தில் இருக்கும் நபர் உடலுறவுக்கு உட்படுத்துதல்
447	குற்றமுறு வகையில் அத்துமீறுவதற்கான தண்டனை
506	குற்றமுறு வகையில் மிரட்டுவதற்கான தண்டனை
509	பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கத்துடனான சொல், சைகை அல்லது செயல்.

[THE SHEDULE [See section 3(2)(va)]	
IPC	Name of offence and punishment
120A	Definition of criminal conspiracy
120B	Punishment of criminal conspiracy
141	Unlawful assembly
142	Being member of unlawful assembly.
143	Punishment for unlawful assembly.
144	Joining unlawful assembly armed with deadly weapon.
145	Joining or continuing in unlawful assembly, knowing it has been commanded to disperse.
146	Rioting.
147	Punishment for rioting.
148	Rioting, armed with deadly weapon
217	Public servant disobeying direction of law with intent to save person from punishment or property from forfeiture.
319	Hurt.
320	Grievous hurt.
323	Punishment for voluntarily causing hurt.
324	Voluntarily causing hurt by dangerous weapons or means.
325	Punishment for voluntarily causing grievous hurt.
326B	Voluntarily throwing or attempting to throw acid.
332	Voluntarily causing hurt to deter public servant from his duty.
341	Punishment for wrongful restraint.
354	Assault or criminal force to woman with intent to outrage her modesty.
354A	Sexual harassment and punishment for sexual harassment.
354B	Assault or use of criminal force to woman with intent to disrobe.
354C	Voyeurism.
354D	Stalking
359	Kidnapping.
363	Punishment for kidnapping
365	Kidnapping or abducting with intent secretly and wrongfully to confine person.
376B	Sexual intercourse by husband upon his wife during separation
376C	Sexual intercourse by a person in authority.
447	Punishment for criminal trespass
506	Punishment for criminal intimidation
509	Word, gesture or act intended to insult the modesty of a woman

## **The Scheduled Castes and Scheduled Tribes: (Prevention of Atrocities) Rules, 1995**

G.S.R. 316 (E), dated 31st March, 1995.- In exercise of the powers conferred by sub-Section (1) of Sec. 23 of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 (33 of 1989), the Central Government hereby makes the following rules, namely:

### **1. Short title and commencement.-**

- (1) These rules may be called the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Rules, 1995.
- (2) They shall come into force on the date of their publication in the Official Gazette.

### **2. Definitions.-**

In these rules, unless the context otherwise requires,-

- (a) “Act” means the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 (33 of 1989).
- (b) “ dependent” means the spouse, children, parents, brother and sister of the victim, who are dependent wholly or mainly on such victim for support and maintenance;
- (c) “identified area” means such area where State Government has reason to believe that atrocity may take place or there is an apprehension of re-occurrence of an offence under the Act or an area prone to victim of atrocity;
- (d) “Non-Government Organization” means a voluntary organization engaged in the welfare activities relating to the scheduled castes and the scheduled tribes and registered under the Societies Registration Act.- 1860 (21 of 1860) or under any law for the registration of documents of such Organization for the time being in force;
- (e) “Schedule” means the Schedule annexed to these rules;
- (f) “Section” means Section of the Act;
- (g) “State Government”, in relation to a Union territory, means the Administrator of that Union territory appointed by the President under Art. 239 of the Constitution;
- (ga) “Voluntarily” shall have the same meaning as assigned to it in section 39 of the Indian Penal Code (45 of 1860)
- (h) words and expressions used herein and not defined but defined in the Act shall have the meanings respectively assigned to them in the Act.

### **3. Precautionary and preventive measures.-**

With a view to prevent atrocities on the Scheduled Castes and the Scheduled Tribes the State Government shall,-

- (i) identify the area where it has reason to believe that atrocity may take place or there is an apprehension of reoccurrence of an offence under the Act ;
- (ii) order the District Magistrate and Superintendent of Police or any other officer to visit the identified area and review the law and order situation;
- (iii) if deem necessary, in the identified area cancel the arm licenses of the persons, not being member of the Scheduled Castes or Scheduled Tribes, their near relations, servants or employees and family friends and get such arms deposited in the Government Armory;
- (iv) seize all illegal fire-arms and prohibit any illegal manufacture of fire-arms;
- (v) with a view to ensure the safety of person and property, if deem necessary, provide arms licenses to the members of the Scheduled Castes and the Scheduled Tribes;
- (vi) constitute a high power State-level committee, district and divisional level committees or such number of other committees as deem proper and necessary for assisting the Government in implementation of the provisions of the Act.
- (vii) set up a vigilance and monitoring committee to suggest effective measures to implement the provisions of the Act;
- (viii) set up Awareness Centers and organize Workshops in the identified area or at some other place to educate the persons belonging to the Scheduled Castes and the Scheduled Tribes about their rights and the protection available to them under the provisions of various Central and State enactments or rules, regulations and schemes framed thereunder;
- (ix) encourage Non-Government Organizations for establishing and maintaining Awareness Centers and organizing Workshops and provide them necessary financial and other sort of assistance;
- (x) deploy special police force in the identified area;
- (xi) by the end of every quarter, review the law and order situation, functioning of different committees, performance of Special Public Prosecutors, Investigating Officers and other Officers responsible for implementing the provisions of the Act and the cases registered under the Act.

### **4. Supervision of prosecution and submission of report.-**

- (1) The State Government, on the recommendation of the District Magistrate , shall prepare for each District a panel of such number of eminent senior advocates who have been in practice for not less than seven years, as it may deem necessary for conducting cases in the Special Courts and Exclusive Special Courts.

- (1A) The State Government in consultation with the Director Prosecution or in charge of the prosecution, shall also specify a panel of such number of Public Prosecutors and Exclusive Special Public Prosecutors, as it may deem necessary for conducting cases in the Special Courts and Exclusive Special Courts, as the case may be.
- (1B) Both the panels referred to in sub-rule (1) and sub-rule (1A) shall be notified in the Official Gazette of the State and shall remain in force for a period of three years.
- (2) The District Magistrate and the Director of prosecution/in charge of the prosecution shall review at least twice in a calendar year, in the month of January and July, the performance of Special Public Prosecutors and Exclusive Special Public Prosecutors so specified or appointed and submit a report to the State Government.
- (3) If the State Government is satisfied or has reason to believe that a Special Public Prosecutor or an Exclusive Special Public Prosecutor so appointed or specified has not conducted the case to the best of his ability and with due care and caution, his name may be, for reasons to be recorded in writing, denotified.
- (4) The District Magistrate and the officer-in-charge of the prosecution at the District level, shall review,—
- (a) the position of cases registered under the Act ;
- (b) the implementation of the rights of victims and witnesses, specified under the provisions of Chapter IV A of the Act,
- and submit a monthly report on or before 20<sup>th</sup> day of each subsequent month to the Director of Prosecution and the State Government, which shall specify the actions taken or proposed to be taken in respect of investigation and prosecution of each case.
- (5) Notwithstanding anything contained in sub-rule (1) the District Magistrate or the Sub-Divisional Magistrate may, if deem necessary or if so desired by the victim of atrocity engage an eminent Senior Advocate for conducting cases in the Special Courts or Exclusive Special Courts on such payment of fees as he may consider appropriate.
- (6) Payment of fee to the Special Public Prosecutor and Exclusive Special Public Prosecutor shall be fixed by the State Government on a scale higher than the other panel advocates in the State.

#### **5. Information to Police Officer in-charge of a Police Station.-**

- (1) Every information relating to the commission of an offence under the Act, if given orally to an officer in-charge of a police station shall be reduced to writing by him or under his direction. and be read over to the informant, and every such information, whether given in writing or reduced to

writing as aforesaid, shall be signed by the persons giving it, and the substance thereof shall be entered in a book to be maintained by that police station.

- (2) A copy of the information as so recorded under sub-rule (1) above shall be given forthwith, free of cost, to the informant.
- (3) Any person aggrieved by a refusal on the part of an officer in charge of a police station to record the information referred in sub-rule (1) may send the substance of such information, in writing and by post, to the Superintendent of Police concerned who after investigation either by himself or by a police officer not below the rank of Deputy Superintendent of Police, shall make an order in writing to the officer in-charge of the concerned police station to enter the substance of that information to be entered in the book to be maintained by the police station.

#### **6. Spot inspection by officers.-**

- (1) Whenever the District Magistrate or the Sub-Divisional Magistrate or any other executive Magistrate or any police officer not below the rank of Deputy Superintendent of Police receives an information from any person or upon his own knowledge that an atrocity has been committed on the members of the Scheduled Castes or the Scheduled Tribes within his jurisdiction he shall immediately himself visit the place of occurrence to assess the extent of atrocity, loss of life, loss and damage to the property and submit a report forthwith to the State Government.
- (2) The District Magistrate or the sub-Divisional Magistrate or any other executive Magistrate and the Superintendent of Police, Deputy Superintendent of Police after inspecting the place or area on the spot,-
  - (i) draw a list of victims, their family members and dependents entitled for relief;
  - (ii) prepare a detailed report of the extent of atrocity, loss and damage to the property of the victims;
  - (iii) order for intensive police patrolling in the area;
  - (iv) take effective and necessary steps to provide protection to the witnesses and other sympathizers of the victims;
  - (v) provide immediate relief to the victims.

#### **7. Investigating Officer.-**

- (1) An offence committed under the Act shall be investigated by a police officer not below the rank of a Deputy Superintendent of Police. The investigating officer shall be appointed by the State Government, Director-General of Police, Superintendent of Police after taking into account his

past experience, sense of ability and justice to perceive the implications of the case and investigate it along with right lines within the shortest possible time.

- (2) The investigating officer so appointed under sub-rule (1) shall complete the investigation on top priority, submit the report to the Superintendent of Police, who in turn shall immediately forward the report to the Director General of Police or Commissioner of Police of the State Government, and the officer in-charge of the concerned police station shall file the charge sheet in the Special Court or the Exclusive Special Court within a period of sixty days (the period is inclusive of investigation and filing of charge-sheet).
- (2A) The delay, if any, in investigation or filing of charge-sheet in accordance with sub-rule (2) shall be explained in writing by the investigating officer.
- (3) The Secretary, Home Department and the Secretary, Scheduled Castes and Scheduled Tribes Development Department (the name of the Department may vary from State to State) of the State Government or Union territory Administration, Director of Prosecution, the officer in-charge of Prosecution and the Director General of Police or the Commissioner of Police in-charge of the concerned State or Union territory shall review by the end of every quarter the position of all investigations done by the investigating officer.

### **8. Setting up of the Scheduled Castes and the Scheduled Tribes Protection Cell.-**

The State Government shall set up a Scheduled Castes and the Scheduled Tribes Protection Cell at the State headquarter under the charge of Director of Police, Inspector-General of Police. This Cell shall be responsible for,-

- (i) conducting survey of the identified area;
- (ii) maintaining public order and tranquillity in the identified area;
- (iii) recommending to the State Government for deployment of special police force or establishment of special police post in the identified area;
- (iv) making investigations about the probable causes leading to an offence under the Act;
- (v) restoring the feeling of security amongst the members of the Scheduled Castes and the Scheduled Tribes;
- (vi) informing the nodal officer and special officer about the law and order situation in the identified area;
- (via) informing the nodal officer and the concerned District Magistrates about implementation of the rights of victims and witnesses specified under the provisions of Chapter IV A of the Act;
- (vii) making enquiries about the investigation and spot inspections conducted by various officers;

- (viii) making enquiries about the action taken by the Superintendent of Police in the cases where an officer in-charge of the police station has refused to enter an information in a book to be maintained by that police station under sub-rule (3) of rule 5;
- (ix) making enquiries about the wilful negligence by a public servant;
- (x) reviewing the position of cases registered under the Act, and
- (xi) submitting a monthly report on or before 20th day of each subsequent month to the State Government, nodal officer about the action taken proposed to be taken, in respect of the above.

### **9. Nomination of Nodal Officer.-**

The State Government shall nominate a nodal officer of the level of a Secretary to the Government preferably belonging to the Scheduled Castes or the Scheduled Tribes, for coordinating the functioning of the District Magistrates and Superintendent of Police or other officers authorized by them investigating officers and other officers responsible for implementing the provisions of the Act. By the end of the every quarter, the nodal officer shall review,-

- (i) the reports received by the State Government under sub-rules (2) and (4) of rule 4, rule 6, Cl. (xi) of rule 8.
- (ii) the position of cases registered under the Act;
- (iii) law and order situation in the identified area;
- (iv) various kinds of measures adopted for providing immediate relief in cash or kind or both to the victims of atrocity or his or her dependent;
- (v) adequacy of immediate facilities like rationing, clothing, shelter, legal aid, travelling allowance, daily allowance and transport facilities provided to the victims of atrocity of his/her dependents;
- (vi) performance of non-Governmental organizations, the Scheduled Castes and the Scheduled Tribes Protection Cell, various committees and the public servants responsible for implementing the provisions of the Act.
- (vii) implementation of the rights of victims and witnesses specified under the provisions of Chapter IVA the Act.

### **10. Appointment of a Special Officer.-**

In the identified area a Special Officer not below the rank of an Additional District Magistrate shall be appointed to co-ordinate with the District Magistrate, Superintendent of Police or other officers responsible for implementing the provisions of the Act, various committees and the Scheduled Castes and the Scheduled Tribes Protection Cell.

The Special Officer shall be responsible for:

- (i) providing immediate relief and other facilities to the victims of atrocity and initiate necessary measures to prevent or avoid re-occurrence of atrocity;
- (ii) setting up an awareness center and organizing workshop in the identified area or at the District headquarters to educate the persons belonging to the Scheduled Castes and the Scheduled Tribes about their rights and the protection available to them under the provisions of various Central and State enactments or rules and schemes, etc. framed therein;
- (iii) coordinating with the non-governmental organizations and providing necessary facilities and financial and other type of assistance to non-governmental organizations for maintaining centers or organizing workshops.
- (iv) implementation of the rights of victims and witnesses specified under the provisions of Chapter IVA of the Act, in the identified areas.

**11. Travelling allowances, daily allowance, maintenance expenses and transport facilities to the victim atrocity, his or her dependent and witnesses.—**

- (1) Every victim of atrocity or his/her dependent and witnesses shall be paid to and for rail fare by second class in express / mail/ passenger train or actual bus or taxi fare from his / her place of residence or actual bus or taxi fare from his /her place of residence or place of stay to the place of investigation or hearing of trial of an offence under the Act.
- (2) The District Magistrate or the Sub-Divisional Magistrate or any other Executive Magistrate shall make necessary arrangements for providing transport facilities or reimbursement of full payment thereof to the victims of atrocity and witnesses for visiting the investigating officer, Superintendent of Police/Deputy Superintendent of Police, District Magistrate or any other Executive Magistrate.
- (3) Every woman witness, the victim of atrocity or her dependent being a woman or a minor, a person more than sixty years of age and a person having 40 per cent or more disability shall be entitled to be accompanied by an attendant of her/ his choice. The attendant shall also be paid travelling and maintenance expenses as applicable to the witness or the victim of atrocity when called upon during hearing, investigation and trial of an offence under the Act.
- (4) The witness, the victim of atrocity or his/her dependent and the attendant shall be paid daily maintenance expenses for the days he/she is away from the place of his/her residence or stay during investigation, hearing and trial of an offence, at such rates but not less than the minimum wages, as may be fixed by the State Government for the agricultural laborers.

- (5) In addition to daily maintenance expenses the witness' the victim of atrocity (or his/her dependent) and the attendant shall also be paid diet expenses at such rates as may be fixed by the State Government from time to time.
- (6) The payment of travelling allowance, daily allowance, maintenance expenses and reimbursement of transport facilities shall be made immediately or not later than three days by the District Magistrate or the Sub-Divisional Magistrate or any other Executive Magistrate to the victims, their dependents/attendant and witnesses for the days they visit the investigating officer or in-charge police station or hospital authorities or Superintendent of Police, Deputy Superintendent of Police or District Magistrate or any other officer concerned or the Special Court.
- (7) When an offence has been committed under Sec. 3 of the Act, the District Magistrate or the Sub-Divisional Magistrate or any other Executive Magistrate shall reimburse the payment of medicines, special medical consultation, blood transfusion, replacement of essential clothing, meals and fruits provided to the victim(s) of atrocity.

## **12. Measures to be taken by the District Administration.-**

- (1) The District Magistrate and the Superintendent of Police shall visit the place or area where the atrocity has been committed to assess the loss of life and damage to the property and draw a list of victim, their family members and dependents entitled for relief.
- (2) Superintendent of Police shall ensure that the First Information Report is registered in the book of the concerned police station and effective measures for apprehending the accused are taken.
- (3) The Superintendent of Police, after spot inspection, shall immediately appoint an investigation officer and deploy such police force in the area and take such other preventive measures as he may deem proper and necessary.
- (4) The District Magistrate or the Sub- Divisional Magistrate or any other Executive Magistrate shall make necessary administrative and other arrangements and provide relief in cash or in kind or both within seven days to the victims of atrocity, their family members and dependents according to the scale as provided in Annexure-I read with Annexure-II of the Schedule annexed to these rules and such immediate relief shall also include food, water, clothing, shelter, medical aid, transport facilities and other essential items.
- (4A) For immediate withdrawal of money from the treasury so as to timely provide the relief amount as specified in sub-rule (4), the concerned State Government or Union territory Administration may provide necessary authorisation and powers to the District Magistrate.

- (4B) The Special Court or the Exclusive Special Court may also order socio-economic rehabilitation during investigation, inquiry and trial, as provided in clause (c) of sub-section 6 of section 15A of the Act.
- (5) The relief provided to the victim of the atrocity or his /her dependent under sub-rule (4) in respect of death, or injury or rape, or gang rape, or unnatural offences, or voluntarily throwing or attempting to throw acid etc. or damage to property shall be in addition to any other right to claim compensation in respect thereof under any other law for the time being in force.
- (6) The relief and rehabilitation facilities mentioned in sub-rule (4) above shall be provided by the District Magistrate or the Sub-Divisional Magistrate or any other Executive Magistrate in accordance with the scales provided in the Schedule annexed to these rules.
- (7) A report of the relief and rehabilitation facilities provided to the victims shall also be forwarded to the Special Court or Exclusive Special Court by the District Magistrate or the Sub-Divisional Magistrate or the Executive Magistrate or Superintendent of Police. In case the Special Court or Exclusive Special Court is satisfied that the payment of relief was not made to the victim or his/her dependent in time or the amount of relief or compensation was not sufficient or only a part of payment of relief or compensation was made, it may order for making in full or part the payment of relief or any other kind of assistance.

### **13. Selection of Officers and other State Members for completing the work relating to atrocity.-**

- (1) The State Government shall ensure that the administrative officers and other staff members to be appointed in an area prone to atrocity shall have the right aptitude and understanding of the problems of the Scheduled Castes and Scheduled Tribes.
- (2) It shall also be ensured by the State Government that persons from the Scheduled Castes and the Scheduled Tribes are adequately represented in the administration and in the police force at all levels, particularly at the level of police posts and police station.

### **14. Specific responsibility of the State Government. —**

- (1) The State Government shall make necessary provisions in its annual budget for providing relief and rehabilitation facilities to the victims of atrocity, as well as for implementing an appropriate scheme for the rights and entitlements of victims and witnesses in accessing justice as specified in sub-section (11) of section 15A of Chapter IV A of the Act.
- (2) The State Government shall review at least twice in a calendar year, in the month of January and July the performance of the Special Public Prosecutor and Exclusive Special Public Prosecutor specified or appointed under section 15 of the Act, various reports received, investigation made

and preventive steps taken by the District Magistrate, Sub-Divisional Magistrate and Superintendent of Police, relief and rehabilitation facilities provided to the victims and the reports in respect of lapses on behalf of the concerned officers.

### **15. Contingency Plan by the State Government.-**

- (1) The State Government shall frame and implement a plan to effectively implement the provisions of the Act and notify the same in the Official Gazette of the State Government. It should specify the role and responsibility of various departments and their officers at different levels, the role and responsibility of Rural/ Urban Local Bodies and Non-Government Organizations. Inter alia this plan shall contain a package of relief measures including the following:
  - (a) scheme to provide immediate relief in cash or in kind or both;
  - (aa) an appropriate scheme for the rights and entitlements of victims and witnesses in accessing justice, as specified in sub-section (11) of section 15 A of Chapter IV A of the Act;
  - (b) allotment of agricultural land and house-sites;
  - (c) the rehabilitation packages;
  - (d) scheme for employment in Government or Government undertaking to the dependent or one of the family members of the victim;
  - (e) pension scheme for widows, dependent children of the deceased, handicapped or old age victims of atrocity;
  - (f) mandatory compensation for the victims;
  - (g) scheme for strengthening the socioeconomic condition of the victim;
  - (h) provisions for providing brick/stone masonry house to the victims;
  - (i) such other elements as health care, supply of essential commodities, electrification, adequate drinking water facility, burial/cremation ground and link roads to the Scheduled Castes and the Scheduled Tribes.
- (2) The State Government shall forward a copy of the contingency plan or a summary thereof and a copy of the scheme, as soon as may be, to the Central Government in the Department of Social Justice and Empowerment, Ministry of Social Justice and Empowerment and to all the District Magistrates, Sub-Divisional Magistrates, Inspectors-General of Police and Superintendents of Police.

### **16. Constitution of State-level Vigilance and Monitoring Committee.-**

- (1) The State Government shall constitute high power vigilance and monitoring committee of not more than twenty-five members consisting of the following, namely:--

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்தைக் கண்காணித்தல்  
அறிமுகக் கையேடு | 2019 HRF | 53

- (i) Chief Minister or Administrator – Chairman (in case of a State under President’s Rule, the Governor shall be the Chairman);
  - (ii) Home Minister, Finance Minister and Minister(s) in-charge of welfare and development of the Scheduled Castes and the Scheduled Tribes - Members (in case of a State under the President’s Rule, the Advisors shall be Members);
  - (iii) all elected Members of Parliament and State Legislative Assembly and Legislative Council from the State belonging to the Scheduled Castes and the Scheduled Tribes shall be Members;
  - (iv) Chief Secretary, the Home Secretary, the Director General of Police, Director/Deputy Director, the National Commission for the Scheduled Castes and the National Commission for the Scheduled Tribes shall be Members;
  - (v) the Secretary in-charge to the welfare and development of the Scheduled Castes and the Scheduled Tribes shall be Convener.
- (2) The high power vigilance and monitoring committee shall meet at least twice in a calendar year, in the month of January and July to review the implementation of the provisions of the Act, scheme for the rights and entitlements of victims and witnesses in accessing justice, as specified in sub-section (11) of section 15A of Chapter IV A of the Act, relief and rehabilitation facilities provided to the victims and other matters connected therewith, prosecution of cases under the Act, role of different officers or agencies responsible for implementing the provisions of the Act and review of various reports received by the State Government including that of the nodal officer and special officer.

### **17. Constitution of District Level Vigilance and Monitoring Committee.-**

- (1) In each district within the State, the District Magistrate shall set up a vigilance and monitoring committee in his district to review the implementation of the provisions of the Act, scheme for the rights and entitlements of victims and witnesses in accessing justice, as specified in sub-section (11) of section 15A of Chapter IV A of the Act, relief and rehabilitation facilities provided to the victims and other matters connected therewith, prosecution of cases under the Act, role of different officers /agencies responsible for implementing the provisions of the Act and various reports received by the District Administration.
- (2) The district level vigilance and monitoring committee shall consist of the elected Members of the Parliament and State Legislative Assembly and Legislative Council, Superintendent of Police, three-group ‘A’ Officers, Gazetted Officers of the State Government belonging to the Scheduled Castes and the Scheduled Tribes, not more than 5 non-official members belonging to the Scheduled Castes and the Scheduled Tribes and not more than 3 members from the categories

other than the Scheduled Castes and the Scheduled Tribes having association with Non-Government Organizations. The District Magistrate and District Social Welfare Officer shall be Chairman and Member-Secretary respectively.

(3) The district level committee shall meet at least once in three months.

### **18. Material for Annual Report.-**

The State Government shall every year before the 31st March, forward the report to the Central Government about the measures taken for implementing provisions of the Act and various schemes/plans framed by it during the previous calendar year.

## எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதற்காக மாநில அரசுத் திட்டம்

### பகுதி III பிரிவு 1 (a)

சட்டரீதியான பொது விதிகள் அறிவிக்கைகள் அரசாணைகள் ஒழுங்குமுறை விதிகள் போன்றவை தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளால் வெளியிடப்பட்டவை

(General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc.,  
Issued by Secretariat Departments.)

\*\*\*\*\*

### அரசாங்கத்தின் அறிவிக்கைகள்

\*\*\*\*\*

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை (PA2)

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்ட விதிகள் 1995, திருத்தச் சட்டம் 2013ன் கீழ் தாயரிக்கப்பட்ட எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதற்காக மாநில அரசுத் திட்டம்.

(அரசாணை எண் 55 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 28, ஆகஸ்ட் 2017, ஆவணி 12 ஹேவிளம்பி திருவள்ளூர் ஆண்டு 2048)

No.SRO/2017, பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமை தடுப்பு) விதிகள், 1995 மார்ச் 31 தேதியிலிருந்து மற்றும் திருத்தப்பட்ட விதிகள், 2016 ஏப்ரல் 14 லிருந்து நடைமுறைக்கு வந்தது.

இந்த விதிகளின்படி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளை அமல்படுத்தும் வகையில் மாநில அரசு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதற்காக ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். தயாரித்த பிறகு மாநில அரசின் அதிகாரப்பூர்வமான அரசிதழில் அதை வெளியிட வேண்டும். வன்கொடுமை தொடர்பாக பல வகைப்பட்ட துறைகளுக்கும் அவற்றில் பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் உள்ள பங்கு என்ன அவர்களுக்கு பொறுப்பாக விதிக்கப்பட்ட கடமைகள் என்ன என்பதை மாநில அரசின் திட்டம் குறிப்பாக சொல்ல வேண்டும் என்று விதி 15 இல் உள்ளது. வன்கொடுமை தொடர்பான நிவாரண நடவடிக்கைகளின் தொகுப்பை நடைமுறைப்படுத்துவதில் ஊரக/ நகர்புற பஞ்சாயத்து அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்களின் பங்கு என்ன, அவர்களுக்கு பொறுப்பாக விதிக்கப்பட்ட கடமைகள் என்ன என்பதையும் அரசு தயாரித்த திட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் விதி 15ல் உள்ளது.

எனவே, மேலே குறிப்பிட்ட விதி பதினைந்தில் உள்ளபடி, தமிழ்நாடு மாநில அரசு இன்று முதல் பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடியினர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதற்காக ஒரு திட்டத்தை இந்த அரசாணையின் பின் இணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கியுள்ளது.

வன்கொடுமை தொடர்பான ஒவ்வொரு வழக்கிலும் இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை பற்றிய அறிக்கை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் / பழங்குடியினர் நலத்துறை இயக்குனருக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்பட வேண்டும். இந்த இரண்டு துறையின் இயக்குனர்கள் நடந்தது என்ன என்பது பற்றிய அறிக்கையை அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டும்.

#### பின்னிணைப்பு

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதற்காக மாநில அரசால் உருவாக்கப்பட்டுள்ள திட்டம்

(பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்தப்பட்ட விதிகள், 2016ன் விதி 15 படி அதிகாரப்பூர்வமான கெசட்டில் வெளியிட வேண்டும்)

அவர்களது அதிகார எல்லைக்குட்பட்ட இடங்களில் பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடியினர் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது மாவட்ட நிர்வாகத்தின், குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் / காவல்துறை ஆணையர்கள், ஆகியோரின் கடமையாகும். இதன் பொருள் என்னவென்றால் வன்கொடுமை நடப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ள பட்டமான இடங்களுக்கு அடிக்கடி செல்வது, இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகள் / வழக்கு விசாரணைகளை மேற்பார்வையிடுவது, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் வாழும் பட்டியல் சமூகத்தினரை அவ்வப்போது சந்திப்பது மற்றும் பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடி (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989 மற்றும் திருத்தச் சட்டம் 2015, பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்தப்பட்ட விதிகள் 2016 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள பிற நடவடிக்கைகள் எடுப்பது ஆகும்.

மாவட்டங்களில் ஒரு வன்கொடுமை நடைபெறுகிற போதெல்லாம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிப்பதற்காக மாநில அரசால் உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தில் அரசின் அனைத்து மாவட்ட துறைகள் / முகமைகள் / கழகங்கள் / அமைப்புகளின் கடமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அதனால் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அளவுக்கு விரைவாக மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். வன்கொடுமை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் மத்தியில் பாதுகாப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் மத்தியில் மட்டுமல்ல அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். பலவகைப்பட்ட துறைகளுக்கும் அவற்றில் பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் உள்ள பங்கு என்ன, அவர்களுக்கு பொறுப்பாக விதிக்கப்பட்ட கடமைகள் என்ன என்பதை மாநில அரசின் திட்டம் குறிப்பாக சொல்லவேண்டும். கீழ்க்கண்ட நிவாரண நடவடிக்கைகளின் தொகுப்பை கொண்டதாக மாநில அரசின் திட்டம் இருக்க வேண்டும்.

(a) உடனடியான நிவாரணத்தை பணமாகவோ மற்ற வகையிலோ அல்லது இவை இரண்டுமாகவோ வழங்குவதற்கான திட்டம்

(aa) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அத்தியாயம் IV Aல் உள்ள சட்டப்பிரிவு 15A யின் துணைப் பிரிவு (11)ல் குறிப்பிட்டுள்ளபடி, பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் நியாயம் கிடைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகைகளுக்கும் ஆன சரியான திட்டம்.

(b) விவசாய நிலம் மற்றும் வீட்டு மனைகள் ஒதுக்குதல்.

(c) மறுவாழ்வுக்கான பலதரப்பட்ட உதவிகளின் தொகுப்புகள்

(d) பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவினர் யாராவது ஒருவருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவரை சார்ந்து வாழ்பவருக்கு அரசு அல்லது அரசு சார்பு நிறுவனங்களில் பணி வழங்குவதற்கான திட்டம்.

(e) வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதியோர், மாற்றுத்திறனாளி விதவைகளுக்கான உதவித்தொகைகள்.

(f) பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டிய நஷ்ட ஈடு

(g) பாதிக்கப்பட்டவர்களை சமூக பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்துவதற்கான திட்டம்.

(h) பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்களாலோ செங்கற்களாலோ ஆன வீடு வழங்குதல்.

(j) உடல்நல பராமரிப்பு, அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், மின்சாரம் கிடைக்கச் செய்தல், போதுமான குடிநீர், சுகொடு மற்றும் இடுகொடு உருவாக்கி தருதல், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கான இணைப்புச் சாலைகள் போன்றவற்றை வழங்குதல்.

செயல்பாடுகளும் அதன் பயன்களும்	கால அவகாசமும் பொறுப்பு அதிகாரியும்	தொடர்புடைய அரசுத்துறை
<p>வன்கொடுமை சட்ட விதி 15(1) (a) இல் குறிப்பிட்டுள்ளபடி, உடனடி நிவாரணத்தை பணமாகவோ அல்லது வேறு வகையிலோ அல்லது இரண்டுமாகவோ கொடுப்பதற்காக, அது தொடர்பான அதிகாரிகள் வன்கொடுமையால் உயிருக்கும் உடமைக்கும் ஏற்பட்ட இழப்பை மதிப்பிட வன்கொடுமை நடந்த இடத்துக்கு உடனடியாக செல்ல வேண்டும். சென்ற பிறகு விதி 12(1) படி நிவாரணம் பெறுவதற்கு உரிமையுள்ள பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களை சார்ந்து இருப்பவர்களின் பட்டியல் தயாரிக்க வேண்டும். இறப்பை மதிப்பீடு செய்த பிறகு, 7 நாட்களுக்குள் நிவாரண நடவடிக்கைகள் அளிக்கப்பட வேண்டும்.</p> <p>அவ்வாறு அளிக்கப்படும் நிவாரணம், உணவு, தண்ணீர், உடை, உறைவிடம், மருத்துவ உதவி, வாகன வசதிகளும் விதி 12(5) மற்றும் விதி 12(7)ல் குறிப்பிட்டுள்ளபடி, மனிதர்களுக்கு தேவையான பிற அத்தியாவசியமான பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.</p>	<p>7 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்கள்/ வருவாய் துறை அதிகாரிகள் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் / மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகளும் நகரங்களில் காவல் ஆணையர்களும்.</p>	<p>(அ) வருவாய் துறை, (ஆ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, (இ) உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை</p>
<p>பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலை வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு 11(a) இல் குறிப்பிட்டுள்ளபடி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். புகார் அளித்தவரிடம் முதல் தகவல் அறிக்கையின் உள்ளடக்கத்தை படித்து காண்பித்துவிட்டு அவரிடம் அளிக்க வேண்டும்.</p>	<p>முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட உடனேயே காவல் நிலையத்திற்கு பொறுப்பாக உள்ள ஆய்வாளர் / துணை ஆய்வாளர்</p>	<p>(அ) உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 15 Aன் துணைப் பிரிவு 11(b) குறிப்பிட்டுள்ளபடி, உடனடியான நிவாரணம் பணமாகவோ அல்லது வேறு வகையிலோ வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் நிவாரணம், உணவு, தண்ணீர், உடை, உறைவிடம், மருத்துவ உதவி, வாகன வசதிகளும் விதி 12(5) மற்றும் விதி 12(7) இல் குறிப்பிட்டுள்ளபடி மனிதர்களுக்கு தேவையான பிற அத்தியாவசியமான பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.</p>	<p>ஏழு நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்கள் / வருவாய் துறை அதிகாரிகள் / மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் / மாவட்டத்தில் உள்ள காவல் துறை கண்காணிப்பாளர்களும் நகரங்களில் காவல் ஆணையர்களும்</p>	<p>(அ) வருவாய் துறை (ஆ)ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (இ)உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வன்கொடுமைக்கான சாட்சிகளுக்கும் சாட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்க, வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 15(A) ன் துணைப்பிரிவு 11(C)ல் குறிப்பிட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வன்கொடுமை நடந்த இடத்துக்கு செல்ல வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சியர்கள்/ நகரங்களில் காவல்துறை ஆணையர்கள் மாவட்டங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்</p>	<p>(அ) வருவாய் துறை, (ஆ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, (இ) உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>

<p>வன்கொடுமைகளால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் அல்லது உடமைகள் இழந்தோர் / சேதப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 11(d) இல் குறிப்பிட்டுள்ளபடி, நிவாரணம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான முன்மொழிவுகளை உருவாக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சியர்கள்/ நகரங்களில் காவல்துறை ஆணையர்கள் மாவட்டங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்</p>	<p>(அ) வருவாய் துறை, (ஆ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, (இ) உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமை நடைபெற்ற இடத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட செல்ல வேண்டும். சட்டப்பிரிவு 15A துணைப்பிரிவு 11(e) ல் குறிப்பிட்டுள்ளபடி சேதங்களை மதிப்பிட்டு அதன் பிறகு உணவு, உடை உள்ளிட்ட இதர தேவைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சியர்கள்/ மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள்</p>	<p>(அ) வருவாய் துறை (ஆ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை</p>
<p>வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சகஜ வாழ்வுக்கு திரும்பும் வரை, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 15A துணைப்பிரிவு 11(1) குறிப்பிட்டுள்ளபடி பராமரிப்பு செலவுகள் வழங்கப்பட வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சியர்கள்/ மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள்</p>	<p>(அ) வருவாய் துறை (ஆ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை</p>
<p>வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டம் வழங்குகிற உரிமைகளை பற்றிய தகவல் அவர்கள் புகார்களை அளிக்க வருகிற நேரத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போதும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 15(A) இன் துணைப் பிரிவு 11(9) குறிப்பிட்டுள்ளபடி, வழங்கப்பட வேண்டும். இது தவிர, புகார்தாரர்களுக்கு வன்கொடுமை தொடர்பான மேலும் அதிக தகவல் ஏதேனும் இருந்தாலும் உதவிகள் தேவைப்பட்டாலும் அவையும் வழங்கப்பட வேண்டும்.</p>	<p>முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பொறுப்பான ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர்</p>	<p>உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களும் அல்லது அவர்களைச் சார்ந்தவர்களும் சாட்சிகளும் மிரட்டலுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டால், வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 15A துணைப் பிரிவு 11(h) அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மேலும் கூடுதலாக வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சியர்கள்/ நகரங்களில் காவல்துறை ஆணையர்கள் மாவட்டங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்</p>	<p>(அ) வருவாய் துறை (ஆ) உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ, அவர்களுக்கு உதவி புரிகிற அமைப்புகளுக்கோ, தனி நபர்களுக்கோ தகவல்களை வழங்குவதும் விசாரணையின் நிலையையும் குற்றப்பத்திரிக்கை நிலையையும் தெரிவிப்பதும், குற்றப்பத்திரிகையின் நகல்களை வழங்குவதும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 15A துணை பிரிவு 11(i) குறிப்பிட்டுள்ளபடி கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டும்.</p>	<p>குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொறுப்பான அதிகாரி (காவல் நிலைய ஆய்வாளர் / துணை ஆய்வாளர்)</p>	<p>உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>

<p>மருத்துவ பரிசோதனை நடைபெறுகிற காலகட்டத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 15A சட்டப் பிரிவு துணைப் பிரிவு 11(i) குறிப்பிட்டுள்ளபடி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புகார்தாரர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கவும் உதவிகள் வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் நகரங்களில் காவல்துறை ஆணையர்கள் /மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்கள்</p>	<p>உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ அவர்களுக்கு உதவி புரிகிற அமைப்புகளுக்கோ, தனி நபர்களுக்கோ, வன்கொடுமை தடுப்பு தடுப்புச் சட்டப்பிரிவு 15A துணைப்பிரிவு 11(k) குறிப்பிட்டுள்ளபடி நிவாரணத் தொகை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு, புகார்தாரர் பிடித்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் நகரங்களில் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர்</p>	<p>உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை நடைபெறுகிற இடங்கள் பற்றியும் தேதிகள் பற்றியும் முன்கூட்டியே வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களை சார்ந்து இருப்பவர்களுக்கு அல்லது அவர்களுக்கு உதவி செய்கின்றன அமைப்புகள், தனி நபர்களுக்கோ வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 15 A துணைப்பிரிவு 11(i) குறிப்பிட்டுள்ளபடி நேர்மையான, முறையான புலன் விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் நகரங்களில் காவல்துறை துணை ஆணையர்கள் /மாவட்டங்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள்</p>	<p>உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கு அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் அல்லது தனிநபர்களுக்கு வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 15(A) துணைப்பிரிவு 11(m) குறிப்பிட்டுள்ளபடி வழக்கு மற்றும் நீதிமன்ற விசாரணை பற்றிய சுருக்கமான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு அவர்களை தயார் படுத்த வேண்டும். தவிர வழக்கு பற்றிய போதுமான தகவலையும் நீதிமன்ற விசாரணைக்கு தயார் படுத்துவதற்கான தொடர்புடைய ஆவணங்கள் பற்றியும் தேவைப்படும் சட்ட ரீதியான உதவியும் வழங்கப்பட வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் முாவட்ட ஆட்சியர்கள் / குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொறுப்பான அதிகாரி (காவல் துறை ஆய்வாளர்) புலன் விசாரணை செய்யும் அதிகாரி (மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் / காவல் துறை ஆய்வாளர்)</p>	<p>(அ) வருவாய் துறை (ஆ) உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>
<p>வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 15(A) துணை பிரிவு 11(n) இன் படி வழக்கின் ஒவ்வொரு நிலையிலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் அல்லது தனி நபர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்தவும் அவர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்த தேவையான உதவிகளை செய்யவும் வேண்டும்.</p>	<p>24 மணி நேரத்துக்குள் நகரங்களில் காவல்துறை ஆணையர்கள் /மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் / குற்றப்பத்திரிக்கை அதிகாரி / வருவாய் கோட்ட அதிகாரிகள் / மாவட்ட ஆதிதிராவிடர்</p>	<p>அ) வருவாய் துறை (ஆ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (இ) உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை</p>

	மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்	
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட விதி 15(1) (b) குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலம் மற்றும் வீட்டு மனைகளை வழங்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நிலங்களை வழங்குவதற்கான மற்றும் அவர்களின் மறுவாழ்வு திட்டத்திற்கு தேவையான இடத்தில் வீட்டு மனைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நிலப்பட்டாக்களும் வீட்டு மனைப்பட்டாக்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.	1 மாத காலம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அதிகாரி/ வருவாய் கோட்ட அதிகாரி/ தாசில்தார்	வருவாய் துறை
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வன்கொடுமை தடுப்புச்சட்ட விதி 15(1) (C) குறிப்பிட்டுள்ளபடி மறுவாழ்வு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள்/ அவர்களை சார்ந்து இருப்பவர்களின் உடனடியான தேவை உணவு, உடை, உறைவிடம் போன்றவையாகும். பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள்/ அவர்களைச் சார்ந்தவர்கள், ஏதாவது ஒரு பொதுக் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட வேண்டும். தவிர, குறைந்தபட்சமாகத் தேவைப்படும் சமையல் பாத்திரங்கள், உடைகள் அளிப்பதற்காக உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவற்றை செய்வதற்கு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்திடம் போதுமான நிதி இல்லையென்றால் மாநில அரசு அதற்கான நிதியை வழங்க வேண்டும்.	1 வார காலம்  மாவட்ட ஆட்சியர்கள் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்/ தாசில்தாரர்கள்/ மாநகராட்சி ஆணையர்கள் /பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி /கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் /தாலுகா விநியோக அதிகாரிகள்.	(அ) வருவாய்த் துறை (ஆ) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  (இ) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை  (ஈ) கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரைச் சார்ந்து இருப்பவர் / அவரின் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஓரவருக்கு அரசு வேலை கொடுப்பதற்கான திட்டங்கள் திருத்த விதி 2016ன் சட்டப்பிரிவு 2(b)ன் படி (விதி 15(1) (e) )ல் குறிப்பிட்டுள்ளபடி ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.	3 மாதத்துக்குள்  மாவட்ட ஆட்சியர்கள் / அரசாங்கத்தின் அனைத்து துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள்	எங்கு பணியிடம் காலியாக உள்ளதோ அந்தத் துறை
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்ட விதிகள் 2016ன் விதி 12(4)ன் படி, ரூபாய் 5000/- குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும். அவர்களின் உடனடி நிவாரணத்திற்காக அவர்களுக்கு வேலை உறுதித்திட்ட பணிகள் வழங்கப்படலாம். பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடியினரை கலப்புத் திருமணம் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட பிற சாதியினருக்கு தாட்கோ மற்றும் தாம்கோ மூலம் கடனுதவி வழங்கப்பட வேண்டும்.		
தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களின்படி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருந்தால் அவர்களுக்கு விதைகள், உரங்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும்.	1 மாத காலம்  மாவட்ட ஆட்சியர்கள் / விவசாயத் துறையின் இணை இயக்குநர் /	விவசாயத் துறை

	விவசாயத்துறையின் துணை இயக்குநர் / விவசாய அதிகாரி / தோட்டக்கலை அதிகாரி	
பாதிக்கப்பட்டவர்களுக்கு செங்கற்கள் அல்லது கற்களால் ஆன வீடுகளை விதி 15 (1) (h)ன் படி வழங்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் வீடு முழுமையாக சேதம் அடைந்திருந்தால், பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிதிகள் வழங்கலாம். பசுமை வீடுகளும் கட்டித்தரப்படலாம்.	6 மாத காலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்கள் / மாவட்ட ஆட்சியர்கள் / மாவட்ட வருவாய் துறை அதிகாரி / தாசில்தாரர்கள் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிகள் / தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர்	(அ) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை  (ஆ) வருவாய்த் துறை  (இ) குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விதி 15(1) (f)ன் படி கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வன்கொடுமை நடந்த இடங்கள் உடனடியாகப் பார்வையிடப்பட வேண்டும். அங்குள்ள சேதங்களை மதிப்பீடு செய்தபிறகு, இழப்பீடு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.	15 நாட்கள் மாவட்ட ஆட்சியர்கள் / மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள் (காவல் துறை அதிகாரிகள் (காவல் துறை ஆய்வாளர்) / துணை ஆய்வாளர்.	(அ) வருவாய் துறை  (ஆ) உள்துறை, மவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் சமூக, பொருளாதார நிலைகளை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை பற்றி விதி 15 (1) (g) குறிப்பிடுகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணையலாம். அவர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சியும் நிலையான வருவாய் பெறுவதற்கான உதவிகளும் தாட்கோ மூலமாக நடைமுறைப்படுத்துகிற ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அத்தகைய சுய உதவிக் குழுக்கள், தாட்கோவின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு தேவையான உதவி / வழிகாட்டுதல் தரப்பட வேண்டிய திட்டம் செயல்படுவதற்கான பகுதியாக தானாக மாறும் நிதிகள் தனியாக வழங்கப்படும்.	பயிற்சிக்கான காலம் 6 மாதங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி ஏஜன்சிகளின் திட்ட இயக்குநர்கள் / நிர்வாக இயக்குநர், தாட்கோ, தாம்கோ / TABCEDCO  மாவட்ட நிர்வாகி, தாட்கோ / மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி / தொழிலாளர் அதிகாரி / திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஊரக வளர்ச்சித் துறை.	(அ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை  (ஆ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை  (இ) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை  (ஈ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், சிறும்பான்மையினர் நலத்துறை.
வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது அந்த நிலத்தில் அவர்களுக்கான குடியிருப்புகளை கட்டுவதற்கான பகுதிகள் மாவட்ட ஆட்சித் தலைவரால் அடையாளம் காணப்பட்டு வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.	மாவட்ட ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி / நகர்ப்புறங்களில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக	

<p>வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட விதி 15(1) () ன் படி நல்வாழ்வுக்கான பராமரிப்புகள் வழங்கப்பட வேண்டும். உடனடியான தடுப்பு நடைமுறைகளும் மருத்துவ நிவாரணங்களும் மாநில, மாவட்ட, தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக, எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் மாவட்ட மற்றும் சிறப்பு அரசாங்க மரத்துவமனைகளில் சிகிச்சையோ நோய் கண்டறிதலோ வழங்கப்படுவதற்காக, அவசர மருந்துதவி, போக்குவரத்து, இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும். இலவசமாக மருந்துகள் தருவதோடு இலவசமான சிகிச்சையும் தரப்பட வேண்டும். முறையான சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட மருத்துவர் பொறுப்பாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர்களுக்கும் அவர்களை கவனித்துக் கொள்வோருக்கும் அவசர சிகிச்சையின் போது தேவைப்படுகிற போக்குவரத்து வசதிக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசுக்கு சொந்தமான ஆம்புலன்சுகள் மூலமாகவோ அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட போக்குவரத்து மூலமாகவோ வழங்கப்படலாம். மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களும் சுகாதாரத் துறை இணை இயக்குநரால் நியமிக்கப்பட்ட மருத்துவத் துறையிலிருந்து வந்த ஒரு மருத்துவரும் அனைத்து நிவாரண நடவடிக்கைகளிலும் மாவட்ட நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுவதாக தானாகவே செயல்பட வேண்டும். தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் மருந்துக்களையும் ஒருங்கிணைந்த நடமாடும் மருத்துவ பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குமாறு மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.</p>	<p>இயக்குநர்</p> <p>24 மணி நேரத்துக்குள்</p> <p>மாவட்ட ஆட்சியர் / இணை இயக்குநர் (சுகாதாரம்) / இயக்குநர் (சுகாதாரம்) / துணை (பொது)</p>	<p>(அ) சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்</p> <p>(ஆ) வருவாய்த்துறை</p>
<p>வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்புகள், மண்ணெண்ணெய் மூன்று மாத காலகட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும். ரேசன் பொருட்கள் அனைத்தும் பொது விநியோக முறையின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் விலையில் வழங்கப்பட வேண்டும். இந்தப் பொருட்களின் அளவு என்பது வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் எவ்வளவு காலம் பராமரிப்பு வழங்கப்போகிறோம் என்பதைப் பொருத்ததாக இருக்கும். பொருட்களின் மொத்த அளவை மாவட்ட ஆட்சித் தலைவர் தீர்மானிக்கலாம்.</p>	<p>24 மணி நேரத்துக்குள்</p> <p>மாவட்ட ஆட்சியர் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி / மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி / சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் பிராந்திய அளவிலான மூத்த நிர்வாகி / தாலுகா அளவிலான உணவு வழங்கல் அதிகாரி</p>	<p>(அ) வருவாய் துறை</p> <p>(ஆ) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை</p>
<p>அருகில் உள்ள சிவில் சப்ளை கிடங்கில் கடன் அடிப்படையில் இந்தப் பொருட்களை வாங்கி வழங்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதிகளிலிருந்து இந்தப் பொருட்களுக்கான</p>	<p>5 நாட்கள்</p> <p>மாவட்ட ஆட்சியர் / மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி / தாலுகா</p>	<p>(அ) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை</p> <p>(ஆ) வருவாய்த் துறை</p>

விலை திருப்பித்தரப்படும்.	அளவிலான உணவு வழங்கல் அதிகாரி / மாவட்ட ஆதி திரவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி	
அத்தகைய வழக்குகளில் வழங்கப்பட்ட ரேஷன் பொருள்களின் அளவைப்பற்றி சிவில் சப்ளை துறையின் ஆணையர், மேலாண்மை இயக்குநர் மட்டத்தில் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய உணவுப் பொருள் இருப்புகளிலிருந்து எடுக்கப்படும் பொருள்களுக்கு இணையான பொருள்களை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.	10 நாட்கள் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி / தாலுகா அளவிலான உணவு வழங்கல் அதிகாரி	
வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோரின் வசிப்பிடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மின்சாரம் அளிக்க வேண்டும். ஒருவர் மட்டுமே வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதற்கு குறைந்த அழுத்த மின்சார இணைப்பு தரப்பட வேண்டும்.	1 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துக்களும் அவைகளின் அதிகாரிகளும், தமிழ்நாடு மின்சார வாரிய பொறியியலாளர்கள்.	(அ) ஆற்றல் துறை (ஆ) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை
ஒருவேளை வன்முறை காரணமாக குடியிருப்புகளில் உள்ள மொத்த மின்சார விநியோக அமைப்பே சேதமடைந்து விட்டால் உடனடியாக மின்சாரம் வரத்தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமான தங்குமிடங்கள் வழங்கப்படுகிறதென்றாலும் அவையும் மின்சார இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும். குடிப்பதற்கான நீர் போதுமான அளவுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.	மாவட்ட ஆட்சியாளர்கள் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிகள் / சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு / பேரூராட்சி ஆணையர்களும் நிர்வாக அதிகாரிகளும் / வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பஞ்சாயத்துகள்	(அ) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ஆ) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களிலேயே இடுகாடு மற்றும் சுடுகாடு அமைப்பதற்கான நிலம் ஒதுக்க வேண்டும். பாதைகள் அமைத்தல், இடுகாடுகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக உள்ள திட்டத்தின் கீழ் உள்ள நிதிகளை இதற்காக பயன்படுத்த வேண்டும்.	3 மாத காலம் மாவட்ட ஆட்சியர்கள் / மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிகள்.	(அ) வருவாய் துறை (ஆ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
வன்கொடுமைகள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலைகள் உருவாக்குதல்	3 மாத காலம் மாட்ட ஆட்சியர்கள் / சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளும் நெடுஞ்சாலை பொறியாளர் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்	(அ) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை (ஆ) நெடுஞ்சாலைத் துறை (இ) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ஈ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

இணைப்பு - I

(விதி 12 (4) பார்க்க)

நிவாரணத் தொகைக்கான விதிகள்

வ.எண்	குற்றத்தின் தன்மை	குறைந்தபட்ச நிவாரணத் தொகை
(1)	(2)	(3)
1.	உண்ணத்தகாத அல்லது ஒவ்வாத பொருளைத் திணித்தல் (சட்டப் பிரிவு 3 (1) (a))	பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட வருக்குக் கீழ்க்காணும் முறையில் பணம் வழங்குதல் வேண்டும்.
2.	மனிதக் கழிவுகள், கழிவுப் பொருள் அழுகிய மாமிசம் அல்லது இன்ன பிற அருவருப்பான பொருள்களைக் கொட்டுதல் (சட்டப்பிரிவு 3(1) (b))	(i) வரிசை எண்(2) மற்றும் (3)க்கு முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 10 சதவீதம். வரிசை எண் (1), (4) மற்றும் (5)க்கு FIR நிலையில் 25 சதவீதம். (ii) குற்றப்பத்திரிகை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் 50 சதவீதம். (iii) வரிசை எண்(2) மற்றும் (3)க்கு குற்றம் சட்டப்பட்டவர் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும்போது 4 சதவீதம். அதேபோல் வரிசை எண்கள் (1), (4) மற்றும் (5)க்கு 25 சதவீதம்.
3.	மனிதக் கழிவுகள், கழிவுப் பொருள்கள், அழுகியமாமிசம் ஆகியவற்றை காயம் ஏற்படுத்தும், அவமதிக்கும் அல்லது மண உளைச்சல் ஏற்படுத்தும் உள்ளேநோக்கம் காரணமாகக் கொட்டுதல் (சட்டத்தின் பிரிவு 3 (1) (c))	
4.	செருப்பால் மாலை அணிவித்தல் அல்லது நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக நடக்கச் செய்தல் (சட்டத்தின் பிரிவு3(1) (d))	
5.	ஆடைகளை அவிழ்த்தல் போன்ற செயல்களைக் கட்டாயப்படுத்தி செய்யச் செய்தல், கட்டாயப்படுத்தி மொட்டை அடித்தல், மீசையை எடுத்தல், முகத்தில் அல்லது உடலில் சாயம் பூசுதல் (சட்டத்தின் பிரிவு 3(1)(e))	

6.	நிலத்தை முறைகேடாக ஆக்ரமித்தல் மற்றும் பயிரிடுதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (f))	
7.	நிலத்தின் அல்லது வளாகத்தின் உரிமையை முறைகேடாகப் பறித்தல் அல்லது வன உரிமைகள் உள்ளிட்ட உரிமைகளில் தலையிடுதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (g))	<p>பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய். நிலம் அல்லது வளாகம் அல்லது தண்ணீர் விநியோகம் அல்லது நீர்ப்பாசன வசதி தேவைப்படும் இடத்தில் மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகத்தால் அரசு செலவில் மீட்டுத் தரப்படவேண்டும்.</p> <p>பாதிக்கப்பட்டவருக்கான தொகை கீழ்க்காணும் முறையில் வழங்கப்படவேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 25 சதவீதம்.  (ii) குற்றப்பத்திரிக்கை நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்  (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.  (iv)</p>
8.	உடலுழைப்பை அல்லது வேறு வடிவங்களில் கட்டாயப்படுத்தி பெறுதல் அல்லது கொத்தடிமையாக வைத்திருத்தல் (சட்டத்தின் பிரிவு 3(1) (h))	பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும்.
9.	மனிதர் அல்லது விலங்கின் அழுகிய உடல்களை அகற்ற அல்லது தூக்கிச் செல்ல அல்லது சவக்குழி தோண்டக் கட்டாயப்படுத்துதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (i))	<p>(i) முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 25 சதவீதம்.  (ii) குற்றப்பத்திரிக்கை நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்  (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.</p>
10.	பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களை கையால் மலம் அள்ளும் பணியில் அமர்த்துதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (j))	
11.	பட்டியல் வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்ணை தேவதாசியாகச் செயல்படுவதற்கும் வளர்க்கவும் ஒதுக்கி விடுதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (k))	

12.	வாக்களித்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்தல் ஆகியவற்றிலிருந்து தடுக்கப்படுதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (l))	<p>பாதிக்கப்பட்டவர்களுக்கு 85 ஆயிரம் ரூபாய் கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கவேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 25 சதவீதம்.  (ii) குற்றப்பத்திரிக்கை நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்  (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.</p>
13.	ஊராட்சி அல்லது நகராட்சி அலுவலகப் பொறுப்பில் கடமைகளைச் செய்யவிடாமல் நிர்ப்பந்தித்தல், மன உளைச்சல் ஏற்படுத்துதல் அல்லது தடுத்தல் சட்டத்தின் பிரிவு 3(1) (m))	
14.	தேர்தலுக்குப்பிறகு வன்முறையில் ஈடுபடுதல் சமூக பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தல் (சட்டத்தின் பிரிவு 3(1) (n))	
15.	குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க அல்லது வாக்களிக்காமல் இருக்க ஏதாவது ஒருவகையில் நிர்ப்பந்தம் செய்தல் இந்தச் சட்டத்தின் படி குற்றமாகும் (சட்டத்தின் பிரிவு 3(1) (o))	
16.	தவறான, பழிவாங்குவதான, கோபபூட்டுவதான சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளுதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (p))	<p>பாதிக்கப்பட்டவருக்கு எண்பத்தைந்து ஆயிரம் ரூபாய் அல்லது சட்ட நடவடிக்கை, பாதிப்புக்காக ஏற்பட்ட செலவைத் திரும்பத்தருதல். இதில் எது குறைவானதோ அது. கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்க வேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 25 சதவீதம்.  (ii) குற்றப்பத்திரிக்கை நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்.  (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.</p>
17.	அரசு ஊழியர் ஒருவருக்குத் தவறான தகுதியற்ற தகவலைத்தருதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (q))	<p>பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது சட்ட நடவடிக்கைகளுக்குச் செய்த உண்மையான செலவுகள், சேதங்களைத் திரும்பத்தருதல், இதில் எது குறைவோ அது.</p> <p>கீழ்க்காணும் முறைகளின் பணம் வழங்க வேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 25 சதவீதம்.  (ii) குற்றப்பத்திரிக்கை நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்.</p>

		(iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.
18.	பொது மக்கள் பார்வையில் ஏதாவது ஓரிடத்தில் வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது மன உளைச்சலை ஏற்படுத்துவது (சட்டத்தின் பிரிவு 3 (1) (r))	பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்படவேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 25 சதவீதம். (ii) குற்றப்பத்திரிக்கை நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.
19.	பொது மக்கள் முன்னிலையில் ஏதாவது ஒரு இடத்தில் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டுதல் [சட்டத்தின் பிரிவு 3(1)(s)]	
20.	புனிதமான அல்லது உயர்ந்த மதிப்புவைத்துள்ள ஏதாவது ஒரு பொருளை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது அசிங்கப்படுத்துதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (t))	
21.	பகைமை வெறுப்பு அல்லது மனவேதனையை அதிகப்படுத்துதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (v))	
22.	உயர்ந்த மதிப்புவைத்துள்ள மறைந்த நபர் எவர் ஒருவரையும் வார்த்தைகளாலோ வேறு முறைகளிலோ அவமதித்தல் (சட்டத்தின் பிரிவு 3(1) (v)).	
23.	பட்டியல் வகுப்பு அல்லது பழங்குடி இனப்பெண் ஒருவரை பாலியல் தன்மையின் செயலாக நடத்துக் காட்டுதல் அல்லது சைகைகளைப் பயன்படுத்துதல், அவரது விருப்பம் இல்லாமல் வேண்டுமென்றே தொடுதல். (சட்டத்தின் பிரிவு 3 (1) (w))	பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் வழிமுறைகளில் வழங்கப்பட வேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை (FIR) நிலையில் 25 சதவீதம். (ii) குற்றப்பத்திரிக்கை நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டபோது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.
24.	இந்தியத் தண்டனைச்சட்டம் (1860/45) பிரிவு 326 B படி திராவகத்தை வேண்டுமென்றே வீசுதல் அல்லது வீச முயற்சி செய்தல் (சட்டத்தின் பட்டியலுடன் இணைந்த பிரிவு 3 (2) (va))	(a) மிகக் கடுமையான காயங்களுடன் முகத்தில் 2 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான காயங்களுடன் அல்லது கண், காது, மூக்கு, வாய் ஆகியவை செயல்படா நிலைக்கு உள்ளாகி அல்லது உடலில் 30 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு

		<p>எட்டுலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.</p> <p>(b) உடலில் 10-30 சதவீதத்திற்கும் இடைப்பட்ட காயங்களுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு லட்சத்துப் பதினைந்தாயிரம் ரூபாய்.</p> <p>(c) முகத்தைத்தவிர உடலில் 10 சதவீதத்திற்கும் குறைவான காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்பத்தைந்தாயிரம் ரூபாய்.</p> <p>இதற்கும் கூடுதலாக திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு முழுப் பொறுப்பையும் மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p> <p>(a) முதல் (c) வரையிலான நேர்வுகளுக்கு கீழ்க்காணும் வகையில் பணம் வழங்க வேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 50 சதவீதம்</p> <p>(ii) மருத்துவ அறிக்கை கிடைத்தபின் 50 சதவீதம்</p>
25.	இந்தியத் தண்டனைச் சட்டம் (1860/45) பிரிவு 354 ஒரு பெண்ணுக்கு ஆத்திரம் ஏற்படவேண்டும் என்ற உள்நோக்கத் தோடு தாக்குதல் அல்லது வலிந்து குற்றம் செய்தல் (சட்டத்தின் பட்டியலுடன் இணைந்த பிரிவு 3(2) (va))	<p>பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் வழங்கப்பட வேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 50 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 25 சதவீதம்</p> <p>(iii) கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த போது 25 சதவீதம்</p>
26.	இந்திய தண்டனைச் சட்டம் (1860/45) பிரிவு 354 A பாலியல் தொல்லைக்காக தண்டித்தல். (சட்டத்தின் பட்டியலுடன் இணைந்த பிரிவு 3(2) (va))	<p>பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் வழங்கப்படவேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 50 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 25 சதவீதம்</p> <p>(iii) கீழமை நீதிமன்றத்தால் விசாரணை முடிவுக்கு வந்தபோது 25 சதவீதம்</p>
27.	ஆடைகளை அவிழ்க்கும் நோக்கத்துடன் பெண் மீது பலவந்தமாகத் தாக்குதல் அல்லது குற்றச் செயலில் ஈடுபடுவோரைப்பயன்படுத்துதல் - இந்தியத் தண்டனைச் சட்டம் (1860/45) பிரிவு 354 B. (சட்டத்தின் பட்டியலுடன் இணைந்து பிரிவு 3(2) (va))	<p>பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 50 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 25 சதவீதம்</p> <p>(iii) கீழமை நீதிமன்றத்தால் விசாரணை முடிவுக்கு வந்தபோது 25 சதவீதம்</p>

28.	அடுத்தவர் படும் துன்பத்தை ரசித்தல் - இந்தியத் தண்டனைச் சட்டம் (1860/45) பிரிவு 354c - (சட்டத்தின் பட்டியலுடன் இணைந்த பிரிவு 3(2) (va))	பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் வழங்கப்பட வேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 10 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப் பத்திரிகை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 40 சதவீதம்.
29.	கடுமையாக மற்றவருக்குத் தொல்லை கொடுத்தல் - இந்தியத் தண்டனைச் சட்டம் (1860/45) பிரிவு 354 D - (சட்டத்தின் பட்டியலுடன் இணைந்த பிரிவு 3(2) (va))	பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் வழங்கப்பட வேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 10 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 40 சதவீதம்.
30	பிரிந்திருக்கும் காலத்தில் மனைவியிடம் கணவர் உடலுறவு கொள்ளாதல் - இந்தியத் தண்டனைச்சட்டம் (1860/45) பிரிவு 376B (சட்டத்தின் பட்டியலுடன் இணைந்த பிரிவு 3 (2) (va))	பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்படவேண்டும். (i) மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவ அறிக்கையின் உறுதிப் பாட்டிற்குப் பிறகு 50 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப் பட்டபோது 25 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர் கீழமை நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 25 சதவீதம்
31.	அதிகாரத்தில் உள்ள ஒருவரால் உடலுறவு கொள்ளப்படுதல் இந்தியத் தண்டனைச் சட்டம் (1860/45) பிரிவு 376 c - (சட்டத்தின் பட்டியலோடு இணைந்த பிரிவு 3 (2) (va))	பாதிக்கப்பட்ட வருக்கு நான்கு லட்சம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும். (i) மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவ அறிக்கையின் உறுதிப் பாட்டிற்குப் பிறகு 50 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப் பத்திரிக்கை அனுப்பியபின் 25 சதவீதம் (iii) கீழமை நீதிமன்றத்தால் விசாரணை முடிந்தபோது 25 சதவீதம்
32.	ஒரு பெண்ணின் மதிப்பை அவதிக்கும் எண்ணத்துடன் வார்த்தை, சைகை அல்லது செயலால் நடந்து கொள்ளாதல். இந்தியத் தண்டனைச் சட்டம் (1860/45) பிரிவு 509 (சட்டத்தின்	பாதிக்கப்பட்டவருக்கு இரண்டு லட்சம் போய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்படவேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம்

	பட்டியலோடு இணைந்த பிரிவு 3(2) (va)	(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம். (iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.
33.	தண்ணீரின் தூய்மையைக் கெடுத்தல் அல்லது வீணாக்குதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (x))	மாசுபடுத்தப்பட்ட தண்ணீரை சுத்தம் செய்தல் உட்பட இயல்பு நிலையை மீட்பதற்கான முழுச் செலவையும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் ஏற்க வேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்புடன் கலந்தாலோசித்து அதே தன்மையிலான சமூகச் சொத்துக்களை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தபடி உருவாக்க எட்டு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் மாஜிஸ்ட் ரேட்டிடம் டொபாசிட் செய்யப்படவேண்டும்.
34.	பொதுப் பயன்பாட்டிற்கான இடத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை உரிமையை மறுத்தல் அல்லது பொதுப்பயன் பாட்டிற்கான இடத்தைப்பயன்படுத்து வதிலிருந்தும் அணுகுவதிலிருந்தும் தடை ஏற்படுத்துதல் (சட்டத்தின் பிரிவு3(1) (v))	பாதிக்கப்பட்டவருக்கு நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் பாதைக்கான உரிமையை மீட்டுத் தரும் செலவு சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகத்தால் செய்யப்பட வேண்டும். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப் பத்திரிக்கை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 25 சதவீதம்.
35.	வீட்டை, கிராமத்தை குடியிருப்பை விட்டு வெளியேறும் வகையில் பலவந்தப்படுத்துதல். குடியிருக்கும் இடத்தைப் பாழாக்குதல் (சட்டத்தின் பிரிவு 3(1))	அந்த இடத்தை மறு சீரமைத்தல் அல்லது வீட்டில் கிராமத்தில் அல்லது வேறொரு குடியிருப்பில் தங்கும் உரிமை சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகத்தின் பொறுப்பாகும். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம். வீடு அழிக்கப்பட்டிருந்தால் அரசு செலவில் மீண்டும் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும்: (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 25 சதவீதம்

<p>36.</p>	<p>ஏதேனும் வகையில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை கீழ்க்கண்டவாறு தடுத்தல்—</p> <p>(A) ஒரு பகுதியின் பொதுச் சொத்து வளங்களை அல்லது மற்றவர்களோடு சமமாக இடுகாடு அல்லது சுடுகாட்டு நிலத்தை அல்லது ஆறு, ஓடை, ஊற்று, கிணறு, குளம், நீர்த்தொட்டி, தண்ணீர்க்குழாய் மற்ற நீர்நிலைப்பகுதியை அல்லது குளிக்கும் துறை, பொதுக் கழிப்பிடம், சாலை அல்லது நடைபாதை ஆகியவற்றில் பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு ஏதாவதொரு முறையில் தடையை ஏற்படுத்துதல் அல்லது தடுத்து நிறுத்துதல் தொடர்பாக (சட்டத்தின் பிரிவு 3(1) (2a) (a))</p>	<p>(A) ஒரு பகுதியின் பொதுச்சொத்து வளங்களை அல்லது மற்றவர்களோடு சமமாக இடுகாடு அல்லது சுடுகாட்டு நிலத்தை அல்லது ஆறு, ஓடை, ஊற்று, கிணறு, குளம், நீர்த்தொட்டி, தண்ணீர்க்குழாய் மற்ற நீர்நிலைப்பகுதி அல்லது குளிக்கும் துறை, பொதுக் கழிப்பிடம் சாலை அல்லது நடைபாதை ஆகியவற்றை பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்தும் உரிமையை சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் மீட்டுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ஒருலட்சம் ரூபாய் கீழ்க்காணும் முறைகளில் வழங்கப்படவேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 25 சதவீதம்</p>
	<p>B) மிதிவண்டி அல்லது மோட்டார் சைக்கிளில் ஏறுவது, ஓட்டுவது பொது இடங்களில் காலணிகள் அல்லது புத்தாடைகள் அணிவது திருமண ஊர்வலம் நடத்துவது அல்லது திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீதேறியோ வேறுவாகனங்களில் வருவது ஆகியவற்றில் பட்டியல் வகுப்பை அல்லது பட்டியல் பழங்குடி வகுப்பைக்குச் சார்ந்த ஒருவரை ஏதாவது ஒரு முறையில் தடையை ஏற்படுத்துவது அல்லது தடுத்து நிறுத்துதல் தொடர்பாக (சட்டத்தின் பிரிவு 3(1) (2a) (a))</p>	<p>(B) மிதிவண்டி அல்லது மோட்டார் சைக்கிளில் ஏறுவது ஓட்டுவது, பொது இடங்களில் காலணிகள் அல்லது புத்தாடைகள் அணிவது, திருமண ஊர்வலம் நடத்துவது அல்லது திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது ஏறியோ அல்லது வேறு வாகனங்களில் வருவது ஆகியவற்றில் பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் உரிமையை சம்பந்தப்பட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் மீட்டுத் தரவேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் கீழ்க்காணும் முறைகளில் வழங்கப்படவேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கீழமை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட போது 25 சதவீதம்.</p>
	<p>c) பொதுமக்களுக்கு அல்லது ஒரே மதத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைய அல்லது சமயம், சமூகம் சார்ந்த அல்லது யாத்திரை உள்ளிட்ட கலாச்சார ஊர்வலங்களில் கலந்து கொள்ள அல்லது ஊர்வலங்கள் நடத்த வகுப்பு தடைகளை ஏற்படுத்துதல் அல்லது தடுத்து நிறுத்துதல் தொடர்பாக (சட்டத்தின் பிரிவு 3(1) ((2a) (c))</p>	<p>c) பொதுமக்களுக்கு அல்லது ஒரே மதத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும் வழிபாட்டுத்தலத்திற்குள் நுழைய அல்லது சமயம், சமூகம் சார்ந்த அல்லது யாத்திரை உள்ளிட்ட கலாச்சார ஊர்வலங்களில் கலந்து கொள்ள அல்லது ஊர்வலங்கள் நடத்துவதற்கான உரிமையை பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு மீட்டுத்தரவேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் கீழ்க்காணும் முறைகளில் வழங்கப்பட வேண்டும்.</p>

	<p>(</p> <p>(</p>	<p>(i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம்</p> <p>(iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் து 25 சதவீதம்</p> <p>(D) கல்வி நிறுவனம், மருத்துவமனை, மருந்தகம், ஆரம்பககாதார மையம், கடை அல்லது பொதுவான பொழுது போக்கு இடத்திற்குள் செல்ல, பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட ஏதாவது ஒரு இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பாத்திரங்கள் அல்லது பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒருவரின் உரிமையை சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் மீட்டுத்தரவேண்டும்.</p> <p>பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்படவேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் 25 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப் பத்திரிக்கை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்</p> <p>(iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.</p> <p>(E) ஏதாவது ஒரு தொழிலைப் பயிலுதற்கு அல்லது ஏதாவதொரு வேலை, வர்த்தகம் அல்லது தொழிலைச் செய்வதற்கு அல்லது பொதுமக்களில் மற்றவர்கள் அல்லது ஏதாவது ஒரு பிரிவினர் பயன்படுத்துவதற்கு உரிமை பெற்றுள்ள அல்லது அணுகுவதற்குரிய வேலையில் ஈடுபடுவதற்கு பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒருவரின் உரிமையை சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் மீட்டுத்தரவேண்டும்.</p> <p>பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்படவேண்டும்.</p> <p>(i) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் 25 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப் பத்திரிக்கை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்</p> <p>(iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்.</p>
--	-------------------	--

	(d) கல்வி நிறுவனம், மருத்துவமனை, மருந்தகம், ஆரம்ப சுகாதார மையம், கடை அல்லது பொதுவான பொழுது போக்கு இடத்திற்கு முன் அல்லது மற்ற ஏதாவது ஒரு இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பாத்திரங்கள் அல்லது பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்குத் தடை ஏற்படுத்துதல் அல்லது தடுத்து நிறுத்துதல் தொடர்பாக (சட்டத்தின் பிரிவு 3(1) (za) (d))	
	(D) கல்வி நிறுவனம், மருத்துவமனை, மருந்தகம், ஆரம்பசுகாதார மையம், கடை அல்லது பொதுவான பொழுது போக்கு இடத்திற்குள் செல்ல, பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட ஏதாவது ஒரு இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பாத்திரங்கள் அல்லது பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒருவரின் உரிமையை தடுத்தல்  (E) ஏதாவது ஒரு தொழிலைப் பயிலுதற்கு அல்லது ஏதாவதொரு வேலை, வர்த்தகம் அல்லது தொழிலைச் செய்வதற்கு அல்லது பொதுமக்களில் மற்றவர்கள் அல்லது ஏதாவது ஒரு பிரிவினர் பயன்படுத்துவதற்கு உரிமை பெற்றுள்ள அல்லது அணுகுவதற்குரிய வேலையில் ஈடுபடுவதற்கு பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒருவருக்குத் தடை ஏற்படுத்துதல் அல்லது தடுத்து நிறுத்துதல் தொடர்பாக [சட்டத்தின் பிரிவு 3(1) (za)(e)]	
37.	சூனியக்காராக இருப்பது அல்லது சூனிய வித்தை செய்வதாகக் கருதி உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் அல்லது மன உளைச்சல் ஏற்படுத்துதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (zb))	பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும், (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்
38.	சமூக அல்லது பொருளாதார புறக்கணிப்பை செயல்படுத்துதல் அல்லது செய்வதாக அச்சுறுத்துதல் (சட்டத்தின் பிரிவு 3(1) (zc))	மற்ற நபர்களுக்கு சமமாக அனைத்துப் பொருளாதார மற்றும் சமூக சேவைகளும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகத்தால் மீட்டு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம், கீழமை நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை

		அனுப்பப்பட்டபோது முழுத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.
39.	பொய்யான சான்று கொடுத்தல் அல்லது சித்தரித்தல் (சட்டத்தின் பிரிவு 3(2) (i) மற்றும் (ii))	பாதிக்கப்பட்டவருக்கு நான்கு லட்சம் ரூபாய் கீழ்க்கண்ட முறைகளில் வழங்கப்படவேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது 25 சதவீதம்
40.	இந்திய தண்டனைச் சட்டம் (1860/45) ன் கீழ் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலாக சிறைதண்டனை அளிக்கத்தக்க குற்றங்களைச் செய்தல் (சட்டத்தின் பிரிவு 3(2))	பாதிக்கப்பட்டவருக்கும் அல்லது அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய். பட்டியலில் வேறு அம்சங்கள் குறிப்பிடப் பட்டிருந்தால் தொகையின் அளவு வேறுபடும். கீழ்க்காணும் முறையில் பணம் வழங்கப்பட வேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கீழமை நீதிமன்றத் தண்டனை விதித்தபோது 25 சதவீதம்
41.	இந்திய தண்டனைச் சட்டத்தின் (1860/45) கீழ் தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களைப் போன்ற இந்த சட்டத்தின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்தல் (சட்டத்தின் பட்டியலோடு இணைத்து வாசிக்கத்தக்க பிரிவு 3 (2) (va))	பாதிக்கப்பட்டவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம். பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவேறு அம்சங்கள் இருந்தால் தொகையின் அளவு மாறுபடும். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும் (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 25 சதவீதம்
42.	அரசு ஊழியர் ஒருவரால் பழிவாங்கப்படுதல் (சட்டத்தின் பிரிவு 3(2) (vii))	பாதிக்கப்பட்டவருக்கும் அல்லது அவரைச் சார்ந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும். (i) முதல் தகவல் அறிக்கை நிலையில் 25 சதவீதம் (ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம் (iii) குற்றம் சாட்டப்பட்டவர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது 25 சதவீதம்

<p>43.</p>	<p>இயலாமை, பலவீனப்பட்ட தன்மைகளை அறிவதற்கான வழிகாட்டுதல்களும் சான்றிதழ் அளிப்பதற்கான நடைமுறையும் 2001 ஜூன் 1 தேதியிட்ட சமூக நீதிமற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 16-18/97 NI எண்ணுள்ள அறிவிக்கையில் இடம் பெற்றுள்ளன.</p> <p>(a) 100 சதவீத இயலாமை</p> <p>(b) இயலாமை 100 சதவீதத்திற்கு குறைவாக ஆனால் 50 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்கும் நிலையில்</p> <p>(c) இயலாமை 50 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்போது</p>	<p>பாதிக்கப்பட்டவருக்கு எட்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்படவேண்டும்.</p> <p>(i) மருத்துவ ஆய்வுக்கும் உறுதி செய்யப்பட்ட மருத்து அறிக்கைக்கும் பிறகு 50 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம் பாதிக்கப்பட்டவருக்கு நான்கு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும்.</p> <p>(i) மருத்துவ ஆய்வுக்கும் உறுதி செய்யப்பட்ட மருத்து அறிக்கைக்கும் பிறகு 50 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம். பாதிக்கப்பட்டவருக்கு இலண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும்.</p> <p>(i) மருத்துவ ஆய்வுக்கும் உறுதி செய்யப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும் பிறகு 50 சதவீதம்</p> <p>(ii) நீதி மன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்ட போது 50 சதவீதம்.</p>
<p>44.</p>	<p>வன்புணர்வு அல்லது கும்பலாக வன்புணர்வு</p> <p>(i) வன்புணர்வு (இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (1860/45) பிரிவு 375</p> <p>(ii) கும்பலாக வன்புணர்வு (இந்தியத் தண்டனைச்சட்டத்தின் (1860/45) பிரிவு 376 D)</p>	<p>பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும்.</p> <p>(i) மருத்துவ ஆய்வுக்கும் உறுதி செய்யப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும் பிறகு 50 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்டபோது 25 சதவீதம்,</p> <p>(iii) கீழமை நீதிமன்றத்தால் விசாரணை முடிக்கப்பட்ட போது 25 சதவீதம் பாதிக்கப்பட்டவருக்கு எட்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். கீழ்க் காணும் முறைகளில் பணம் வழங்கப்பட வேண்டும்.</p> <p>மருத்துவ ஆய்வுக்கும் உறுதி செய்யப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும் பிறகு 50 சதவீதம்</p> <p>(i) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்ட போது 25 சதவீதம்</p> <p>(ii) கீழமை நீதிமன்றத்தால் விசாரணை முடிக்கப்பட்ட போது 25 சதவீதம்</p>
<p>45.</p>	<p>கொலை அல்லது மரணம்</p>	<p>பாதிக்கப்பட்டவருக்கு எட்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். கீழ்க்காணும் முறைகளில் பணம் வழங்கப்படவேண்டும்</p>

		<p>(i) உடற் கூராய்வு அறிக்கைக்குப் பிறகு 50 சதவீதம்</p> <p>(ii) நீதிமன்றத்திற்குக் குற்றப்பத்திரிகை அனுப்பப்பட்டபோது 50 சதவீதம்</p>
46.	கொலை, மரணம் படுகொலை, வன்புணர்வு, சும்பலாக வன்புணர்வு, நிரந்தரமாக இயலாமை, கொள்ளையடித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் நிவாரணம்.	<p>மேற் கூறப்பட்டவகைகளில் வழங்கப்பட்ட நிவாரணத்திற்கும் கூடுதலான நிவாரணம் வன்கொடுமை நடத்தப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் கீழ்வருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.</p> <p>(i) SC&amp;ST வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் மரணத்திற்குப்பின் அவரது விதவை மனைவி அல்லது அவரைச் சார்ந்தவர்கள் அடிப்படை ஓய்வூதியமாக அரசு ஊழியருக்குப் பொருந்துவதுபோல் அனுமதிக்கப்பட்ட அகவிலைப்படியுடன் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கவேண்டும். மேலும் இறந்தவரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு வேலை தரவேண்டும் விவசாய நிலம் ஒரு வீடு, தேவைப்பட்டால் மொத்த விலைக்கு வாங்கித்தரவேண்டும்.</p> <p>(ii) பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு நிலை வரையிலான கல்வி மற்றும் பராமரிப்புக்கான முழுச்செலவும் ஏற்கப்பட வேண்டும். அரசால் முழுவதுமாக நிதி வழங்கப்படும் ஆரம்பபள்ளிகளில் அல்லது உறைவிடப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கலாம்.</p> <p>(iii) மூன்று மாத காலத்திற்கு சமையல் பாத்திரங்கள், அரிசி, கோதுமை, பருப்புகள், பயறுவகைகள் இன்ன பிற பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.</p>
47.	வீடுகளை முழுவதுமாகத் தகர்த்தல் அல்லது எரித்தல்	எரிக்கப்பட்ட அல்லது தகர்க்கப்பட்ட இடத்தில் அரசு செலவில் வீடுதர வேண்டும் அல்லது செங்கல் அல்லது கருங்கற்களால் வீடு கட்டித்தர வேண்டும்.

[எஃப் எண்.11012/1/2006 –PCR (Desk)]

ஐந்திரி அனூராக், இணைச் செயலர்

**குறிப்பு:** முதன்மை விதிகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டன. பார்க்க 1995 மார்ச் 31 தேதியிட்ட அறிவிக்கை எண் ஜி.எஸ்.ஆர். 316 (E) மற்றும் கடைசியாகத் திருத்தப்பட்டதற்கு 2014 நவம்பர் ஐந்து தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 774 (E) பார்க்க.

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்தைக் கண்காணித்தல்  
அறிமுகக் கையேடு | 2019 HRF | 77

SC/ST (PoA) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கண்காணிக்க வேண்டிய முக்கிய அம்சங்களுக்கான கால அட்டவணை

தேதி	மாதம்	செயல்பாடு	விதி	பொறுப்பு
20	ஜனவரி டிசம்பர் (ஒவ்வொரு மாதமும்)	இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை பற்றி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மற்றும் வழக்குத் தொடுத்தலுக்குப் பொறுப்பான அதிகாரியின் ஆய்வு மற்றும் மாநில அரசு, வழக்கு தொடுத்தல் பிரிவு இயக்குநர் ஆகியோருக்கு மாதாந்திர அறிக்கையை சமர்ப்பித்தல்	4 (4)	மாவட்ட மாஜிஸ்ட்ரேட்(DM) வழக்குதொடுத்தலுக்குப் பொறுப்பாளர் (ICP) மற்றும் வழக்குத் தொடுத்தல் பிரிவு இயக்குநர் (DP)
		அடையாளம் காணப்பட்ட பகுதியில் நடத்தப்படும் ஆய்வு மற்றும் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு அதிகாரி எடுத்த நடவடிக்கை/எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கை /காவல் துறையின் தலைமை இயக்குநர், காவல் துறையின் தலைமை ஆய்வாளர் பொறுப்பில் மாநிலத் தலைமையகத்தில் உள்ள SC/ST பாதுகாப்புப் பிரிவு மாநில அரசுக்கு மாதாந்திர அறிக்கை சமர்ப்பித்தல்; குற்றத்திற்கு வழி வகுத்த வழக்குகளுக்கான காரணங்கள் பற்றி விசாரணை நடத்துதல்; பாதுகாப்பு உணர்வை மீட்டெடுத்தல்; அடையாளம் காணப்பட்ட பகுதியின் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி ஒருங்கிணைப்பு அதிகாரிக்கும், தனி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தல்; மேற்காள்ளப்பட்ட விசாரணை குறித்து விசாரணை செய்தல்; பல்வேறு அதிகாரிகளைக் கொண்டு நேரடியாக சோதனை செய்தல்; விதி 5 துணைவிதி (3)ன் கீழ் காவல் நிலையத்தால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தகவலைப் பதிவு செய்ய; அந்தக் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி மறுத்த வழக்குகளில் காவல்துறை கண்காணிப்பாளரால்	8(1) (ix)	SC/ST பாதுகாப்பு பிரிவு (சில மாநிலங்களில் குடியரிமை பாதுகாப்புச் சட்டம் (PCRA) 1955ன் படி குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தின் (DCRC) இணைக்கப்பட்டுள்ளது)

		எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விசாரணை செய்தல்; அரசு ஊழியர் ஒருவர் வேண்டுமென்றே கடமையைச் செய்யத்தவறியதற்கான விசாரணை; இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலைபற்றி ஆய்வு செய்தல்.		
30/31	ஜனவரி; ஜூலை	அறிவிக்கை செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட அரசு சிறப்பு வழக்குகுரைஞர்களின் செயல்பாடு குறித்த அறிக்கை வழக்குகளின் பொறுப்பாளர்/ வழக்கு தொடுத்தலுக்கான இயக்குநர் மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டால் ஜனவரி மற்றும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டு கால ஆய்வு செய்து மாநில அரசுக்கு அளிக்கப்படும்.	4(2)	DM/DP
		முதலமைச்சர் / முதன்மை நிர்வாகியைத் (ஒரு மாநிலம் குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தால் ஆளுநர்) தலைவராகக் கொண்டு மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெறும். இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல் படுத்துவதற்கும் பொறுப்பான பல்வேறு அதிகாரிகள் / முகமைகளின் செயல்பாடு மற்றும் மாநில அரசால் பெறப்பட்ட பல்வேறு அறிக்கைகள் இதில் ஆய்வு செய்யப்படும்.	16(2)	SVMC (உயர்நிலை மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு)
30/31	மார்ச்	இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முந்தைய ஆண்டில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு உடனடி செயல் திட்டங்கள் / நீண்ட காலத்திட்டங்கள் பற்றிய அறிக்கை மாநில அரசால் மத்திய அரசுக்கு அனுப்புவதல்.	18	மாநில அரசு (இந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட மாநில உயர் அதிகாரி, வழக்கமாக முதன்மைச் செயலாளர், சமூகநலன்)
30/31	மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்	இந்தச் சட்டத்தின் அம்சங்களின் அமலாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கப்படவேண்டிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இவற்றோடு தொடர்புடைய	17(3)	DVMC (மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு)

		மற்ற விஷயங்கள், இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துவதற்குப் பொறுப்பான பல்வேறு அதிகாரிகள்/ முகமைகளின் செயல்பாடு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் பெறப்பட்ட அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டைத் தலைவராகவும், மாவட்ட சமூக நல அதிகாரியை உறுப்பினர் செயலராகவும் கொண்ட மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுகூட்டம்.		
		விசாரணை அதிகாரியால் செய்யப்பட்ட அனைத்து விசாரணைகளின் நிலை குறித்து மாநில அரசின் உள்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலாளர், வழக்குத் தொடுத்தல் இயக்குநர் தொடுக்கப்பட்ட வழக்குகளின் பொறுப்பு அதிகாரி மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரின் ஆய்வு.	7(3)	மாநில உள்துறை சமூக நலத்துறை செயலாளர் (கள்) DPP
		ஒருங்கிணைப்பு அதிகாரியால் காலாண்டு ஆய்வு	9	மாநில அரசு (மேலுள்ள 7(3) பார்க்க.
		சட்டம் ஒழுங்கு நிலைமை, பல்வேறு குழுக்களின் செயல்பாடுகள், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் விசாரணை அதிகாரிகள், இந்தச்சட்டத்தின் அம்சங்களை அமலாக்குவதற்குப் பொறுப்பான மற்ற அதிகாரிகளின் செயல்பாடு, இந்தச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய ஆய்வு	3(1) ix	மாநில அரசு (மேலுள்ள 7(3) பார்க்க)
	வருடாந்தரம்	இந்தப்பிரிவில் உள்ள அம்சங்களைப் பின்பற்றி மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கும்.	SC/ST (PoA) சட்டம் 21(4)	மத்திய அரசிலிருந்து நாடாளுமன்றத்திற்கு
மூன்று ஆண்டுகளு		சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துவதற்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டின் பரிந்துரையின் பேரில் ஏழு ஆண்டுகளுக்கும் குறையாமல் பணி செய்த முக்கியமான	4(1)	மாநில அரசு (மாநில உயர் அதிகாரியுடன் ஒவ்வொரு

க்கு ஒருமு றை (மாவட் ட ஆட்சி யரை அணு கவும்)		மூத்த வழக்கறிஞர்கள் குழு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில அரசால் உருவாக்கப்படுதல். இந்தக் குழு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்பட வேண்டும். இதன் செயல்பாட்டுக் காலம் மூன்று ஆண்டுகளாகும்.		மாவட்ட மாஜிஸ்ட்ரேட்)
		சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துவதற்கு வழக்குத் தொடுத்தல் இயக்குநர்/ வழக்குகள் நடத்துவதற்கு பொறுப்பாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்து இதே போன்ற எண்ணிக்கையுடன் அரசு வழக்கறிஞர்களின் குழுவை உருவாக்கி அரசிதழிலும் அறிவிக்க வேண்டும். இந்தக் குழுக்கள் மூன்றாண்டு காலத்திற்குப் பொறுப்பில் இருப்பார்கள்.	4(1)	மாநில அரசு (உயர் அதிகாரியுடன், இயக்குநர் (வழக்கு தொடுத்தல்) அல்லது பொறுப்பில் இருப்பவர். இதில் இயக்குநர் (வழக்கு தொடுத்தல் அதிகாரி மாவட்ட அளவில் இருப்பார்)
சட்டத்தின் முக்கிய அம்சங்களை எவ்வாறு கண்காணிப்பது மற்றும் அமலாக்கத்தை உறுதி செய்வது, முறைப்படியான கூட்டங்களைக் கூட்டுவதற்கு, ஆய்வுகளை நடத்துவதற்கு, அறிக்கைகளை அளிப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தல். ஆய்வு அறிக்கைகள், கூட்டங்களின் நிகழ்வுக் குறிப்புகள், நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் ஆகியவற்றின் நகல்கள் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு RTI விண்ணப்பங்களை அளித்தல். பொறுப்புக்குரிய சம்பந்தப்பட்ட அதிகாரியால் கூட்டங்கள் நடத்தப்படாவிட்டால், ஆய்வுகள் செய்யப்படாவிட்டால் அறிக்கைகள் அளிக்கப்படாவிட்டால் அது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தல்.				

**வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கண்காணிப்பதற்கான எரிய முறைகள்  
பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும்  
விதிகள் கீழ் உள்ள வழக்கை கண்காணித்தல்**

1. பட்டியல் வகுப்பினர் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989 மற்றும் விதிகள் 1995) ஆகியவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) 2005 மற்றும் PoA சட்டத்திற்குள் இருக்கின்ற நடைமுறைகளைப் பயன்படுத்தியே கண்காணிக்க முடியும்.
2. இந்த ஆவணத்தில் சதுர அடைப்புக் குறிக்குள் [ ] இருக்கும் எண்கள் சட்டத்தின் விதிகளைக் குறிப்பதாகும். பிரிவுகளைக் குறிக்கும் இடங்களில் S என்ற முன்னொட்டு இருக்கும் [S4].

**கண்காணிப்பை நீங்கள் தொடங்குவதற்கு முன்**

3. சரியான தகவல்களுடன் ஒருவர் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வது முதல் படயாகும். சட்டத்தையும் விதிகளையும் கற்றுணர்வதுடன், செயல்படுத்தும் அதிகாரிகள் யார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். கண்காணிப்பதற்கு, முன்தேவையாக இருப்பது அமலாக்கத்திற்கும் அமலாக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கும் அரசின் தற்போதைய நடைமுறைகளை அறிந்திருப்பதுமாகும். உரிய அதிகாரிகளை நியமித்ததற்கான அரசு உத்தரவுகள், அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது, இந்தப் பதவிகளில் உள்ள சரியான நபர்களின் விவரங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளும் விவரங்கள் என அரசின் தற்போதைய நடைமுறைகள் பற்றிய தகவல் நமக்கு அவசியம்.
4. இயன்றவரை விரைந்து இந்தத் தகவல்களைப் பெறுங்கள் அல்லது இவற்றைக் கோரி RTI யின் கீழ் விண்ணப்பியுங்கள். கண்காணிக்க வேண்டிய நிகழ்வை அடையாளம் காண்பதையும் அந்த நிகழ்வில் உண்மையில் கண்காணிக்க வேண்டியது எது என்பதையும் ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும். நீங்கள் தொடங்குவதற்கு முன் இதற்கான எல்லாத் தகவல்களும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
5. கீழ்க்காணும் ஆவணங்களின் படிக்களைப் பெறுங்கள் (புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன)
  - (a) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989 மற்றும் விதிகள் 1995.
  - (b) தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மற்றும் விதிகள். (ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட தன்மையதாக இருக்கலாம்).
  - (c) இழப்பீட்டுத் தொகையின் தற்காலப்படுத்திய பிரதி (12(4) இணைப்புப்பட்டியல்1). 2014 அக்டோபர் 1ன் படி அண்மையானதாக 23 ஜூன் 2014 தேதியிட்ட GSR 416[E] இருக்கிறது.

6. சமூக நல அமைச்சகத்திடமிருந்து அல்லது சமூக நலத்துறையிலிருந்து கீழ்க்காணும் (ஆவணங்களின்) பிரதிகளைப் பெறுங்கள். முதலில் நேரடியாக அணுகுங்கள், அவர்கள் அளிக்காவிட்டால், RTI-யைப் பயன்படுத்தி அதனைப் பெறுங்கள் (நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை வழிகாட்டுதல்கள் படி, அவற்றில் பலவும் இணையதளங்கள் வழியாகவும், பத்திரிகை அறிவிப்புகள் மூலமும் பகிர்ந்து கொள்ளப்படுவது கட்டாயமாகும். இருப்பினும்,

நடைமுறையில் பெரும்பாலானவை தவிர்க்கப்படுகின்றன. பொறுப்புடைய அரசு அதிகாரிகளின் பணி PoA சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பதை அவர்களுக்கு கற்பிக்கவும், இச்சட்டம் விதிகள் மேலும் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் அதற்கான தண்டனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாம் அதிகாரிகளை நேரடியாக அணுகுவது அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது சிறந்த முறையாகும்.

- (a) வன்கொடுமைக்கு சாத்தியமுள்ள பகுதிகள் பற்றிய 'வன்கொடுமை நடக்கலாம் என்பதற்கு நம்பகமான காரணம் உள்ள அல்லது சந்தேகிக்கப்படுகிற பகுதி' குறித்த அறிவிக்கை (Notification) [3(1)].
- (b) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் பாதுகாப்புப் பிரிவை அமைப்பதற்கான அரசிதழ் அறிவிக்கை அல்லது உத்தரவு [8]
- (c) இந்தச் சட்டத்தை அமலாக்கும் பொறுப்புள்ள அலுவலர்கள் மற்றும் அவர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மாநில உயர்நிலை அதிகாரி (State Nodal officer) அலுவலர்கள் ஆகியோருக்கிடையே நியமனம் குறித்த அரசு அறிவிக்கை (வழக்கமாக சமூகநல அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளரே நியமிக்கப்படுகிறார்) [9]
- (d) வன்கொடுமைக்கு சாத்தியமுள்ள பகுதியில் உள்ள தனி அதிகாரியின் பெயர் மற்றும் பதவிப்பொறுப்பு [10]. இது மாவட்ட அளவில் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். இது குறித்த அரசு அறிவிப்பைப் பெறுதல்.
- (e) மாநில அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (SVMC) அமைப்பதற்கான அரசு அறிவிக்கை [16(1)]
- (f) மாவட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DVMC) அமைப்பதற்கான அரசு அறிவிக்கை [17(1)], அதில் அனைத்து உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் பதவிப்பொறுப்பு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் கவனிக்கவும்.
- (g) மாநில அரசின் அதிகாரபூர்வ அரசிதழில் குறிப்பிட்டுள்ளபடி மாநில அவசர காலத் திட்டம் (15(1)). மாவட்ட மாஜிஸ்ட்ரேட், உப கோட்ட மாஜிஸ்ட்ரேட், காவல் துறை ஆய்வாளர் அல்லது காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து இதனைப்பெற முடியும். அவர்களிடம் ஒரு பிரதி இருக்கும் என்பதால் [15(2)].
- (h) இந்தச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பதற்கான அரசிதழ் அறிவிக்கை [S14]. உங்கள் மாவட்டத்திற்கான அறிவிக்கையை நீங்கள் பெற்றால் அதுவே போதுமானது.
- (i) மாநில ஆண்டறிக்கையின் பிரதி [18]
- (j) டாக்டர் அம்பேத்கர் தேசிய நிவாரணத்திட்டத்தின் தற்காலப்படுத்திய பிரதி (<http://ambedkarfoundation.nic.in/html/atro.htm>). இது, கொடுங்குற்றங்களால் பாதிக்கப்பட்ட SC பிரிவினருக்கு அம்பேத்கர் அறக்கட்டளையிலிருந்து (<http://amedkarfoundation.nic.in>) உடனடியாகப் பண உதவி கிடைக்க வகை செய்கிறது.

7. இந்தச் சட்டம் மற்றும் விதிகள் [4(1)]ன் கீழ் நடத்தப்படும் வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞராகக் குறிப்பிடப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் குழு அல்லது மூத்த வழக்கறிஞர்கள் குழு பற்றிய அரசிதழ் அறிவிக்கை.

## கண்காணிப்பதற்கு ஒரு வழக்கைத் தெரிவு செய்தல்

8. குடிமைச் சமூக பிற அமைப்புகள் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், எங்கே அமைப்பு வலுவாக இருக்கிறதோ அங்கு ஒரு வழக்கைத் தெரிவு செய்யுங்கள். பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும், எஞ்சி வாழ்பவர்களையும் பாதுகாக்க இது மிகவும் அவசியம். அத்தகைய பாதுகாப்பை நாம் உறுதி செய்யாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சியங்களுக்கும் எஞ்சிவாழ்பவர்களுக்கும் எதிர் விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதால், பிறகு அந்த வழக்குகளைத் தொடர்ந்து கொண்டு செல்ல இயலாது.
9. வழக்குகளின் முறைப்படியான கண்காணிப்புக்கு வலுவான அமைப்புகள் இருப்பதும் கூட தேவையாக இருக்கிறது. தனிப்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு சில சிரமங்கள் இருக்கும். சாதாரணமாக, ஒரு வழக்கைக் கண்காணிக்க ஓர் அமைப்புக்கு மூன்று நபர்கள் தேவைப்படலாம்.
10. இது உங்களின் முதல் வழக்காக இருந்தால், இந்த வழக்கின் காலத்தில் (பெரும்பாலும் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக) பாதிக்கப்பட்டு உயிர் வாழ்பவர்கள் மற்றும் சாட்சிகளில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை சந்திப்பதற்கு சரியான வாய்ப்புள்ளவராக நீங்கள் நினைக்கும் ஒருவரைத் தெரிவு செய்யுங்கள். வெற்றி பெறுவதற்கு சரியான வாய்ப்புள்ள ஒன்றை நீங்கள் தெரிவு செய்யுங்கள்.
11. தாமதங்களுக்கு நீங்கள் தயாராக இருங்கள். பாதிக்கப்பட்டவர்கள் (ஓராண்டுக்குப்பின்) மற்றும் சாட்சிகள் (ஆறு மாதங்களுக்குப்பின்) பெரும்பாலும் பிறழ்ந்து விடுவார்கள். சாத்தியம் உள்ள அளவுக்கு அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்குத் தார்மிக பலத்தை அளியுங்கள். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது சூழ்நிலைகளைப் பொறுத்து அடிக்கடி நேரில் சென்று பார்க்க வேண்டும். உள்ளூர் ஆதரவுக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் மிகமுக்கியம் ஆகும்.

## முதல் தகவல் அறிக்கை (FIR) வரை

இந்தச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதால் கண்காணிப்பு என்பது வன்கொடுமை நிகழ்வதற்கு முன்பாகவே இருத்தல் வேண்டும். ஒரு சில தாக்குதல் சம்பவங்கள் கண நேரத்தில் வெடித்ததாக இருக்கக் கூடும். வழக்கமாக ஒரு நீண்ட தயாரிப்பு இருக்கும். சில நேரங்களில் இந்தத் தயாரிப்பு வேலை என்பதில் குற்றச் செயலுக்கான வாய்ப்பு குறைவாகவும் இருக்கும் அதாவது கவனிக்கும் போது மிகச் சிறியதாகத் தோன்றும். ஆனால் வெளிப்படும் போது தீவிரமாக அல்லது தொடர்ந்து நடப்பதாக மாறும். எனவே மிகுந்த எச்சரிக்கை தேவை.

12. (பாதிக்கப்பட்ட) சமூகத்தவரிடம் எப்போதும் எழுத்துப்பூர்வமான புகாரைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்துங்கள். வன்கொடுமை நடப்பதற்கு முன்பாக புகார் செய்தாலும் கூட அலுவலக முத்திரையோடு கையெழுத்திட்ட ஒப்புக்கைச் சீட்டையும் பெறச் செய்யுங்கள். அவர்களின் புகாருக்குக் கட்டணமின்றி இவற்றைப் பெறும் உரிமை அவர்களுக்கு உள்ளது [5(2)].
13. ஒடிஷாவில், புகார் பதிவுக்கு உதவி செய்ய மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் ஒரு அதிகாரியைத் தனது பிரதிநிதியாக அனுப்பும் முறை உள்ளது.

14. பாதிக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகக் கூட புகார் அளிக்கலாம். இந்தப் புகாரை உள்ளூர் காவல் நிலையத்தில் ஏற்காவிட்டால், மூலாதாரப் புகாரை வாங்க மறுத்த காவல்நிலையம் காவல்துறை அதிகாரி, நாள் நேரம் ஆகியவற்றின் குறிப்புகளுடன் அதனைப் பதிவுத்தபால் மூலம் SPக்கு அனுப்புவார்கள்.
15. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அறிக்கையைக் கேளுங்கள் [12(1)]. விதி [6(6(1)), [6(2)]ஐ விட விதி [12] ஐப் பயன்படுத்துங்கள். ஏனெனில் விதி [12] மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை (SP) நேரடி பொறுப்புடையவராக ஆக்குகிறது.
16. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ளனரா என்பதையும் (பட்டியல் 12(4) மற்றும் மாநில அவசர காலத்திட்டம் (15(1))ன் கீழ்) அவர் பெறுவதற்கு உரிமையுள்ள நிவாரணம் முழுமையாகக் கிடைத்துள்ளதா என்பதையும் சரிபார்த்துச் கொள்ளவும். இல்லையென்றால் அதனைத் தனி நீதிமன்றத்தின் [12(7)] கவனத்திற்குக் கொண்டு வரவும்.
17. SP மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டின் பயண விவரக் குறிப்பைக் கேட்டுப் பெறவும். இது விதி [12(1)]ன் படி அவசியம் என்பதால் சம்பவ இடத்தை அவர்கள் பார்வையிடாமல் இருந்தால் பிரிவு 4ன்படி புகாரைப்பதிவு செய்யவும். கடமையைச் செய்யத் தவறும் அரசு அலுவலர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி பெறத் தேவையில்லை.
18. அனுப்பப்பட்ட அறிக்கையின் நகலை 12(7)ன்படி தனி நீதிமன்றத்திடமிருந்து கேட்கவும். இத்தகைய அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தால் புகார் பதிவு செய்து பிரிவு 4ன் கீழ் வழக்குத்தொடர அனுமதி கோருங்கள்.
19. பாதிக்கப்பட்டவர்களின் அல்லது சாட்சிகளின் உயிருக்கோ அல்லது உடலுக்கோ அச்சுறுத்தல் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அல்லது மனஉளைச்சல் ஏற்படுத்தப்பட்டால் எந்த நேரத்திலும் ஏதாவதொரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்று CrPC 164ன் கீழ் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு கேளுங்கள். குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் முன்னிலையிலும் இந்த ஒலி ஒளி வடிவிலான பதிவைச் செய்யலாம். நீதி மன்றத்தில் இது ஒரு சாட்சியமாகக் கருதப்படும். பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் பின்னர் பிறழ்ந்துவிட்டாலும் அது ஒரு பிரச்சனையாகாது (இருந்தபோதிலும், அவர்களை ஆதரிக்கிற அளவுக்கு நம்மிடம் பலம் இல்லை என்பதாகவோ, ஆகவே ஒரு தவறான வழக்கை எடுத்துக்கொண்டுவிட்டதாகவோ ஆகாது).
20. **ஒவ்வொருமாதமும் கண்காணிக்க வேண்டியவை:** SC/ST பாதுகாப்புப் பிரிவால் (SC/ST Protection Cell) மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு அனுப்பப்படும் மாதாந்திர அறிக்கை நகலைக் கேளுங்கள் [8(xi)]. 'எடுக்கப்பட்ட நடவடிக்கை/ எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கை' அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கவேண்டும். வழக்கு விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். தகவல்கள் சரியாக இல்லையென்றால், தகவல் விடுபட்டுள்ளது/ தவறாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுங்கள். இதன் நகல் மாநில உயர்நிலை அதிகாரிக்கு (State Nodal Officer) அனுப்புவார்கள். அடுத்த மாதம் அது சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். சரி செய்யப்படும்வரை மாதாந்திர அடிப்படையில் அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

## முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தல்

21. FIR பதிவு செய்யப்பட்டதைக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) உறுதி செய்ய வேண்டும் [12(2)]. FIR பதிவு செய்த (SP) பெயரைப் பெறுங்கள்.
22. FIR நகல் ஒன்றைப் பெறுங்கள். தகவல் அளித்தவர், பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஆகியோருக்கு இது கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும் [5(2)].
23. சம்பவ இடத்தை ஆய்வு செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் FIR ஆரில் இடம் பெற்றிருக்க வேண்டும். [12(1)]. இல்லையென்றால் அதுதான் வழக்கு என்பதை சரிபார்த்துக்கொண்டு CrPc 216ன் படி குறிப்பிட்ட பெயர்களை இணைப்பதற்கு கூடுதல் FIR பதிவு செய்யக் கோருங்கள். பின்புல/ துணை ஆதாரக் குறிப்புகளாக உங்களின் உண்மை அறியும் குழு அறிக்கையைப் பயன்படுத்துங்கள்.
24. FIR றில் PoA-யின் சரியான பிரிவுகள் குறிக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். PoA-யின் பொருத்தமான பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் IPC பிரிவுகள் (வழக்கமாகக் காவல்துறை குறிப்பிடுவது), மற்ற பிற சட்டங்களின் பிரிவுகளுக்கு இணைப்பு 1 பார்க்க. மேலும் இது தொடர்பான PoA பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபாருங்கள். இல்லையென்றால் கூடுதல் FIR பதிவு செய்யக்கோருங்கள்.
25. இந்த வழக்கை விவாதிக்க வேண்டும் என்று கேட்டு உறுப்பினர் செயலரான [17(2)] மாவட்ட சமூக நல அதிகாரிக்குக் கடிதம் அனுப்பி காலாண்டு DVMC கூட்டத்தில் [17(3)] இது விவாதிக்கப்பட்டதை உறுதி செய்யுங்கள். கூட்டத்திற்குப் பின், கூட்ட குறிப்புகளின் நகலைக் கேளுங்கள். இதேபோன்று SVMC அமைப்பாளரான (சமூக நலத்துறை) முதன்மைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு SVMC-யின் அரையாண்டுக் கூட்டத்தில் [16(2)] இந்த வழக்கு விவாதிக்கப்பட வேண்டும் என்று கோருங்கள். கூட்டத்திற்குப்பின் கூட்டக் குறிப்புகளின் நகலைக் கேட்டுப் பெறுங்கள். இந்தத் தருணத்தில் இதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்கள் உட்பட முழு தகவல்களைக் கொண்டதாக உங்கள் கடிதம் இருக்க வேண்டும் SPயின் அறிக்கையைக் கேட்டு [16(2)] அது பற்றி விவாதிக்க வேண்டும் [12(7)]. உங்களிடம் இது குறித்த நகல் இருந்தால் அதனையும் இணைத்து அனுப்புங்கள்.
26. நிவாரண அம்சம் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த நிவாரணம் காலமுறைப்படி அதிகரிக்கப்படும். அண்மைக்காலத்தில் பெறப்பட்ட நகல் ஒன்று (23 ஜூன் 2014) இந்தக் கையேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது.
27. இந்த நிலையில் இழப்பீட்டின் சில பகுதி நிலுவையில் இருக்கக்கூடும். பாதிக்கப்பட்டவருக்கும் அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் அது போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதி செய்யுங்கள்.
28. அது 'கொடுங்குற்றமாக' இருந்தால் பாதிக்கப்பட்ட SCக்கள் 'அம்பேத்கர் அறக் கட்டளையிலிருந்து உடனடியாக நிதி நிவாரணம் பெற' உரிமை பெற்றவர்கள் ஆவர். மாநில அரசு (DC, DM) மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். உரிய படிவத்தைப் பயன்படுத்தி எழுதுங்கள். வன்கொடுமைகளில்

பாதிக்கப்பட்ட ஷெட்யூல்ட் வகுப்பினருக்கு நிதி உதவி பெறுவதற்கான முன்மொழிவு மாநில /யூனியன் பிரதேச அரசால் அல்லது மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டால் அல்லது ஆட்சியரால் குறிப்பிட்ட படிவத்தில், FIR, விசாரணை அறிக்கை, உடற் கூராய்வு அறிக்கை, மருந்துவ அல்லது ஊனச் சான்றிதழ் (வழக்கின் தன்மைக்கேற்ப) இன்ன பிறவற்றின் நகலோடு, இயக்குநர், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை, 15 ஜன்பத், புதுடில்லி - 110 001 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

### புலனாய்வைக் கண்காணித்தல் (FIRல் இருந்து குற்றப்பத்திரிக்கை வரை)

29. புலனாய்வு அதிகாரி (Investigation Officer - IO)யின் பெயரைக் கேளுங்கள் வழக்கமாக DSPஆகத்தான் இருப்பார். அதனைப் பெறுவதும் எளிது. காவல்துறை கண்காணிப்பாளர் IO-வை நியமிக்கிறார் [12 (3)]

30. IO பற்றி 5 ஆண்டுகளுக்குரிய கீழ்க்காணும் விவரங்களைக் கேளுங்கள்.

- புலனாய்வு செய்த வழக்குகள்
- எந்தெந்த வழக்குகளில் 30 நாட்களுக்குள் புலனாய்வு முடிவடைந்தது [7 (2)]
- எந்த வழக்கில் 'பி'(B) அறிக்கை (அல்லது) தாக்கல் செய்யப்பட்டது.
- எந்தெந்த வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
- FIR றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
- குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
- தண்டனையில் முடிவற்ற வழக்குகள்
- குற்றம் சாட்டப்பட்டவர்களில் விடுதலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை (தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள் உட்பட)

மேற்கண்டவைகள் சட்டத்தில் அல்லது விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கடந்தகால அனுபவத்தைப் பரிசீலனை செய்தல் [7(1)], வழக்குகளின் காலாண்டு ஆய்வு [7(3)] IOவின் பங்கு [7(1)] ஆகியவற்றில் இவை குறைந்தபட்ச அவசியமாக இருக்கும். தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கைக் குறைவாக அல்லது விடுதலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவை அபாயத்திற்கான அறிகுறிகள். விடுதலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதைக் காண்பதற்கு தீர்ப்புகளைப் சோதித்துப் பாருங்கள். தரம் குறைந்த புலனாய்வு முறை தெளிவாகத் தெரிய வந்தால், சிறந்த பின்னணி உள்ள இன்னொரு IO வை நியமிக்கக்கோருங்கள். 7(1)ன் படி இது தெளிவாக இருக்கிறது.

31. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும், சாட்சிகளுக்கும் [11], உடனடியாக அல்லது மூன்று நாட்களுக்குள் படிகள் (அலவன்ஸ்கள்) வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும். தங்கியிருக்கும் இடத்தியிருந்து விசாரணை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்திருக்கும் [11(2)], இடத்திற்கு வர போக்குவரத்தை கட்டணம் பெறும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அல்லது நிர்வாக மாஜிஸ்ட்ரேட் இதேபோன்ற இதற்கு சமமான போக்குவரத்து வாகன ஏற்பாடுகளை செய்து கொடுக்கலாம் [11(4)]. விசாரணை காலத்தில் குடியிருக்கும் இடத்திலிருந்து

வெளியே செல்லும் நாட்களுக்கு பராமரிப்புக்கான தினப்படியும், உணவுப் படியும் பெறும் உரிமை அவர்களுக்குள்ளது [11(4)].

32. பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சிகள் மற்றும் சார்ந்து வாழும் பெண் 18 வயதிற்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40% க்கு மேல் ஊனம் உள்ளவர்கள், ஆகியோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உதவியாளர் வைத்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள். உதவியாளர்களும் இதேபோன்ற படிக்களைப் பெறும் உரிமை உள்ளவர்கள் [11(3)].

33. மாவட்ட சமூக நல அலுவலர், செயலக உறுப்பினர் [17(2)] ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதன் மூலம் காலாண்டு DVMC கூட்டத்தில்[17(3)] இந்த வழக்குகள் விவாதிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூட்டத்திற்குப்பின் கூட்டக் குறிப்புகளின் நகலைக் கேளுங்கள். இதே போன்று SVMC அமைப்பாளரான (சமூக நலத்துறை) முதன்மைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டு SVMC அரையாண்டுக் கூட்டத்தில் [16(2)] இந்த வழக்கு விவாதிக்கப்பட வேண்டும் என்று கேளுங்கள். கூட்டத்திற்குப்பின் கூட்டக் குறிப்புகளின் நகலைக் கேட்டுப் பெறுங்கள். இந்தத் தருணத்தில் இதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்கள் உட்பட முழுத் தகவல்களைக் கொண்டதாக உங்கள் கடிதம் இருக்க வேண்டும். IO திருப்திகரமாக இல்லாதது காணப்பட்டால், DVMC / SVMC கூட்டத்தில் குறிப்பாக அதனைத் தெரிவிக்க வேண்டும் என்று கேளுங்கள். RTIயைப் பயன்படுத்தி நீங்கள் பெற்ற புள்ளி விவரங்களையும் அளியுங்கள்.

34. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நேரத்தில் ஒருபகுதி இழப்பீட்டுத் தொகை நிலுவையில் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் அது சேர்ந்ததா என்பதை உறுதி செய்யுங்கள் அம்பேத்கர் அறக்கட்டளையின் நிவாரணத் தொகையைக் கண்காணியுங்கள்.

35. ஏதாவதொரு காரணத்திற்காக புலன் விசாரணையில் சமரசம் செய்யப்படுவது குறித்து நியாயமான கவலை இருந்தால் (பாகுபாடு காட்டப்படுவதாக அல்லது வழக்கை நீர்த்துபோகச் செய்வது, சரியான பிரிவுகள் பதிவு செய்யப்படாதது, பலவீனமான அல்லது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் குறிப்பிடப்படாமை) நீதி விசாரணைக்கு மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட்டிடம் மனு அளிக்கலாம் அல்லது சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.

### **நீதி முறையைக் கண்காணித்தல்**

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால், வழக்கு நீதிமன்றங்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நிலையில் வழக்கில் வாதாட SP (அரசு சிறப்பு வழக்கறிஞர்) நியமிக்கப்படுவார். அனைத்து SPக்களும் சமமானவர்கள் அல்ல. நாம் அவர்களைப்பின் தொடர்வது ஏடுகள் மூலம் ஆழ்ந்து ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்ட அவர்களின் அனுபவ அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்களுக்கென்று தனியான வழக்கறிஞர்கள் குழாம் இருப்பது சிறந்தது. அதன் மூலம் இந்த வழக்கிற்கு ஒருவரை உடனடியாக நியமித்துக் கொள்ளலாம். வழக்கறிஞர்கள் இருப்பது ஒருமைப்பாட்டின் சக்தி இந்தச் சட்டத்தில் அவர்கள் சிறப்புப் பயிற்சியுடன் இருப்பது அதனால் நிபுணத்துவம் கொண்டிருப்பது என்ற கூடுதல் பயன்களும் இருக்கும்.

36. **விருப்பத் தேர்வு:** ஏதாவது ஒரு வழக்கிற்கு (புதிது அல்லது பழையது) நீங்கள் ஆதரவு வழங்கச் சென்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுப்ப்படி ஒரு தனி வழக்கறிஞரைத் தெரிவுசெய்து கொள்ள எப்போது வற்புறுத்துங்கள். இவருக்கு அரசால் ஊதியம் வழங்கப்படும். விதி [4(5)ன்] கீழ் இது அவர்களின் உரிமையாகும். SPPக்களைவிட அதிக ஊதியம் பெறும் பட்டியலிடப்பட்ட வழக்கறிஞர்களைக் காட்டிலும் இந்த வழக்கறிஞருக்கு கூடுதல் ஊதியம் தரப்படும். மாநில அரசால் தயக்கம் காட்டப்படலாம். ஆனால் நீங்கள் உங்கள் உரிமையை நிலைநிறுத்துங்கள்.

37. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சாட்சிகளுக்கும் [1] உடனடியாக அல்லது மூன்று நாட்களுக்குள் [11(7)] படிகள் (அலவன்ஸ்) வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும் தங்கியிருக்கும் இடத்திலிருந்து விசாரணை நடைபெறும் நீதிமன்றத்திற்கு [11 (1)] டாக்சி கட்டணம் பெறும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அல்லது நிர்வாக மாஜிஸ்ட்ரேட் இதேபோன்ற இதற்கு சமமான போக்குவரத்து வாகன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் [11(2)]. விசாரணை காலத்தில் குடியிருக்கும் இடத்திலிருந்து வெளியே செல்லும் நாட்களுக்கு பராமரிப்புக்கான தினப்படியும் உணவுப்படியும் பெறும் உரிமை அவர்களுக்குள்ளது [11(4)] பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சிகள் மற்றும் சார்ந்து வாழும் பெண் 18 வயதிற்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40% க்கு மேல் ஊனம் உள்ளவர்கள், ஆகியோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உதவியாளர் வைத்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள். உதவியாளர்களும் இதேபோன்ற படிகளைப் பெறும் உரிமை உள்ளவர்கள் [11 (3)].

38. இந்தப்படிகள் மூன்று நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் [11(7)] இல்லாவிட்டால் அடுத்த விசாரணையின் போது நீதிபதியிடம் புகார் தெரிவியுங்கள். அந்த நாளில் நீதிமன்றம் விசாரணையை முடிப்பதற்கு முன்னால் அந்தத் தொகை வழங்கப்படவேண்டும் என்றும், இந்தச் சட்டத்தின்படி அவர்களின் கடமையைச் செய்யாததற்காக மாவட்ட/நிர்வாக மாஜிஸ்ட்ரேட்டுக்கு எதிராக பிரிவு 4ன் கீழ் குறிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேளுங்கள். இதனை எழுத்து வடிவலான கோரிக்கையாகவே அளியுங்கள்.

39. ஒவ்வொரு சிறப்பு அரசு வழக்கறிஞர் (SPP) மற்றும் குழுவில் உள்ள வழக்கறிஞரிடம் (Panel Advocate) ஆகியோர்களிடம் கீழ்க்கண்ட விவரங்கள் குறித்த எண்களைக் கேளுங்கள் [4(2)] ,

- (a) வாதிட்ட வழக்குகள்
- (b) தண்டனையில் முடிவற்ற வழக்குகள்
- (c) குற்றப் பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள்
- (d) குற்றம் சட்டப்பட்டவர்களில் விடுதலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள் உட்பட)

ஜனவரி மற்றும் ஜூலையில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் SPPக்களின் செயல்பாடு குறித்த அறிக்கை இந்தத் கொண்டிருக்க வேண்டும் [4(2)].

40. SPP அல்லது குழுவில் உள்ள வழக்கறிஞரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றால் அரசின் செலவில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கும்படி மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் கேளுங்கள்.

41. இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கும் ஒவ்வொரு நீதிபதியிடமும் (குனி நீதி மன்றம் அமைக்கப்பட்டிருந்தாலும் இல்லையென்றாலும்) உள்ள வழக்குகள் எண்ணிக்கையை கீழ்க்கண்ட முறையில் ஆய்வு செய்க:

- (a) பட்டியலிடப் பட்ட வழக்குகள்
- (b) விசாரிக்கப்பட்ட வழக்குகள்
- (c) தண்டனையில் முடிந்த வழக்குகள்
- (d) குற்றப்பதிரிகையில் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகள் (e) ஒரே வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்களில் விடுதலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள் உட்பட)

இந்தச் சட்டத்தில் இது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மிகக் குறைந்தபட்சமாக நீதிபதியின் பங்குபற்றி ஆய்வு செய்வது அவசியமாகும். RTIயைப் பயன்படுத்தி நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து தகவலைப் பெற்று ஆய்வு செய்யப்பட வேண்டும். 100% வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகளை சிறப்பு நீதிமன்றங்களிலிருந்து நீக்குது மிக அவசியம்.

42. இடைக்கால உத்தரவுகளை சேகரியுங்கள் வழக்கு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யுங்கள். இது ஒவ்வொரு வழக்கின் போக்கினை அளவிட்டு அறிவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

43. தண்டனையில் முடியும் வழக்குகளின் எண்ணிக்கை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை என இரண்டையும் பின்தொடர்வது முக்கியமானதாகும். தண்டனையில் முடிவடையும் வழக்குகளில் கூட (a) SP (b) SPP (c) நீதிபதி காரணமாக. குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் (அதாவது 90% விடுதலை).

44. DVMC கூட்டக் குறிப்புகள் [17(3)], SVMC கூட்டக் குறிப்புகள் [16(2)], SPPக்களின் அறிக்கை [12(1)], மற்றும் [12(7)] ஆகியவை சாட்சியமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும். மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிற பொருட்களும் கூட சாட்சிகளாகும். உள்ளூர் சூழல்களையும் சந்தர்ப்பத்தையும் நீதிமன்றம் நன்கு அறிந்து கொள்ள, CrPc310ன் கீழ் உள்ளூர் அளவிலான ஆய்வினை மேற்கொள்ளும் படி நீதிமன்றத்தைக் கேட்கலாம்.

45. இந்த வழக்கை விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உறுப்பினர் – செயலாளரான [17(2)] மாவட்டக் கூட்டத்தில் [17(3)] இது விவாதிக்கப்பட்டதை உறுதி செய்யுங்கள். கூட்டத்திற்குப்பின் கூட்டக் குறிப்புகளின் நகலைக் கேளுங்கள். இதே போன்று SVMC அமைப்பாளரான (சமூக நலத்துறை) முதன்மைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டு SVMC அரையாண்டுக் கூட்டத்தில் [16(2)] இந்த வழக்கு விவாதிக்கப்பட வேண்டும் என்று கேளுங்கள். கூட்டத்திற்குப்பின் கூட்டக் குறிப்புகளின் நகலைக் கேட்டுப் பெறுங்கள். இந்தத் தருணத்தில் இதில் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்கள் உட்பட முழுத் தகவல்களைக் கொண்டதாக உங்கள் கடிதம் இருக்கவேண்டும். IX திருப்திகரமாக இல்லாதது காணப்பட்டால், DVMC/ SVMC கூட்டத்தில் குறிப்பாக அதனைத் தெரிவிக்க வேண்டும் என்று கேளுங்கள். RTIயைப் பயன்படுத்தியதன் மூலம் நீங்கள் பெற்ற புள்ளி விவரங்களைத் தாருங்கள். SPயின் தன்மை அல்லது செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டால் (அதிக

எண்ணிக்கையில் விடுதலைகள்) இது குறிப்பாக DVMC/ SVMC கூட்டத்தில் தெரிவிக்குமாறு கேளுங்கள். RTI பயன் படுத்தியதன் மூலம் நீங்கள் பெற்ற புள்ளிவிவரங்களைத்தாருங்கள்.

46. விசாரணையின் முடிவில் இழப்பீட்டின் ஒரு பகுதி நிலுவையில் இருக்கும். பாதிக்கப்பட்டவரையும் அவரைச் சார்ந்திருப்பவர்களையும் அது சேர்வதை உறுதி செய்யுங்கள்.

## தீர்ப்பு

47. தீர்ப்பு நகலைப் பெறுங்கள்

48. தண்டனை காலத்தில் இழப்பீட்டில் ஒரு சிறு நிதி நிலுவையில் இருக்கும். பாதிக்கப்பட்டவரையும் அவரை சார்ந்திருப்பவரையும் அது சேர்வதை உறுதி செய்யவும்.


49. விடுதலை செய்யப்பட்டால் அரசு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதா இல்லையா என்பதை RTI-ன் கீழ் DPPயிடம் சோதித்தறியுங்கள். இல்லாவிட்டால் மேல் முறையீட்டிற்கு கேட்டுக் கொள்ளுங்கள். அந்த நேரத்திலும் கூட வழக்கறிஞர்கள் தேர்வு பற்றி மேலும் குறிப்பாக கேட்கலாம். இயன்றவரை சிறப்பானவரைத் தெரிவு செய்யுங்கள்.

50. ஏதாவதொரு அலுவலர் பற்றி எதிர்மறையான கருத்து எதுவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தால், யார் அந்த அலுவலர், அவரைப் பற்றி நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்ற குறிப்புடன் இந்தச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் குறிப்பிட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி (a) மாவட்ட ஆட்சியர் (b) மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி (c) மாநில SC மற்றும் ST பாதுகாப்புப் பிரிவு (d) மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி (e) பொதுவழக்குகள் இயக்குநர். (f) முதன்மைச் செயலாளர் (உள்துறை) ஆகியோருக்குத் தீர்ப்பை உடனடியாக அனுப்பிவைப்பீர்கள்.

# Monitoring the Monitors

(POA Act Implementation)

INTRODUCTORY GUIDE



மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

**Institute of Human Rights Advocacy and Research**

#6, இரண்டாவது பிரதான சாலை, பாலாஜி நகர்,  
ஈக்காட்டுதாங்கல், சென்னை, தமிழ்நாடு, இந்தியா- 600 032  
m:+918668091451 | e:justice@hrf.net.in | w:hrf.net.in